

குறை
திலக்கிய
மாத
சந்திமக

126

பங்குனி - 2019

100/-

ஆசீர்வாடு

முருதம் ஆசீர்வாடு : க.பரண்தரன்

இ.சு.முரளிதரன்
இராஜினிதேவி சிவலிங்கம்
இதயராசன்
மருதூர் ஜமால்தீன்
அகமது ஃபைசல்
க.பரண்தரன்
க.பத்திநாதன்
திருமலை நவம்
பேராசிரியர் செ. யோகராசா
தென்னியான்
வி.லட்சுமி
அ.யேசுராசா
நா.நவராஜ்
வாகரைவாணன்
செ.திருச்செல்வநாதன்
நல்லையா சந்திரசேகரன்
கெகிறாவ ஸ்வைஹா
லோஜிதா முரளிதரன்
சோ.ப.
பொலிகையூர் சு.க.சிந்துதாசன்
த.யுவராஜன்
இ.ஜீவகாருண்யன்
கா.தவபாலன்
வேலனையூர் ரஜிந்தன்
ராஜ் சிவா
அ.றொனிராஜன்
த.ரிலக்சன்



கலை விளக்கிய மாத சுஞ்சிகை

2019 - பங்குனி

பொருளடக்கம்



சிறுக்கைதகள்

- இ.ச.முரளிதூரன் - 06
- இராஜினிதேவி சிவலிங்கம் - 12
- இதயராசன் - 16
- மருதூர் ஜமால்தீன் - 32
- அகமது ஃபைசல் - 38

கவியதைகள்

- வி.லட்சுமி - 09
- அ.யேசுராசா - 22
- நா.நவராஜ் - 23
- வாக்கரை வாணன் - 24
- செ.திருச்சௌல்வநாதன் - 24
- நல்லையா சந்திரசேகரன் - 25
- கெகிறாவ ஸௌலைஹா - 31
- லோஜிதா முரளிதூரன் - 33
- சோ.ப. - 34
- பொலிகைப்பூர் ச.க சிந்துதாசன் - 41
- த.யுவராஜன் - 45
- இ.ஜிவகாருண்யன் - 46
- கா.தவபாலன் - 48
- வேலணையூர் ரஜிந்தன் - 48

நேர்காணல்

- ராஜ் சிவா - 26

நூல் விமர்சனம்

- ச.க.சிந்துதாசன் - 36
- அ.ஸ்ரோதாஜ் - 42

அட்டைப்படம்

- த.ரிலக்சன்

கட்டுரைகள்

மக்களுக்காக விலக்கியம் படைக்கும் பல்துறை
ஆற்றலோன் த. சிவசுப்பிரமணியம்
க.பரணீதரன் - 03

நாடகத்துள்ள நாடகம்

க.புத்திநாதன் - 10



நினைவுகளில் படரும் ராஜதர்மராஜா
திருமலை நவம் - 14

சர்வதேச பெண்கள் தினம்: பெண்கள் முன்னேற்றம்
குறித்த சிந்தனை உருவாக்கமும் மட்டக்களப்பும்
பேராசிரியர் செ. யோகராசா

திரும்பிப் பார்க்கிறேன் - 01
தென்னியான்



ஜீவந்தி

2019 யாங்குளி திதி - 126

பிரதம ஆசிரியர்
க.பரணீதரன்

துவண ஆசிரியர்கள்
வெற்றிவேல் துவீயந்தன்
ப.விவீதாவர்த்தினி

பதிப்பாசிரியர்

கலாநிதி த.கலாமனி

தொடர்புகளுக்கு :

கலை அகம்
சாமனீந்தரை ஒலையிலினையார் வீதி
அவ்வாய் வடமேற்ற
அவ்வாய்
இவங்கை.

ஆலோசகர் துறு:

திரு.தெனியான்
திரு.கி.நடராஜா

தொலைபேசி : 0775991949
0212262225

E-mail : jeevanathy@yahoo.com

வாங்கித் தொடர்புகள்

K.Bharaneetharan
Commercial Bank, Nelliady
A/C - 8108021808 - CCEYLKY

இச்சஞ்சிகையில் இடம்பெறும் அனைத்து
ஆக்காங்களின் கருத்துக்களுக்கும்
அவற்றை எழுதிய ஆசிரியர்களே
பொறுப்புடையவர்கள்.

ஜீவந்தி சந்தா விராம்

நாளிரி - 100/- மூன்றாண்தா - 1500/-

மேனிராடு - ₹ 60U.S

மணி போ. ஏரை

அம்பாய் தபால் நிலையத்தில்
மாற்றக்கூடியதாக அனுப்பி வைக்கவும்.
அனுப்பி வேண்டிய பெயர்/முகவரி

K.Bharaneetharan,
Kalaiaham ,

Alvai North west, Alvai.

வங்கி மூலம் சந்தா செலவுதை விரும்புவேர்
K.Bharaneetharan Commercial Bank - Nelliady Branch
A/C No.: 8108021808 CCEYLKY



ஜீவந்தி

(கலை கிளக்கிய மாத சஞ்சிகை)

அறிஞர் தம் தீய ஒலை
ஆழ நீர் தன்மை மொன்று
சுறு தரும் மக்கள் என்னம்
செழித்திட உறுறி உற்றி...
புதியதோர் உலகம் செம்போம்!..

- பாரதிதாசன்-

வரும்... ஆனால் வராது

இருபகுதியினரிடையேயான பிணக்குகளைத் தீர்ப்பதற்கென திட்ட வரைபு ஒன்று தீட்டப்படும்போது, அவ்விரு பகுதியினரும் ஏற்றுக் கொள்ளத்தக்க நம்பிக்கை கொண்டுள்ள சில அம்சங்களின் அடிப்படையிலேயே அது கட்டியமுப்பட வேண்டும். இந்த அடிப்படை அம்சங்களில் இரு பகுதியினரும் கொண்டுள்ள இணக்கமும் விசுவாசமுமே அத்திட்ட வரைபை மேலும் விருத்தி செய்வதற்கும் முரண் பாடான சில அம்சங்களில் இணக்கப்பட்டை ஏற்படுத்துவதற்கும் வழிவகுக்கும்.

ஆனால், எமது நாட்டின் புதிய அரசியலமைப்புச் சீர்திருத்தம் பற்றி அண்மைக்காலங்களில் வெளிவரும் பத்திரிகைச் செய்திகளைப் படிக்கின்றபோது, அடிப்படையான அம்சங்களிலேயே சம்பந்தப்பட்டவர்களுக்கிடையே இணக்கப் பாடும் விசுவாசமும் காணப்படுகின்றதா என்பது குறித்து மக்களிடையே சந்தேகங்களையே எழுப்பியுள்ளன. கடந்த நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக மக்கள் அனுபவித்த துன்பங்களுக்கும் அவலங்களுக்கும் மத்தியில் புதிய அரசியலமைப்புச் சீர்திருத்தத்தின் வரவு குறித்து சில நம்பிக்கையான எதிர்பார்ப்புகள் மக்களிடையே எழுவது இயல்பு. ஆனால் இப்புதிய அரசியலமைப்பு சீர்திருத்தத்துடன் சம்பந்தப்பட்டவர்களின் கருத்துகளைப் படிக்க நேர்கின்ற போது மக்களின் நம்பிக்கை எவ்வளவு தூரம் தக்க வைக்கப்படும் என்பது கேள்விக் குறியாகவே உள்ளது.


- க.பரணீதரன்

ஜீவந்தியின் பிரதி கிடைக்கும் இடங்கள்

யாழ்- பூபாலசிங்கம் புத்தகசாலை, புகலப் - திருநெல்வேலி,
கொழும்பு வெள்ளவுத்தை - பூபாலசிங்கம் புத்தகசாலை,
செட்டித்தெரு பூபாலசிங்கம், நியூலங்கா -மருதனார் மடப்
பரணி புத்தகக் கூடம் - நெல்லியழி

50 வருடங்களுக்கு மேலாக இலக்கிய சேவை புரிந்து விவர் பல விருதுகளையும் பட்டங்களையும் பெற்றுள்ளார். 2006

திருகோணமலை பிரதேச சாகித்திய விழாவில் சிறுகதை முதற்பரிசு. 2010 இல் கு.சின்னப்ப பாரதி அறக்கட்டளை விருது. 2011 இல் கிழக்கு மாகாண முதலமைச்சர் இலக்கிய விருது. 2012 இல் கலா பூஷணம் விருது. 2013 இல் இலண்டன் தமிழ் இலக்கிய நிறுவகத்தின் இலக்கிய விருது என்பவற்றைப் பெற்றுக் கொண்டுள்ள விவர 'சொல்லின் செல்வர்'. தமிழ் தென்றல், தமிழ்மணி, கலா பூஷணம், மனிதநேய தினகம், பொற்பணிச் செம்மல், தமிழ் தீர்மோன், ஒப்புரவாளர் போன்ற பட்டங்களையும் பெற்றுள்ளார்.



மக்களுக்காக இலக்கியம் படைக்கும் பஸ்துறை ஆற்றலோன் த.சிவசுப்பிரமணியம்

■ க.பரண்தூரன்

'இலக்கியம் மக்களுக்காக' என்ற அசைக்க முடியாத கொள்கையில் பற்றுறுதி கொண்டவராக இலக்கியத்தின் பல்வகைமைகளிலும் ஆற்றுவுடைய வராக த.சிவசுப்பிரமணியம் என்னும் இயற் பெயருடைய தம்புசிவா இலக்கிய உலகில் பலராலும் அறியப்பட்ட சாதனைப்படைப்பாளி. தம்பு தையல்நாயகி தம்பதி யினருக்கு புத்திரனாக 24.02.1944 இல் இனுவிலில் விவர பிறந்தார். இனுவில் சௌவ மகாஜன வித்தியாசாலையில் தனது ஆரம்பக்கல்வியைப் பெற்ற இவர் மேல் நிலைக் கல்வியை கொக்குவில் இந்துக் கல்லூரியில் பெற்றுக் கொண்டார். பாடசாலைக்காலத்திலேயே தமிழ் மீது பற்றுக் கொண்டவராக விளங்கிய இவருக்கு தமிழறிவை பாடசாலைக் காலத்தில் திருமதி கணேசலிங்கம், திருமதி சதாசிவம், செல்வி நித்திய ஸ்கமி போன்றோர் ஊட்டி வளர்த்தார்கள். எச்.எஸ்.சி.வரை கற்ற இவர் உள்நாட்டு இறை வரித்தினைக் களத்தில் வரி உத்தியோகத்தராக பணி கிடைத்ததும் 1964 இல் கொழும்புக்கு வேலை நிமித்தம் இடம் பெயர்ந்தார். பாடசாலைக்காலத்தில் பங்குபற்றிய அனைத்து பேச்கப் போட்டிகளிலும் முதற்பரிசை தட்டிச்சென்றார். அந்தோடு நாடகங்கள், கட்டுரைப்போட்டிகளிலும் பாடசாலைக்காலத்தில் கலந்து கொண்டு பரிசில்களையும் பாராட்டுக்களையும் பெற்றுக் கொண்ட இவர் கொக்கு வில் இந்துவில் உயர் தரம் படித்துக் கொண்டிருந்த காலத்தில் தனது வகுப்பு நண்பர்களுடன் இணைந்து

'அரும்பு' என்னும் சஞ்சிகையை வெளியிட்டார். அதில் இவருது கண்ணிப்படைப்பான 'கல்வியின் முக்கியத்துவம்' என்னும் கட்டுரை இடம் பெற்றது. அந்த கட்டுரை இவருக்கு ஏற்படுத்திய ஊக்கம் தொடர்ந்து கட்டுரை களை எழுதும் ஆர்வத்தை தூண்டியது. மாக்ஸிம் கார்கியின் 'தாய்', 'நான் பயின்ற பல்கலைக்கழகம்', 'நான் பெற்ற பயிற்சிகள்' ஆகிய நூல்களை விரும்பி படித்துள்ளார். கொழும்பில் வேலை நிமித்தம் வாழ்ந்த 1970 களில், தன் சஞ்சிகை வெளியிடும் ஆர்வத்தை சகநண்பர்களுடன் பசிர்ந்த போது அவர்களது உந்துசக்தி யோடு இளம் எழுத்தாளர் இலக்கியப்பேரவையின் வெளியிடாக கலை இலக்கிய அறிவியல் ஏடாக 'கற்பகம்' சஞ்சிகையை வெளிக் கொண்டந்தார். இந்த இதழில் இவருது குட்டிக்கதையும், ஆசிரியர் தலையங்கமும் பலரது கவனத்தையும் பாராட்டையும் பெற்றது. வாசகர்களும் இலக்கியகாரர்களும் கொடுத்த உற்சாகம் இவருக்கு இலக்கியத்தின் மீது அதிக பற்றுதலை ஏற்படுத்த தொடர்ந்து இலக்கியச் செயற்பாட்டாளராக தன்னை ஆக்கிக் கொண்டு இன்று வரை தொடர் இலக்கியச் செயற்பாட்டாளராக பல்வேறு துறைகளில் இயங்கி வருகின்றார்.

கற்பகம் சஞ்சிகையை, இதழிக்கு இதழ் காத்திர மாக மாற்றி வெளியிட்டுக் கொண்டு வந்தார். இந்த இதழ் அக்காலத்தில் பலரது கவனத்தையும் ஈர்த்தது. இச் சஞ்சிகையில் இடம் பெற்ற செ.கணேசலிங்கன்,



நெல்லை க.பேரன், நீர்வை பொன்னையன், குப்பிழான் ஜி.சன்முகன், கே.டானியல், போர்வையூர் ஜிப்ரி, செ.கதிர்காமநாதன், எஸ்.இராஜம் புஸ்பவனம், செ.கந்தசாமி, பிரகாஸ், செ.யோகநாதன், தம்புசிவா என் 12 பேரினது சிறுகதைகளை தொகுத்து 'காலத் தால் மறையாத கற்பக இதழ் சிறுகதைகள்' என 2005 இல் மனிமேகலைப்பிரசுர் வெளியீடாக வெளியிட்டு வைத்தார். இத் தொகுப்பில் உள்ளடங்கிய சிறுகதைகள் தலைப்பில் குறிப்பிட்டது போல காலத்தால் மறையாத சிறுகதைகளாகவே காணப்படுகின்றன.

கற்பகம், தமிழ் தென்றல், இனுவில் ஓலி, தாயக ஒலினை தொடர்ந்து சஞ்சிகைகளை வெளியிட்டு வந்துள்ளார். தற்போது வெளிவந்து கொண்டிருக்கும் சஞ்சிகையாக தாயக ஓலி காணப்படுகின்றது. இரு திங்கள் இதழாக வெளிவரும் இந்த சஞ்சிகை இதுவரையில் 38 இதழ்களை பிரசுவித்துள்ளது. 38 இதழ்களும் தம்பு சிவா என்னும் ஆளுமையின் உந்துதலால் வெளி வந்து கொண்டிருப்பதை இந்த இதழ்களில் உள்ளடங்கும் ஆக்கங்களை வைத்து உணர்ந்து கொள்ளக்கூடிய தாக உள்ளது. இந்த இதழில் இவர் தம்புசிவா, சிவ நித்திலன், நித்திலன், தேடலோன், உத்தமன், இனுவையூர் வசந்தன், ஆரோக்தியன், இனுவை மெந்தன், இனுவிலான் ஆகிய புனைபெயர்களில் பல்வேறு படைப்பிலக்கியங்களை படைத்து வருகின்றார். ஸழ்த்து இலக்கிய தழவில் படைப்பாளிகளிடம் இருந்து ஆக்கங்களை பறைவதில் உள்ள கடினங்களை நான் நன்குணர்ந்தவன். அந்த வகையில் ஆக்க நெருக்கடிகளுக்கு ஆளாகாமல் தனது பல்வேறு புனைபெயர்களில் ஆக்கங்களை படைத்து வருகின்றார். அந்த வகையில் இலக்கிய படைப்பாளிகள் பற்றிய கட்டுரைகள், இலக்கியம் பற்றிய கட்டுரைகள், விமர்சனங்கள், சிறுகதைகள், அறிவியற் தகவல்கள், அஞ்சலிகள், கலைத்தகள் என பல்வேறு இலக்கிய வகைமைகளையும் மிக இலாவகமாக இலகு மொழியில் சாதாரண வாசகர்களை சென்றடையும் விதத்தில் படைத்து வருகின்றார். இளங்கீரன், தங்கதாத்தா சோமசுந்தரப்புலவர், பாரதியார், பாரதிதாசன், திரு வள்ளுவர், முகமது சமீம், வஷனியூர் இராத்யணன், அநுவை நாகராஜன், சரஸ்வதி விஜயபால் கர், குழந்தை செபமாலை, மாக்ளீம் காக்கி, ஜயரத்தினம், பேராசிரியர் க.கலைாசபதி, கார்ல் மார்க்ஸ், ந.பிச்ச மூர்த்தி, பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் போன்ற பல்வேறு திறமை மிக்க இலக்கிய ஆளுமைகளின் படைப்புகளை அப்பு ரீதியான கண்ணோட்டத்தில்

அனுகி ஆராய்ந்த கட்டுரைகளை தாயக ஓலியில் பதிவு செய்துள்ளார். இவற்றை வீட கறுப்பும் வெள்ளையும், இணைந்த உறவுகள், உன்னையே நீ அறிவாய், முடிவுகள் முனைப்புகள், பாசப் பினைப்பு போன்ற நல்ல சிறுகதை களையும் இவர் இச் சஞ்சிகையில் எழுதியுள்ளதோடு இலக்கிய ஆளுமைகளின் படைப்புகள் இடையிலான ஒப்பீடுகளையும் செய்துள்ளார். கலைத் தொடர்பான 4 கட்டுரைகளையும் எழுதியுள்ளதோடு சமூகம் சார்ந்த பொதுக் கட்டுரைகளையும், கலைகள் சார்ந்த கட்டுரைகளையும் எழுதியுள்ளார். 30 இற்கும் அதிகமான நூல்கள் பற்றிய விமர்சனங்களையும் முன் வைத்துள்ளார். 'தாயகாலி' தம்புசிவா என்ற தனி ஆளுமையின் முனைப்பினால் வெளி வருவது பாராட்டிற்கு உரியது.

தாயக ஓலி வெளிவருவதற்கு முன் னர் 'இனுவில் ஓலி' என்னும் சஞ்சிகையை வெளியிட்டார். இச்சஞ்சிகை இனுவில் பிரதேசத்தை முதன்மைப் படுத்திய ஆக்கங்களுடன் வெளியானது. இந்த சஞ்சிகை 8 இதழ்களை பிரசுவித்து தனது வருகையை நிறுத்திக் கொண்டது. இந்த இதழ்களில் இவரால் எழுதப் பெற்ற "பாரதியாரின் கல்விச்சிந்தனைகள் ஒரு நோக்கு", "சிறார் கல்விச்சிந்தனைகள்: ஒரு நோக்கு", "கூத்தும் மரபும்", "சிறாரின் வாசிப்பும் செயற்பாடும்", "வரலாற்றுப் புதியில் எமது இலக்கியங்களில் நிலைபெற பணியாற்றிய சான்றோர்கள்", "தமிழ் மொழியின் பெருமையை உலகறியச் செய்த தனிநாயகம் அடி களார்", "படைப்பிலக்கியத்தின் நோக்கம் : ஒரு பார்வை", "தமிழ் இலக்கிய பரப்பில் திறனாய்வு பற்றிய நோக்கு" போன்ற பல பயனுள்ள கட்டுரைகளை எழுதியுள்ளார். அத்தோடு இனுவிலின் ஆளுமைகளை முன்னிலைப்படுத்திய கட்டுரைகளையும் இச்சஞ்சிகை வாயிலாக எழுதினார்.

அர்ச்சனா. ஒலை, சங்கத்துமிழ், ஞானம்(இதழ் 53-72வரை) போன்ற இதழாசிரியர் குழுவிலும் பங்காற்றி ஈழத்து இலக்கிய வளர்ச்சிக்கு தன்னாலான பங்களிப்பை நல்கியுள்ளார். உதயன் பத்திரிகை நிறுவனத்தில் செயலாக்கமுகாமையாராகவும், சடர்ஜனி பத்திரிகையின் 'இலக்கியப்புங்கா' பொறுப்பாசிரியராகவும் விளங்கியுள்ளார். இவரது ஆக்கங்கள் தினகரன், வீரகேசரி, தினக்குரல், சடர்ஜனி போன்ற பத்திரிகைகளிலும் மல்லிகை, ஞானம், தாயக ஓலி, இனிய நந்தவனம், ஒலை, சங்கத்துமிழ், ஜீவநதி, கற்பகம், புதினம் போன்ற சஞ்சிகைகளிலும் அதிகம் வெளியாகியுள்ளன.


இலங்கை முற்போக்கு கலை இலக்கிய பேரவை வெளியீடாக 'முற்போக்கு இலக்கிய செம்மல்கள்'

என்னும் தொகுப்பை 2007 இல் வெளியிட்டு வைத்தார். இடதுசாரி சிந்தனை மிக்கவர் களாவும், மாக்சிய சித்தாந்தத்தில் கொள்கை பற்றுறுதியுடன் செயற்பட்ட சரச்சந்திரர், தகழி சிவசங்கரப்பிள்ளை, கிழன் சந்தர், கவிஞர் மக்தூம், வல்லிக்கண்ணன், கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாண சந்தரம் போன்ற படைப்பாளிகளை பற்றிய தனது பார்வையையும், ஈழத்து இலக்கியத்தில் முற்போக்குவழி நின்று மக்கள் இலக்கியம் படைத்த பேராசிரியர் க.கைலாசபதி, கவிஞர் பசுபதி, செ.கணேசலிங்கன், நீர்வை பொன்னையன், முகமது சமீம், கவிஞர் சுபத்திரன் போன்றவர்களைப் பற்றிய தனது கருத்து நிலையை கட்டுரைகளாகக் கியும் இந்துால் வாயிலாக வெளிப்படுத்தி யுள்ளார். மேற்குறித்த படைப்பாளிகளது இலக்கியச் செயற்பாடு, அவர்களது இயங்குதலம், படைப்பின் வெளிப்பாட்டுத் தன்மை, சமூகம் சார்ந்த எண்ணக் கருக்கள், வாழ்வியல் கோலங்கள், படைப்புகளின் வீச்சு என்பவற்றை ஆய்வுக் கண்ணோட்டத்தில் ஆராய்ந்துள்ளார். இவை இவர்களைப் பற்றிய ஆரம்ப அறிவை பெற முனைபவர்களுக்கு மிக்க பயனுடையன.

'சங்கக்சான்றோர் விருது பெற்ற செம்மல்கள்' என்ற நாலையும் தொகுத்து வெளியிட்டுள்ளார்.

இரண்டு சிறுகதைத் தொகுப்புகளையும் இவர் உற்பவித்துள்ளார். சொந்தங்கள்(2007), முதுசம் (2011) ஆகிய இந்த இரண்டு சிறுகதைத் தொகுதி வாயிலாக வும் தம்புசிவாவின் சமூகம் மீதான பார்வையை தெளிவாக தரிசிக்க முடிகின்றது. யத்தத்தால் ஏற்பட்ட அவலங்கள், பெண்களின் அவலங்கள், அகதி வாழ்வு, வெளி நாட்டுக்கு பணிப் பெண்ணாக செல்பவர்கள் அடையும் துயர், முதுமையின் கொடுமை, வறுமை, சுரண்டல்கள், கல்வியின் முக்கியத்துவம், மனிதாபி மானம், சனாமி ஆழிப்பேரலையின் பின்னான அவலங்கள், ஆசிரியத்து வம், ஏமாற்றங்கள், மாறும் எமது கலாசாரம், குடும்ப உறவுப்பிரச்சினைகள், சாதியம், காதல், எயிடல் விழிப் புணர்வு போன்ற மக்களுடன் நேரடித் தொடர்புடைய விடயங்களை கருப்பொருளாக கொண்டு கதைகள் படைக்கப்பட்டுள்ளன. வாசகர் களுக்கு கஷ்டங்களை கொடுக்காத செமுமையான மொழி. வாசகர் மனதில் நிலைத்து நிற்கக் கூடிய பல கதைகளை இத்தொகுப்பு கள் வழி கண்டறிய முடிகின்றது.

படைப்பிலக்கியத்தோடு மட்டும் நின்று விடாமல் பல்வேறு சமூகம் சார்ந்த தளங்களிலும் இவர் இயங்கி யுள்ளார். அந்த வகையில் உள்ளாட்டு இறைவரித் தினைக்களத்தின் இந்து மன்றச் செயலாளர், இலக்கிய மன்றத் துணைச்செயலாளர், கலைச்சங்கம் அனுராதபுரம், முற்போக்கு கலை



இலக்கிய சங்கம். இலங்கை தமிழ் இலக்கிய நிறுவகம், கொழும்பு தமிழ் சங்கம். கொக்கு வில் இந்து பழைய மாணவர் சங்கம், இனுவில் மத்தியகல்லூரி கொழும்பு கிளை பழைய மாணவர் தலைவர் என பல கழங்கங்களுடன் தொடர்ந்து இயங்கி வந்துள்ளார். தற்போது வடக்கு கிழக்கு மாகாணப் பதிப்பக்த் தினைக்கள் உதவிப் பணிப்பாளராக கடமையாற்றி வருகின்றார்.

50 வருடங்களுக்கு மேலாக இலக்கிய சேவை புரிந்து இவர் பல விருதுகளையும் பட்டங்களையும் பெற்றுள்ளார். 2006 திருகோணமலை பிரதேச சாகித்திய விழாவில் சிறுகதை முதற்பரிசு, 2010 இல் கு.சின்னப்ப பாரதி அறக்கட்டளை விருது, 2011 இல் கிழக்கு மாகாண முதலமைச்சர் இலக்கிய விருது, 2012 இல் கலா பூஷணம் விருது, 2013 இல் இலண்டன் தமிழ் இலக்கிய நிறுவகத்தின் இலக்கிய விருது என்பவற்றை பெற்றுக் கொண்டுள்ள இவர் 'சொல்லின் செல்வர்', தமிழ் தென்றல், தமிழ்மணி, கலாபூஷணம், மனிதநேய திலகம், பொற்பணிச் செம்மல், தமிழ் திற லோன், ஒப் புரவாளர் போன்ற பட்டங்களையும் பெற்றுள்ளார்.

முற்போக்கு படைப்பாளிகளான பேராசிரியர் க.கைலாசபதி, நீர்வை பொன்னையன், செ.கதிர்காம நாதன், செ.யோகநாதன் போன்றோரது வழிகாட்டவில் தன்னை புடம்போட்டுக் கொண்டு முற்போக்கு மாக்கிய வழி இன்றுவரை இயங்கி வருவதாக நன்றியுடன் நினைவு கூர்ந்து வருபவர் தமிழ்சிவா. "எழுத்து ஒரு தவம் என்று சொல்லுவார்கள். எனவே எனது குடும்ப பணிகளுக்கு அப்பால், எனக்குக் கிடைக்கும் நேரம் முழு வதையும் எழுத்துப் பணிக்கே அர்ப்பணிக்கின்றேன். நான் பல்துறை சார்ந்த இலக்கிய பணிகளை மேற் கொண்டு வருவதால் நூல்களை வாசிப்பதுடன் தேடல்களையும் மேற் கொண்டு வருகிறேன். அதன் பின் எழுத்த தொடங்கும்போது தேவை அறிந்து முக்கியமானதற்கு முன்னுரிமை கொடுத்து எழுதி வருகின்றேன். தனிமையான தழைலை ஏற்படுத்திக் கொண்டு எழுத முற்படும் போது எழுதுவது மனவெழுச்சியை தருவதாக இருக்கின்றது. எனவே தொடர்ந்து எழுதிக் கொண்டே இருக்கின்றேன். அது

என்னை உற்சாகப்படுத்திக் கொண்டிருக்கின்றது" என ஜீவநதி இதழுக்காக மேற்கொண்ட நேர்காணலில் தெரிவித்துள்ள தமிழ்சிவா அவர்கள் இலக்கியம் மக்களுக்கானது என்ற அசைக்க முடியாத கொள்கை யில் பற்றுறுதி கொண்டு மக்களுக்காக யதார்த்த வழியில் இலக்கியம் படைக்கிறார். தமிழ்சிவா அவர்கள் 75 வயதை அண்மையில் அடைந்துள்ள போதும் தொடர்ந்து தளராமல் இலக்கியம் படைத்து வருவது பாராட்டிற்கும் வியப்பிற்கும் சாதனைக்கும் உரியதாகும். அவரது இலக்கிய சேவை தொடரவேண்டும்

“உதிலை திருமகள் தியேட்டருக்கு... ரண்டு போட்டோ எடுத்திட்டு உடன் வரலாம் வாவன்”
“டேய! பொலிஸ்காரன் வந்து நிக்கிறான். திருமகள் தியேட்டரில் “அவன்கள்” எல்லோ இருக்கிறாங்கள். ஐயோ...! நான் வரேல்ல”

“பொலிஸ்காரனோட தானே போறது. ஒரு பயழுமில்ல மச்சான்... சம்மா ரண்டு போட்டோ எடுத்திட்டு “டக்கெண்டு” திரும்பி வரலாம்... வா”

நல்லூருக்குப் போக வேண்டுமென்டு வெளிக்கிட்டன். நல்லூரிலதான் என்ற “ரூம்” இருக்கு. யாழ்ப்பாண கம்பசில செக்கண்ட் இயர். தமிழ் ஸ்பெஷல் செய்யிறன். நல்லூர் “ரூமில்” ஆறு பேர் இருந்து படிக்கிறம். எல்லாரும் வடமராச்சிப் பொடியள் தான். நான் ஊருக்கு வந்தா “ஃாதுனி” ஸ்ரூடியோவில் தான் என்ற பொழுது போகும். ஸ்ரூடியோ ஓனர் பாலேந்திராக்கு என்னை விட ஒரு வயசு குறைவு. 0/1 படிக்கேக்கயே கமராவும் கையுமாத்தான் திரிஞ்சான். A/1 எடுத்தவுடன் நெல்லியடியில் வீடொன்டை வாடகைக்கு எடுத்து ஸ்ரூடியோ தொடங்கீற்றான். மூண்டு அக்காவும் ரண்டு அண்ணாவும் வெளிநாட்டில இருந்து அனுப்பின் காசு, சின்ன வயசிலேயே அவனை முதலாளி ஆக்கிப் போட்டுது. ஆள் வலு சுறியன். அரிச்சந்திரன் போன பாதையில் போக மாட்டான். வேறு பாதையால் தான் போவான். ஆளப்பாத்தா உருவத்தில் நடிகர் பாண்டியராஜனை மாதிரித்தான் இருக்கும். நிறைய உழைச்ச சொகுசா வாழ வேணும் எண்டது தான் பாலான்ற கனவு! பாலேந்திராவ நாங்கள் பாலா எண்டு


தான் கூப்பிடுவம்.

நெல்லியடியில் இருந்து நல்லூருக்குப் போறதுக்குள் எத்தின இடத்தில் இறங்கி ஏற வேணும். மத்தியான நேரமெண்டா பஸ்சில் சனம் குறைவாய் இருக்கும். ஒண்டு ரண்டு “செக் பொயின்ரில்” ஆமிக்காரன் இறங்க வேண்டாமெண்டு போகச் சொல்லி விட்டிடுவான். கட்டாயம் அஞ்ச இடத்தில்யாவது இறங்கி நடந்து போய்ச் செக்கிங் முடிச்சுத்தான் பஸ்சில் திரும்ப ஏறவேணும். மற்ற இடங்களில் ஆமிக்காரன்ர “மூட்டும்” யாழ்ப்பாணச் சிற்றுவேசனும்தான் செக்கிங்கைத் தீர்மானிக்கும். எவ்வளவு செக்கிங் இருந்தும் என்ன? கிளேமோரும் துவக்குச் சூடும் குறைஞ்ச பாடில்லை. பொடி யளின்றை ஆக்கள் எண்டு ஆமிக்காரரும், ஆமீயின்ர ஆக்கள் எண்டு பொடியளும் எங்கட சனங்களை மாறி மாறிப் போட்டுத் தள்ளுறது அனுமானின்ர வாலப் போல நீண்டு கொண்டே போகுது. போன கிழமை கூட ஆரோ ஒருத்தன்ர தலை மட்டும் யாழ்ப்பாணற் ரவுணுக்குள் கிடந்த “நியூஸ்”, பேப்பரில் வந்திருந் திச்சு. இரவெல்லாம் ஊரடங்குச் சட்டம். நாய் குலைக்கிற நேரமெல்லாம் நடுக்கத்தோட தான் கழியது. வேளைக்கு இவனோட போய் “ஆரையோ போட்டோ எடுக்கோணுமாம்” எடுத்திட்டு வந்திட்டா... மத்தியானமே நல்லூருக்குப் போயிலாம். இப்ப பொலிஸ்காரனோட திருமகள் தியேட்டருக்குப் போகோணும். ஸ்ரூடியோவில் இருந்து நடந்து போக பத்து நிமிசம் காணும்.

“ரமேஸ்... ஸ்ரூடியோவ பாத்துக் கொள்ள நாங்க ரண்டு பேரும் போட்டு வாறம். பூமணி அக்கா

தேசிக்காய்

| இ.சு.முரளிதரன் |



'அல்பத்துக்கு' வருவா... ஏதாவது சொல்லி சமாளிச்ச விடு... வா... மச்சான் போவம்" என்னு சொல்லிக் கொண்டு என்ற தோளைத் தட்டினான் பாலா.

நெல்லியடி திருமகள் தியேட்டர் ஒரு காலத்தில் சிவாஜி எம்.ஜி.ஆர் ரசிகர்களின் புனிதத் தலமாக இருந்திச்சு. இப்ப ஆமிக்காரரோட சேர்ந்து இயங்கிற மாற்று இயக்கத்தினர் கூடாரம்! நெல்லியடி சந்தியில் இருந்து கொடிகாம ரோட்டுக்கு திரும்பினா முதல்ல கண்ணில் தெரியிறது திருமகள் தியேட்டர்தான்!

என்னைக்குமே இல்லாத வழக்கமாக திருமகள் தியேட்டரைச் சுத்தி ஆமிக்காரர் நிறையப் பேர் நிக்கிறதப் பார்க்க எனக்குப் பத்தடமாய் இருந்திச்சு. பத்துப் பன்றன்னு பொலிஸ்காரரும் உள்ள நிக்கிறாங்கள் புரோக்ரர் குமாரசாமி ஒரு பொலிஸ் காரணோட கதைச்சுக் கொண்டு நின்டார். பாலா அவரைப் பார்த்துச் சிரிக்க அவரும் பதிலுக்குச் சிரிச்சார். இயல்பில்லாத எதோ ஒரு தன்மையை தியேட்டரைச் சுத்தி உணரக் கூடியதாய் இருந்திச்சு. என்ற மனசினர் ஆழத்தில் இருந்த உறுக்குணி நடுக்கம் கொஞ்சங் கொஞ்சமாய்ப் பெரிசாகத் தொடங்கீற்றுது.

"என்னா இவ்வளவு பேர் நிக்கிறாங்கள்? ஆரைப் போட்டோ எடுக்கோணும்?"

"....."

"சொல்லன்... ஆரைப் போட்டோ எடுக்கோணும்"

"ரண்டு போட்டோ தான் மச்சான்... பயப்பிடாத.... ஒரு "பொடி" கிடக்குதாம். அத்தான் போட்டோ எடுக்கோணும். சுத்தமாகக் கதைக்காத"

திருமகள் தியேட்டரைச் சுத்திச் சனங்கள் கூடியிடுத்து. பத்துப் பன்றன்னு பேரை மட்டும் ஆமிக்காரன் உள்ள விட்டான். செத்துப் போனவன்ற நெருங்கின சொந்தக்காரராய் இருக்கோணும். மற்ற ஆக்கள் கொடிகாம "ரோட்" "டோரத்தில் அங்குசுத்திற்கு அடங்கின ஆனை மாதிரியே ஆமிக்காரருக்கு முன்னால் பவ்வியமாய் நின்டிச்சினம்.

"செத்தது ஆர் மச்சான்?.. "பொடி" எங்கே கிடக்குது?.... நீ படத்த எடுத்திட்டு வாவன். நான் ஸ்ரூடியோக்கு பேரந்து"

"பாத்தியே மச்சான்... வெறுக்கிறாய் என்ன? டக்கெண்டு முடிஞ்சிடும். பொலிஸ்காரன் எங்களத்தான் பாக்கிறான். எல்லாம் பேந்து கதைப்பப்"

பாலாவில் எனக்குக் கோவங்கோவமாய் வந்திச்சு. அமுசடக்கி! இவன் எப்பவும் இப்பிடித்தான். எல்லாத்தையும் மறைச்சு எங்கயாவது கூட்டிக் கொண்டு போயிடுவன். கல்லுவிமங்கன் மாதிரி முஞ்சய வைச்சிருப்பான். ஒன்றையும் ஒழுங்காச் சொல்ல மாட்டான். இனியென்ன செய்யறது என்னு எல்லாக் கெட்ட வார்த்தையளையும் சொல்லி மனக்குள் திட்டினன். அப்ப தான் மூளையில் ஏதோ உறைச்சது கண்களைச் சூழல விட்டன். "அவங்கள்" ஆருமே அங்கயில்லை. இது அவங்கட "காம்ப்" தானே! ஏன் ஒருத்தனையும் காணேல்ல?

செத்தவன்ர சொந்தக்காரன் ஒருத்தன் புரோக்ரர் குமாரசாமியோட என்னவோ கதைச்சுக் கொண்டிருந்தான். கிட்டப் போய்க் காதைக் குடுத்தன்.

விஷயம் கொஞ்சச் கொஞ்சமாய் விளங்கிச்சு. பக்கத்துக் கிராமத்தைச் சேர்ந்த ஒருத்தனை வெட்டிக் கொன்று போட்டாங்கள். இயக்கப் பொடியளுக்கு 'சப்போட்' என்னு தியேட்டருக்குள்ள வைச்சு வெட்டிப் போட்டு தலையை எடுத்துக் கொண்டு போய் யாழ்ப்பான் ரவணில் போட்டிருக்கிறாங்கள்.

இப்ப முண்டம் இஞ்சு கிடக்குதாம். 'அவன்கள்' எல்லாரும் மற்றக் 'காம்புக்கு' போட்டாங்கள். பாதையால் போகேக்க ஏதோ மணக்குதெண்டு ஆரோ விதானையாரட்ட போய்ச்சொல்ல விஷயம் பொலிஸ் காரரட்ட போயிருக்கு தலையில்லாத முண்டத்தை படமெடுக்கத்தான் பாலா என்னைக் கூட்டி வந்திருக்கிறான். போட்டோக் கிராபரோட வந்த பொடியன் எண்டதைத் தெரிஞ்சு ஆமியும், பொலிசம் சிநேகித மாய்ச் சிரிச்சாலும் எனக்குப் படப்படப்புப் போகேல்ல!

ஆறேழ நாட்டாமைமார் உள்ள வந்தாங்கள். "நாட்டாமை" எண்டால் சினிமாவில் வர்ற மாதிரி ஆரும் வரக்கம் இல்லை. நெல்லியடிச் சந்தையிலையும் கடைகள்லையும் மூட்டை தூக்கிற கூலி ஆக்கள்.

நெல்லியடியில் அவங்கள் நாட்டாமை எண்டு தான் சொல்லுறந்து வழக்கம். அவங்கள் செத்தவன்ர கிராமத்தைச் சேர்ந்தவங்கள். அவங்கள்ல ஒருத்தனை கூப்பிட்டு பொலிஸ்காரனே ரண்டு "அதிவிழேசம்" சாராயப் போத்தில் குடுத்தான். போத்தில் வாங்கினவனோட சேர்ந்து மற்ற நாட்டாமைமாரும் தியேட்டருக்குப் பின் பக்க மாய்ப் போனாங்கள்.

திரும்பி வரேக்க நாட்டாமைமார்ல ஒருத்தன்ற கையில் அலவாங்கும், மற்றவன்களின்ற கையில் பொலித்தீன் பைகள், கயிறு, சாக்குகள் எல்லாம் இருந்திச்சு. தியேட்டருக்கு பின் பக்கமிருந்து பொடி யைத் தூக்கி வருவாங்கள் எண்டு நினைச்ச எனக்கு ரமாற்றமாய்ப் போச்சு. அவங்கள் அலவாங் கோட "ரொயிலெற்றை" நோக்கிப் போறதைப் பாத்ததும் விஷயம் முழுக்க விளங்கி எனக்குத் தலை சுத்தத் தொடங்கிச்சு.

மலக்குழியில் இறங்கிப் பின்மொண்டை எடுத்ததாய் இதுவரையில் நான் எங்கையுமே படிச்சது மில்ல. கேள்விப்பட்டதுமில்ல. மனித குலத்தின்ற அசமத்துவ வெளியில் அதிகாரத்தின்ற நெருக்குவாரத் துக்கு கட்டுப்பட்டு நாட்டாமமார் மலக்குழிக்குள்ள இறங்க வேண்டியிருக்கு எண்டது அவங்கட முகத்தில் தெரிஞ்சிது. எல்லா வகையான சிலுவைகளையும் எந்த விதமான குற்றவனர்வும் இல்லாமல் "ஓடுக்கப்பட்ட சனத்தின்ற தோளில் தூக்கி வைக்கிறதில் இந்த அதிகார வர்க்கம் எண்டைக்குமே பின்னிக்கிறேல்ல! நாட்டாமை மார் பொலித்தீன் பைகளைக் கால் முழுக்கக் கட்டினாங்கள். முகத்து முடித் துணியால் இறுக்கிக் கட்டிக் கொண்டு மலக்குழியின்ற சீமேந்து முடியை பிரிச்செடுக்க... வயித்தைப் பிரட்டும் நாத்தம் காத்தில் கலந்திச்சு. சுத்தி நின்ட எல்லாற்ற முகத்திலையும் அருவருப்பினர் விம்பம் அப்பட்டமாயத்த் தெரிஞ்சுது.


கயித்தில் கட்டப்பட்ட பினம் வெளியில் வந்திச்சு. பினத்திலிருந்து கிளம்பின வெடுக்கு மணம் தாங்க முடியாமல் விறுவிலென்று "லேஞ்சியை" எடுத்து முக்கைப் பொத்தினன். அப்பிடியிருந்தும் நாசியைத் தாண்டி நரம்பு, குடல் எண்டு எல்லா இடத்திலையும்

நாத்தம் பரவின மாதிரியே
இருந்திச்ச. நாக்கிலயும்
சொண்டிலயும் அரியண்டமாய்
எதோ இருக்கிறது போல உணர்வு
வர ஆற்றமுறை எக்கில்
துப்பினன். சுகிக்கு முடி யேல்ல.
குடலோட சேர்த்து வயித்துக்க
இருக்கிற எல்லாத்தையும்
சத்தியெடுத்தாலும் கொடுர மணம்
போகாது போல இருந்திச்ச.

எனக்குப் பக்கத்தில நின்ட
ஆமிக்காரன் வேகமாய்
வேலியோரத்தை நோக்கி
ஒடிப்போனான். திருமகள்
தியேட்டர் காணியினர் மூலையில
தேசி மரமொண்டு செழிப்பாய்
வளர்ந்திருந்திச்ச. மஞ்சள்
நிறப்பழங்களும், பச்சை நிறக்
காய்களும் ஏராளம்! ஒருத்தரும்
உள்ள வர்றேல்ல எண்டதால
புடுங்க ஆளில்ல. “அவன்களும்”
ஏனோ புடுங்கேல்ல. அவ்வளவு
காய் காய்ச்சிருந்திச்ச. ஆமிக்காரன்
ஒரு பழத்தைப் புடுங்கி மூக்குக்கு
பக்கத்தில வைக்க அங்க நினட
எல்லாரும் ஓவ்வொரு பழத்தைப்
புடுங்கி மூக்குத்துவாரத்தில
வைச்சபடி நின்டாங்கள். நானும்
முகத்தில “லேங்கியை” இறுக்கக்
கட்டி உள்ள தேசிக்காயைச்
செருகினன். பின்வாடை
கொஞ்சம் குறைஞ்சது மாதிரி
இருந்திச்ச.

வெளியில எடுத்துப்
போட்டிருந்த பினம் நீண்ட
கறுத்தக கூழ் மாதிரி இருந்திச்ச.
வெள்ளை வெள்ளையாய்ப்
புழுக்கள் நெளியிறதும் தெரிஞ்சது.
கைரண்டையும் கட்டிப்
போட்டுத்தான் வெட்டியிருக்
கிறாங்கள் முண்டமொண்டை
அப்பிடியொரு கோலத் தில
மனிதர் பாக்கிறது எந்ட நாட்டில
இது தான் முதற்தரமாய்
இருக்குமெண்டு எனக்குப்
பட்டிச்ச. பினத்தில ஓட்டியிருந்த
மலமும் நின்கூழும் மண்ணில
ஒழுகிக் கிடந்திச்ச. பினத்தைத்
தூக்கின நாட்டாமை ஒருத்தன்
சத்தியெடுத்து மயங்கி விழி...
மற்றவன்கள் அவனைத் தாங்கிப்
பிடிச்சுத் தியேட்டருக்குப்
பின்னால் தூக்கிக் கொண்டு
போனாங்கள்.

பாலாவும் வேஞ்சியால
முஞ்சியை இறுக்கிக் கட்டியிருந்



தான். நடனமாடுவள் முத்திரை பிடிக்கிற மாதிரித் தகுநயத்தோடு
ஏழூட்டுப் போட்டோ எடுத்திட்டான். அவனப் பார்த்தால் என்னையும்
கிட்டக் கூப்பிடுவன் எண்ட பயத்திலே ரோட்டுப் பக்கம் பார்த்தன்.
ரோட்டில் போட்டிருந்த தாரும் எனக்குப் பினக்கூழ் மாதிரியே இருந்திச்ச.
வேலி யோரமாய் நின்ட கிளுவ மரங்கள் என்னை மட்டமாகப் பார்த்திச்ச.
இலைகளிலயும் ஏதோ ஒழுகிற மாதிரியே தெரிஞ்சது. காலம் சாப்பிட்டது
வெளிய வந்து திரும்பவும் உள்ள போய் உறைஞ்சது உணர முடிஞ்சது.

“ஐயோ...” என்று வீறிட்ட பேரொலி நெல்லியடியே அதிர்ர
மாதிரிக் கேட்டிச்ச. இப்பதான் மனிசிக்காரி விஷயந் தெரிஞ்சு வந்திருக்குது.
பீறிட்ட நாத்தத்தால் பினத்துக்குப் பக்கத்தில் போக ஏலாமல் தள்ளி நின்டு
நெஞ்சில அடிச்சுக் கத்திக் குளிச்சு. பினத்தை ஆரத்தழுவி அழுது
ஆசுவாசன் கொள்ள முடியாத அவளினர் நிலை ஆருக்குமே வரக்கூடாது.
தன்ர தலையில மண்ணையளிக் கொட்டி ‘அவன்களை’ கெட்ட
வார்த்தையளச் சொல்லித் திட்டித் திட்டி அழுதிச்ச.

ஆரோ கைதட்டின சத்தங் கேட்டுத் திரும்பிப் பார்த்தன்.
பொலிஸ்காரன் ஆரையோ கூப்பிட்டான். தேசிமரத்தடியில நிக்கிற
ஒருத்தனத் தான் கையால சைகை செஞ்சு கூப்பிட்டான். அவனும்
பொலிஸ்காரன் நோக்கி மெதுவாய் நடந்து வந்தான். அவன்
நாட்டாமையில்ல. முதல்ல வந்த பத்துப்பன்றன்டு பேர்லயும் ஒருத்தன்
இல்ல. செத்தவன்ர மனிசிக்காரி உள்ள வரேக்க நாலஞ்ச பேர் வந்தவன்கள்.
அவங்களால் ஒருத்தனாய்த்தான் இருக்கோணும். சொந்தக்காரன் மாதிரித்
தெரியேல்ல. சம்பவத்தை விடுப்புப் பார்க்க வந்தவனாய் இருக்கோணும்.

“மே வெலாவே மேக்க கறன்னே... ஓயாட்ட மொனய நெத்த”
பொலிஸ்காரன் உச்சஸ்தாயில் கத்தினான். அவன்ர கண்ணில
கொதிநிலை தெரிஞ்சது. ‘சரத்தின் சண்டிக் கட்டினை அவிழ்க்கச் சொல்லிச்
சொன்னான். சரத்தின் முடிச்சை அவிழ்க்க... சண்டிக் கட்டுக் கீழிறங்க...
உள்ளயிருந்து ஏராளமான தேசிக்காய்கள் ‘பொலபொல்’ எண்டு கீழே
விழுந்து, மண்ணிலே உருண்டோடிச்சு!

வி. வெட்சுமி கல்லைத்தகள்



1. பிரபஞ்ச காயங்கள்

ஆண்டுக் கோயிலில்
இடையறாது தலைவர்களின்
திருவிழாக்கள்;
லட்சோப வட்ச மரதீபங்கள்
ஏற்றியும்,
தேய்பிறைக் காருகளில்
விளக்கனைக்கும் சாலைகள்;
பசிந்த பணத்தொப்பைக்காக
ஏரி தின்னும் கட்டிட வாய்கள்
நாவறண்டு தவிக்கும்
தண்ணீர்க் குழாய்கள்;
பைஞ்சகதைக் கூட்டத்தில்
தொலைந்து போன நீர்த்தடத்தை
மழுயின் ஒரு பாதையில் தேரும்
கடல்கள்;
ஒசோன் கடிகாரத்தில்
மணற் தாவரங்கள் வடிய வடிய
புகை வழியே நிரம்புகிறது.
குரியன்
உள் வாங்கிக் கொள்ளுமோ
புமியை?

2. ஊடகம்

அகவயெது? ஆட்சி எது? என்று
அளவெடுத்து வருபவை;
அந்தந்த நேரத்து உச்ச
விலங்குகளுக்கு
ஆருகளம் ஆகி விட்டவை;
சாமானியன் திசைகளைத்
தன்னலம் பூசியழித்த
திசைகாட்டிகள்;
வேறரப் பற்றிக் கொண்டு வரப்
புறப்பட்டு
புழுதி கிளப்பிப் பூமி மறைக்கும்
யுக்திக் கசுகள்;
விளம்பரத் தோட்டத்தில்
விளைந்துதிர்ந்த அரளி விதைகள்;
நேற்றுத் திருடனை
நாளை தலைவனாக்கும்
நடப்புக் கைகாரர்கள்;
கடலாக இருந்தது
தூண்டிலாகச் சுறுங்கிய கோலம்
கால வழுவன்றி வேறன்?

3. இதெல்லாம் எதற்கு

உனது

உலர் தேக்கு இலை நிறச்
சரும நுதலில்
முள்முருங்கை பூத்தாற் போற்
கசியுங் குருதிக் காயத்தை,
கொதி பாகனையில்
சோற்றுப்பருக்கைப் பதம் பார்க்கத்
தயங்கி மீரும்
பக்குவமற்ற என் கரமருகே
சிரந் தாழ்த்திக் காண்பித்தவாரே
“இதெல்லாம் எதற்காக?” வெனக்
கேட்கிறாயே!
இக்கேள்வியை...
மற்றத்து மழு தேங்கி
மழு நடையோடி,
நிலைப்படித் தடை சணங்கி
கதவோரங் சாரல் தெளித்தாற் போல்,
முதல் நாள் நோய் விடுப்போடும்
மறுநாளைய தாமத்தோடும்
ஒவி செய் என் காலடித் தடங்கள்
வந்த வழியே யுன்
விழி முந்தக் கால்கள் பின்னேற
நீ சிந்திவிட்ட பெருமுச்சைக்
கேட்டுச் சொல்
அப்படியென்ன நமக்குள்.



நாடகத்துள் நாடகம்

க.பத்திநாதன்

எது நாடகம் என்றால் எல்லாம் நாடகம் எங்கும் நாடகம் என்னும் தோற்றப்பாட்டையும், தற்பொலிவையும் கொண்டு வியாபித்துள்ள நாடகக் கலையும் அதனுள் துணை நிற்பவையும். ஒரு பிரதேசத்தின் பண்பாட்டினையும், மரபு ரீதியான அம்சங்களையும் எடுத்துக்காட்டும் உயிருள்ள பொருட்களினால் உயிருள்ள பொருட்களையும், உயிரற்ற பொருட்களினையும் கொண்டு உயிருள்ள பொருட்களிற்காய் செய்து காட்டப்படுகின்ற உயிருள்ள கலையாட்டமாக நாடகக் கலையைப் பொதுவாகக் கொள்ளலாம். நாடகம் தவிர்ந்த இசை, நடனம் போன்ற ஏனைய நிகழ்த்துக்கலைகள் யாவும் அதிகப்பட்சமாக தனித் தியங்கும் தன்மை கொண்டவைகளாகக் காணப்படுகின்றன. ஆனால் நாடகமானது பிற கலைத்துணைகள் கொண்டே இயங்கும் தன்மையுடையது எனலாம். இது ஒரு பக்கம் வலுவான தன்மையாகக் காணப்பட்டாலும் மறுபக்கம் தனித்தியங்க முடியாத வலுவற்ற தன்மையினைக் காட்டுவதாகவும் எண்ணத்தோன்றுகின்றது. மனித நாகரிகத்துடனேயே நாடகம் சார்பாற்கையை எம்மால் செலுத்த முடிகின்றது எனில் ஏன் மனிதர்ல்லாத உயிரினங்களிடையேயும் நாடகப் போக்கை எம்மால் பார்க்க முடியவில்லை? “போலப் பண்ணல்”, “பார்த்துச் செய்தல்”, “செய்து காட்டல்” போன்ற விளைகளினால் நாடகக்கலை சாத்தியமாயுள்ள போது இவ்வாறான உயிரினங்களும் இவற்றை எல்லாம் பண்ணித்தானே பரினாமம் வளர்ச்சியை

எய்தியுள்ளன. அதை மறுக்க முனைந்தால் அங்கு காணப்பட்டது என்ன? அவைகளில் காணப்பட்டது என்ன?

தொடர்பாடல் விரிவு பெற்ற உயிரினங்களுள் கோடுகளின் மூலம் தமது வாயொலிகளுக்கு தூல வடிவம் கொடுத்து தமது தொடர்பாடல் பாங்கினையும், தமது தேவை விடயங்களையும் மனித கூட்டம் ஆவணப் படுத்தியுள்ளனர் எனலாம். உலகமானது அனைத்து உயிரினங்களினதும் குடும்பமாயினும் மனிதர் மட்டுந் தான் அதனுச்சம் என்ற எண்ணம் தவிர்க்க இயலாது மனிதரிடையே நிலைத்தவோன்று. இதுபோன்ற காரணங்களும் மனிதரல்லாத ஏனைய விடயங்களில் நாடகத்தைப் பார்க்க முடியாமல் போனதற்கு வாய்ப்பாக இருக்கலாம். நாடகத்துள்ளவீணம் என்ற கருத்தாடல்கள் புதுந்த பின்னர் மனிதரல்லாத உயிரினங்கள் பற்றிய அரங்காடல்கள் தோன்றியிருப்பினும் அவற்றை ஆட்கொள்வதும், ஆட்கொலுமாக மனிதர்களே காணப்படுகின்றனர். இது இருக்கட்டும். மனித நாகரிகத்துள் நாடகக்கலையானது புதுந்த விதம், செய்த மாற்றம், கண்ட பரினாமம் பற்றி பரிமாண ரீதியான பல தகவல்கள் திரட்டுக்களாய் எழுமுன் கிடக்கின்றன. அவை எம்மொழியில் மட்டுமல்லாது பிற மொழிகளிலும் ஏராளம். இருப்பினும் அது வளர்ந்த விதங்கள், அது பற்றி நாம் பார்த்த, படித்த, பார்க்கின்ற விடயங்களை ஒரு பயில் நிலை நோக்கில் பார்க்கலாம் என்று பார்க்கின்றேன்.

நாடகத்தின் தோற்ற வரலாறு எனும் போது

பாடசாலை முதல் பல்கலைக்கழகம் வரையிலும் ஏன் நமது வீட்டை, ரோட்டை, நாட்டை விட்டுத்தள்ளி அயல் வீட்டை, அயல் ரோட்டை, அயல் நாட்டை முதலில் பார்க்கவும் படிக்கவும் நாட்டம் கொள்கின்றோம்? பார்க்கின்றோம்?, படிக்கின்றோம்? (படிக்க வைக்கின்றோம்?) நாடக இலக்கியம், நாடகக்கலைஞர்கள், நாடகக்கலைசார் வரச்சிகளின் போக்கு எனும் போதும் ஏன் அவ்வாறான படிமுறைகளையே தொடர்ந்து பின்பற்றுகின்றோம்?. என்னதான் மாற்றம் காணும் நாகரிகக் கலப்புகளுடன் நாம் பயில் நடை போடத்தான் வேண்டுமென்றாலும் எது வீடு, சுற்றும், சுற்றத்தார் பற்றிய தேவையினையும், தெளிவையும் முதலில் பெற வேண்டிய தேவையும், கடப்பாடும், கட்டாயமும் உண்டல்லவா. அப்படியிருக்க ஏன் நாடகக் கலை சார்ந்த விடயங்களில் மட்டும் அயல் வீட்டில் இரவல் எடுத்து விட்டே எமது வீட்டிற்குள் வருகின்றோம்? இதற்கான தெளிவினை எவரும் தெளிவு படுத்தியதாக படவில்லை.

நாடகம், நாடகாற்றுகை, நாடக இலக்கியம் போன்ற பதங்களுக்கு அவற்றின் கருத்தியல், நிகழ்த்து வடிவம், மொழி வடிவம் ஆகிய ரீதியில் நோக்கின் வேறுபாடுகளை எம்மால் உணர முடியும். இவற்றுள் நாடக இலக்கியங்களைப் பார்த்தால், எல்லா எழுத்துருக்களும் நாடக இலக்கியங்களா? அல்லது நாடக இலக்கியங்கள் எல்லாம் எழுத்துரு ஆகாதா? என்று பார்த்தால் ஆகாது என்கின்றன அது தொடர்பான விளக்கத் தெளிவரைகளும், அவை அமைக்கப்படுகின்ற கட்டமைப்பியலும்.. இங்கு நாடக இலக்கியங்கள் என்னும் போது தமிழ் நாடக இலக்கியங்களை உலக நாடக இலக்கியங்களுக்கு ஈடாகவும், தமிழ் நாடக இலக்கியங்களுக்கான தனித்துவமான தன்மையிலும் ஏன் எடுத்து நோக்க முடியவில்லை?. அவ்வாறு சிலதைத் தடிப்பார்த்தால் அவற்றை விடுத்து சாதுந் தலம் முதலான வடமொழி நாடக இலக்கியங்களிலேயே நாட்டமும், முன்னுரிமையும் கொடுப்பது எதற்காக? உலகத்தரமானதுதான் காலம் கடந்தும் வாழும், எக்கால பொருத்தப்பாட்டோடும் காணப்படும் என்ற சிந்தனையோட்டம் எல்லாத்துறைகளிலும் விரவியுள்ளது போல் அது நாடகத்துறையையும் விட்டு வைக்கவில்லை. இருந்தும் அவ்வாறான தன்மைகளை யுடைய நாடக இலக்கியங்களை ஏன் தமிழ் நாடகப் பரப்பில் பார்க்க முடியவில்லை?. உலகத்தரம் எனும் சொல்லை எதை வைத்து கணிக்கின்றனர்?, அவ்வாறு அது கணிக்கப்பட்டால் கணித்தவர்களின் புரிதலில் மட்டுந்தானே அது சார்ந்த நிறைபொருள் தங்கியிருக்கும். அப்படியாயின் நாடகத்தை நாடகமாக (வாழ்வாக) கண்டு கவைப்போரின் மனப்புறிதலின் பெயர் என்ன? குறிப்பிட்ட ஒரு குழாத்தினரால் மட்டும் ஒரு நாடகப்படைப்பு காத்திரமானது என ஏற்றுக் கொள்ளப்பட்டால் அதுதான் சிறப்பானதும், உலகத்தரம் வாய்ந்ததும் எனக்கொள்வதும்: ஏற்பதும் எத்துணை தூரம் இருபக்கச் சமநிலை கொண்டதாக இருக்க முடியும்?.

ஒரு மொழியோ அல்லது ஒரு படைப்போ அபரிமிதமான வளர்ச்சி ஒன்றைக்காண வேண்டுமாயின் அது பிற படைப்புக்களுடன் அவற்றின் மரபு, பண்பாடு ரீதியில் தனது மரபு, பண்பாடு என்பவற்றிற்கு சேதமில்லாமல் மாற்றமடைவது ஏற்படுடையதே. ஆனால் இன்றைய தமிழ் நாடகப்படைப்புக்கள் பல அவ்வாறான தன்மைகளை இழந்துள்ளனவா? என்று என்னத் தோன்றுகின்றது. உதாரணமாக நிகழ்காலத் தலை முறையில் வாழும் ஒரு நபர் தனக்கு மூன்று, நான்கு தலைமுறைகளுக்கு முந்தய தனது முதாதையினரை நகல் ஒன்றில் பார்க்க விரும்பினால் அதற்கிணங்கினாலும் இன்றைய காலம் நாகரிகமயமானது என்று சொல்லிக் கொண்டு அவர்களது முழுத்தோற்றத்தில் முகத்தை மட்டும் நகல் செய்து கொண்டு உடலமைப்பை இன்றைய காலத்திற்கேற்றநாகரிகவுடையில் வடிவமைத்துக் காட்டுவது சரியா? அல்லது அதைத்தான் பார்ப்பவர் விரும்புவாரா? தினமும் சோறு கவைக்க அலுப்பாக இருக்க அதில் ஏதாவது புதுமையாகப் பண்ணலாம் என்றெண்ணி வறுத்த சோறு செய்து விட, அதையறியாமல் புதிதாக கவைக்க வந்தவருக்கு இதுதான் எமது பண்பாட்டு ரீதியான சோற்றுணவு என்று சொல்லி கவைக்க வைத்தல் மாபாதகம் அல்லவா? இவ்வாறான ஏழாற்று வேலைகளைப் பண்ணிய பல தமிழ் நாடக வடிவங்கள் தோன்றியுள்ளதையும் காணக் கண்தவறவில்லை.

நாடகம் சார்ந்து எழுதுபவர்களும், கதைப்பவர்களும் நாடகத்தை வளர்க்கும் நோக்கிலோ அல்லது பிற தேவைக்கோ நாடகக்கலையை பிற கலைகளுடன் ஒப்பீடு செய்வதும், ஏனைய விடயவினைகளில் நாடக அம்சங்களைப் பார்ப்பதுமாக எழுதியுள்ளனர்: கதைத் துள்ளனர். இதில் சடங்கு எனும் வினையை அன்று தொட்டு இன்று வரையும் பார்க்கும் பண்புண்டு. அவரவர் பார்வைக்கும் எதுவும் எவ்வாறாகவும் தோன்றலாம் அது அவரவர் சுயம். அதை பொதுமையாக ஏற்க பண்ணுதல் என்பது எவ்வகையில் பொருந்தும் என்பதுதான் தெரியவில்லை. சடங்கென்பது மூமி வாழனத்து மனிதர்களிடையேயும் அவர்களால் செய்து கொள்ளப்பட்ட வகைப்பிரிவுகளிற்கேற்ப பக்தி நோக்கோடு இறை என்ற நம்பிக்கையுடன் மேற்கொள்ளப்படுகின்ற மனிதமன அதிர்வுகளின் நேரடிச் சங்கம நிகழ்வு. அதில் நாடக அம்சம் இவ்வாறுண்டு: இவ்வாறிருக்கலாம் எனக்கூறி நாடகமும் அதனடியாகவே தோன்றியுள்ளது என்ற எண்ணப்பாட்டையும் உண்டு பண்ணி அதையேற்கவும் செய்துள்ளன பலரது எழுத்துக்கள்: கருத்துக்கள் நாடகமொன்றை நாடகமாக (வாழ்வாக) பார்ப்பவர்களுக்கும், சடங்கொன்றை சடங்காக (வாழ்வாக) பார்ப்பவர்களுக்கும் தெரியும் அவைகளின் திரிபும்: வேற்றுமையும்: கவையும்: பலமும். இவ்வாறான நிலைமைகள் தமிழ் நாடகத்திலும் பெருங்குறையென்றே எண்ணத்தோன்றுகின்றது.

இவற்றை எல்லாம் வடிகட்டி அகற்றாதவிடத்து தமிழ் நாடகக்கலையினை சாதாரண மனித முளைக்கும், சிந்தனைக்கும் அப்பால் கொண்டு செல்வதும், நற்திற புதுமை காணப்பதும் எங்களும்?..

நான்கு நாட்களாக விடாது கொட்டித் தீர்த்த அடை மழை இன்று தான் கொஞ்சம் ஓய்ந்திருந்தது.

கிழக்கு வானம் வெளுத்திருந்தது. குரிய உதயத்திற்கான அறிகுறிகளுக்கு கட்டியம் கூறுவதாக அமைந்த அந்தக் காட்சி அந்த முகாமில் தங்கியிருந்த மக்களின் மனங்களை மகிழ்ச்சி கொள்ள வைத்தது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு இடைத்தங்கல் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்கள் ஓரளவு நின்மதிப் பெருமூச்சு விட்டனர். தொடர்ந்து பெய்த அடை மழையினாலும், காற்றினாலும் ஒருவரை ஒருவர் பார்க்க முடியாத நிலை.

உறவுகள் எப்படி இருக்கின்றார்கள் எங்கிருக் கின்றார்கள் என்பதை அறிந்து கொள்ள முடியாது தவித்தனர். குடும்ப உறுப்பினர்கள் கூட சேர்ந்து ஒரே இடத்தில் தங்கியிருக்காமையால் தவிப்பும், துயரமுமே எல்லோருடைய மனங்களிலும் மண்டிக் கிடந்தன.

ஆவிங்க நாடன் குளத்திலிருந்து மன்னம்பாடி, தாளையூர், சேனாமேடு, கருந்தூர் பட்டி, சிலாவத்தூர் ஆகிய கிராமங்களும் அதற்கண்மித்தாக உள்ள கிராமங்களும் பாசன வசதி பெற்றமையால் நெற்பயிற்செய்கையில் கிராமவாசிகள் ஈடுபட்டனர்.

வயல்களெல்லாம் பச்சைப்பசேலன்று காட்சியிலிக்கும் விவசாயத்தை பிரதான தொழிலாகக் கொண்ட மக்களே அந்தக் கிராமங்களில் வாழ்ந்தனர். மழை பெய்வது அதிகரித்தால் குளம் நிரம்பி விடும். அணை கட்டப்பட்டு நீரைத் தேக்கினாலும் உடைப்பெடுக்கும் ஆபத்தும் இருந்தது. கிராமங்களைப் பாதுகாப்பதற்காக வான் கதவுகள் திறக்கப்படும் அவ்வாறு திறந்து விடும் போது பெருக்கெடுத் தோடும் நீரால் பாதிக்கப்படும் கிராமங்கள் அதிகமாக இருந்தன.

மழை தொடர்ந்து பெய்தமையால் வயல்களெல்லாம் வெள்ளக்காடாக மாறியிருந்தது. ஆவிங்க நாடன் குளத்திலிருந்து நீர் உடைப்பெடுக்கும் அபாயம் இருந்ததால் வான் கதவுகள் திறக்கப்பட்டன. திடீரென கிராமங்களுக்குள் நீர் புகுந்ததால் மக்கள் செய்வதறியாது திகைத்தனர்.

நேர்ம் மாலை நான்கு மணியிருக்கும் தனலட்சுமி தான் சமையல் வேலை செய்யும் நல்லை நாதன் வீட்டிற்குச் செல்ல ஆயத்தமானாள்.

தொடர் மழை காரணமாக அவர்களது வீட்டிற்கு வேலைக்குச் செல்லவும் முடியவில்லை. வெள்ள நீர் குழந்துள்ளமையால் அவர்களது வீட்டிற்கு வேலைக்குப் போவது இலகுவான காரியமல்ல எனத தெரிந்தும் அங்கே செல்வதைத் தவிர வேறுமார்க்கம் தெரியவில்லை.


து வருடம் பிறப்பதற்கு இன்னும் ஒரு வாரமேயிருக்கிறது. அதற்கு மறு நாள் பாடசாலை ஆரம்பம். மகள் வெண்ணிலாவிற்கு சப்பாத்து, புத்தக பாக், கொப்பி, பேணா எல்லாம் வாங்க வேண்டும் அதற்கு எப்படியும் ஆயிரம் ரூபாவிற்கு மேல் தேவைப்படும். வீட்டுக்கார அம்மாவிடம் கேட்டிருந்த தனலட்சுமி அந்தப் பணத்தை வாங்கி வரவே அவசரமாகச் சென்றிருந்தாள்.

தனலட்சுமியின் கணவன் குரியகுமார் காணாமல் போய் பத்து ஆண்டுகள் முடிந்து விட்டன. அவன் விரும்பி ஏற்ற தனத்தை கண்ணிற்குள் வைத்துப் பாதுகாத்த அன்பானவன் வேலைக்கு என்று சென்று வீடு திரும்பவில்லை. இராணுவ முகாம்கள், பொலிஸ் நிலையங்கள் என்று அலைந்தது தான் மிகசம்.

அரசியல் வாதிகளைச் சந்தித்து அவன்

துடுப்பிழந்த படகுகள்

இராஜினி தேவி சிவலிங்கம்



எங்கிருக்கின்றான் என்பதை அறிய எடுத்த முயற்சியும் பயனளிக்கவில்லை. அவன் காணாமல் போன சந்தர்ப் பத்தில் அவன் எட்டு மாதக் கார்ப்பினி. ஆதரவற்ற நிலையில் அவன் பட்ட துண்பங்கள் கொஞ்சமல்ல.

குரியகுமார் தனிலட்சமியை திருமணம் செய்வதை அவன் தாய் விசாலாட்சி விரும்பவில்லை. “குரி அந்தப்பிள்ளைக்கு தாய் தகப்பனும் இல்லை. சொத்துப்பத்தென்று ஒன்றுமில்லை. நீ இருக்கிற கால மெல்லாம் கஷ்டப்படப்போறியே. ஒரு வசதியான இடத்தில் செய்தால் பின்னுக்கு கஷ்டப்படத் தேவை யில்லை...” தாயின் சொல்லுக்குச் செவிசாய்க்காத குரி தனிலட்சமியை திருமணம் செய்து கொண்டான்.

மகனுடன் தொடர்பைத் துண்டித்த விசாலாட்சி வெராக்கியத்துடன் தனித்து தன் வீட்டிலேயே இருந்து விட்டாள். குரி காணாமல் போனதும் மருமகனுடன் வந்து ஓட்டிக் கொண்டவள் சமயம் கிடைக்கும் போதெல்லாம் தன் மகன் காணாமல் போனதற்கு தனமே காரணம் என்று கூறி அவளைக் குத்திக் காட்டுவது வழமையாகிவிட்டது.

கணவனின் பிரிவு, மாமியின் ஓயாத வசை ஆகிய துண்பங்களுக்கு மத்தியில் அவளது மனதுக்கு இன்பத்தையும் ஆறுதலையும் தந்த விடயம் வெண்ணிலா பிறந்ததுதான். அவளை கஷ்டம் தெரியாமல் வளர்த்து நல்ல நிலைக்கு கொண்டு வர வேண்டும் என்பதே அவளது இலட்சியமாக இருந்தது.

தனம் துண்பப்படும் போதெல்லாம் அவளுக்கு ஆறுதலாக இருந்தவள் அவளது நண்பி கோதை தான். குரி காணாமல் போன நாள் தொடக்கம் இன்று வரை தனத்திற்கு உற்ற நண்பியாக நல்ல துணையாக இரப்பவள் கோதைதான்.

தனம் தன் துண்பங்களை கோதையிடம் பகிர்ந்து கொள்வாள். மாமியார் செய்யும் கொடுமை களையும் கோதையிடம் கூறியதோடு வெண்ணிலாவை நன்றாகப் படிபித்து உயர் நிலைக்குக் கொண்டு வரவேண்டும் என்ற தன் இலட்சியத்தையும் கூறியிருந்தாள். வெண்ணிலாவை பாடசாலைக்கு அனுப்புவதற்கு தான் சமையல் வேலை செய்யும் வீட்டுக்கார அம்மா விடம் பணம் கேட்ட விடயத்தையும் கூறி அதை வீட்டிற்கு தெரிவிக்காமையும் கூறியிருந்தாள் முதலாளி வீட்டிற்கு புறப்பட்ட தனத்திடம் “தனம் நல்ல மழை பெய்து அதோடு குளத்தின் பாலத்தின் வான் கதவு திறந்து விட்டால் தண்ணீர் கிராமத்துக்க வந்திடும். நீ போற இடத்திலும் தண்ணீர் வந்தால் இங்க வீட்டுக்கு வரமுடியாமல் பொயிடும்...”

“கோதை... அப்படி ஒரு ஆபத்தும் வராது நான் அம்மா தாறதெண்டு சொன்ன காசை அவ வாங்கிக் கொண்டு உடனே வந்திடுவள். அவ ஆயிரம் ரூபா தாறனெண்டு சொன்னவ அதை வாங்கிக் கொண்டு வந்தால் தான் வெண்ணிலாவை பள்ளிக் கூடத்துக்கு அனுப்புவாம்..” கூறியவள் தலையில் சேலைத்தலைப்பை போட்ட வண்ணம் விரைந்தாள்.

மழை விடாது பெய்து கொண்டிருந்தது. திடிரென வந்த வெள்ளத்தால் கிராமத்து மக்கள் செய்தவறியாது திகைத்தனர். கையில் அகப்பட்ட பொருட்களை மட்டும் எடுத்துக் கொண்டு வெண்ணிலாவையும் விசாலாட்சியையும் அழைத்துக்

கொண்டு இடைத்தங்கல் முகாமிற்குச் சென்றாள். கோதை இடைத்தங்கல் முகாமிற்குச் சென்றாள் கோதை.

“அன்றி... அம்மா ஏன் இன்னும் வரேல்ல நாங்கள் இந்த முகாமில இருக்கிறது. அம்மாவுக்குத் தெரியுமா? அன்றி... எனக்குப் பயமா இருக்கு... அம்மா வீட்டுக்கு வரேலாமல் வெள்ளத்தில மாட்டிவிட்டா வோ தெரியேல்...” பதட்ட மாக கூறிய வெண்ணிலா வைத் தேற்ற முடியாது தடுமாறினாள் கோதை”

“உன்றை அம்மா எங்க போய் நிக்கிறாவோ ஆருக்குத் தெரியும். தன்றை விருப்பப்படிதான் அது நடக்கும். நினைச்ச உடன வெளிக்கிட்டுத் திரியிறது. தானே வேலை. மழை பெய்யுதெண்டுதெரிஞ்ச பிறகும் வேணுமெண்டுபோன மாதிரி போனவ தானே கொஞ்ச மெண்டாலும் பயமேயில்லை...” முனு முனுத்தாள் விசாலாட்சி.

“கோதையக்கா... வெள்ளத்தில மூழ்கின நாலு உடல்களைக் கொண்டு வந்திருக்கின்மாம். எல்லோரும் பார்க்கப் போகினம் வாருங்கோ அக்கா போய் பாப்பம்...”

அந்த இடைத்தங்கல் முகாமில் அவர்களுடன் தங்கியிருக்கும் வசந்தியின் குரல் கேட்டு ஓடி வந்தாள் கோதை.

“அன்றி... நானும் வாறன்....” அடம் பிடித்த வெண்ணிலாவையும் தடுத்து விட்டு விரைந்தாள் கோதை.

மக்கள் குழுமியிருந்த இடத்தை அண்மித்த போது உயிரற்ற சடலங்களைக் கண்டு உறவுகள் கதறி அழுவது கேட்டது. அங்கே கூடி நின்றவர்கள் இரண்டு ஆண்களின் சடலங்களும் இரண்டு பெண்களின் சடலங்களும் இருப்பதாகக் கூறினர். வெள்ளதை துணியினால் மூடப்பட்டிருந்த சடலங்களுக்கு அருகில் சென்ற கோதை நெஞ்சம் பட படக் காது வெள்ளைத் துணியை விலக்கி அந்தப் பெண்களின் சடலத்தைப்பார்த்தாள்.

அடுத்த கணம் “ஜேயோ... தனம் உனக்கா இந்தக் கதி வெண்ணிலாவின்ர முகத்தில நான் எப்படி முழிக் கிறது. எனக்குத் தெரியேலையே தனம்...” என்று கதறிய கோதை “வசந்தி என்ற குட்கேசைத் திறந்து ஒரு சேலை யையும் எடுத்துக் கொண்டு தனத்தினர் மாமியிடமும் விசயத்தைச் சொல்லி வெண்ணிலாவையும் கூட்டிக் கொண்டு வா.. தனத்தின்றை ஈரச் சீலையும் மாத்த வேணும்”

சேலை எடுத்துக் கொண்டு திரும்பிய வசந்தியுடன் “ஜேயோ... தனம் எங்களை விட்டிட்டு போட்டியே...” எனக்கதறியவளாக விசாலாட்சியும் ஜேயோ... அம்மா என்ன அநாதையாய் விட்டிட்டு போட்டங்களே நான் இனி யாரை அம்மா என்று கூப்பிடுறது...” கதறி அழும் வெண்ணிலாவை ஆறுதல் கூற முடியாது அணைத்த கோதை அவளது தலையை வருடி “நான் இருக்கிறன்டா உனக்கு...” என்று கூறியவள் தனத்தின் உடம்பிற்கு அருகில் சென்றாள்.

தனத்தின் உடலில் இருந்த ஈரப் புடைவையைக் களைந்தவள் முந்தானையில் சொருகப்பட்டிருந்த முடிச்சில் ஆயிரம் ரூபா தாலைகள்டு “ஜேயா..... தனம் வெண்ணிலாவிற்காக காச வாங்கப் போய் தானே உன்றை உயிரைவிட்டனி...” அவளின் கதறலை கேட்ட வெண்ணிலாவையும் விசாலாட்சியும் கதறி அழுத் சுத்தம் விண்ணை அதிர வைத்தது.

நினைவுகளில் டாக்டர் ராஜ தர்மராஜா

இடதுசாரிஸம் மறக்கப்பட்ட காலத்தில் அதை இலக்கியத்தினுடைக் பார்க்க வெளிவந்தவர்களில் ராஜ தர்ம ராஜா மிக முக்கியமானவர். திருகோணமலை, இளைஞர்களின் வாலிப் பருவ வாழ்க்கைகள், வெறும் சினிமாவுடனும், கப்பல் கம்பனிகளின் தொழில் வாய்ப்புக்களுடனும் கரைந்திருந்தது ஒரு புறம். வெறும் தமிழ் புறநிலை உணர்வுகளும் சமஷ்டி, தமிழருக்களின் மதார்த்தமற்ற கனவுகளுடன் இளைஞர்கள் அரசியல் பேசிய 70 களில் புதிய சிந்தனையுடனும் *இடதுசாரிஸ? மாக்ஸிய, தத்துவங்களுடனும் வாழ்ந்த ஒரு புதிய தலைமுறையாக தர்மராஜா பார்க்கப்படுகிறான்.

தர்மராஜாவின், குடும்பம் நட்புவட்டம், சமூக வட்டம் என்பன, வெறுவேறு கோணங்களாக இருந்த காலத்தில் அவனின் இலக்கிய நுழைவு இடம் பெற்றது.

திருகோணமலை, இந்துக் கல்லூரியில் அவர் கல்வி கற்ற காலம் 1968, 1969 களில் பாடசாலைக்குள் இருந்த நண்பர்கள் குறிப்பாக சங்கர விங்கம் செல்லத்துரை, திருமலை நவம்,



சத்தியமுர்த்தி என்பவர்களுடனான உறவாடல்கள், வெளியே செம்பியன் செல்வன், தருமு சிவராமு ஆகியோருட னான் கதைப்புக்கள் தர்மராஜாவுக்கு இலக்கிய நாட்டத்துக்கான முனைப்பை ஊட்டியது. காளி கோவிலுக்கு அருகிலுள்ள அந்த சின்னவீட்டில் தருமு சிவராமு தனிமையில் குடியிருந்த காலத்தில் அடிக்கடி அவரைச் சந்தித்து உரையாடுவதும் தர்க்கிப்பதும் நூல்களைப் பற்று வாசிப்பதும் இலக்கிய உந்துதலுக்கான அடியிருக்கையாக மாறியது. இது போலவே கஸ்கிஷன் வீதியில் இருந்த செம்பியன் செல்வனுடனான நட்பியம், அவனுக்கு மேலும் மேலும் நூல்கள் மீதான வாசிப்பை தூண்டியது. (அப்போழுது ராஜகோபலேன்று பெயர் கொண்ட ஈழத்தின் பிரபல ஏழத்தாளர் செம்பியன் செல்வன் திருகோணமலை புனித துசைப்பர் கல்லூரியில் பட்டதாரி ஆசிரியராகக் கற்பித்துக் கொண்டிருந்தார்.)

1970 ஆம் ஆண்டுகளைத் தொடர்ந்து இலக்கிய குழாம் அகிகரித்துக் கொள்கிறது. அந்த குழாத்தின் முயற்சியினால் முன்னோடிகள் எனும் கலை இலக்கிய விமர்சகர் குழு அமைக்கப்பட்டது. அதில் நல்லை அமிழ்தன், கி.பவானந்தன், திருமலை நவம், புஸ்பா கோமஸ், இ.விக்னேஸ்வரமுர்த்தி, ஆசீர்வாதம், மு.ராஜ்கபுர், தங்க சச்சியானந்தம், அவல்தோட்டம் சிவ விங்கம் வின்சன், வெலிங்கான் என்ற ஒரு பெரிய நட்புவட்டமாக விரிந்து கொண்டதுடன் மாக்ஸிய சிந்தனைகள் பற்றியதேடல்கள், வாசிப்புகள் கலந்துரையாடல்கள் அதிகமாக இடம் பெற்ற வேளைகளிலேல்லாம் தர்மராஜா தீவிரமாக பங்கெடுத்துக் கொண்டார்.

திருகோணமலை அப்போதைய அரசியல் தளம் ஒரு பக்கம் சார்ந்ததாகவே இருந்தது. அது தமிழருக்க கட்சிக்கான பக்கம் சார்ந்ததாக இருந்த நிலையில் மாக்ஸிய வெளினிஷி, அகிலும் குறிப்பாக சீனச்சார்பு, சிந்தனைகளை உள்வாங்குகின்ற, ஆதரிக்கின்ற இளைஞர் கூட்டத்தில் ஒருவராக நண்பன் தர்மராஜாவும் நாங்களும் தீவிரமாக செயற்பட்ட காலமது. ந.சண்முக

தாசன், கரவை கந்தசாமி போன்றோரின் தொடர்புகள் இறுக்கமான இடதுசாரிஸ் சர்ப்பை எமக்குத் தந்தது.

வாசிப்பு, கலந்துரையாடல், விமர்சனம் என்பவற்றுக்கு அப்பால் மாக்ஸிய சிந்தனைகளுடன் எழுத வேண்டுமென்ற என்னத்தை தூண்டியவர் களாக, செ.க.ணேசலிங்கம், கே.டானியல், ரத்நாதன், செ.யோகநாதன் படைப்புகள் தூண்டி நின்றன. இக்காலத்தில் வெளிவந்த செ.க.ணேசலிங்கத்தின் குமரன் சுஞ்சிகையில் தர்மராஜா தனது சிந்தனையின் ஊற்றுப்பட்ட ஒரு சில கவிதைகளையும் எழுதி யிருந்தார்.

நெஞ்சில் அனல் காற்று

எம் நெஞ்சு வேதனைகள்
புயலாக எழுகிறது.
சட்டங்கள் போட்டு மென்ன
செய்திகளை தீர்த்து மென்ன
பத்திரிகையைத் தடுத்தாலும்
வாணோலியில் கத்தனாலும்
எம் நெஞ்சு வேதனைகள்...

(குரங்)

தர்மராஜா வாசிப்பு நேசனாக இருந்தார் என்பதைவிட, தன்னையொரு எழுத்தாளனாக, ஆக்கிக்கொள்ளும் தழுநிலையில் தான் அவரது முதலாவது சிறுகதை. ‘வீதி வழி ஒருத்தி போகின்றாள்’ (வீரகேசரியில்) வெளிவந்தது. இந்த முதலாவது சிறுகதை இளமைத்தனத்தின் இதய சர்ப்பாக தனது மனதை வருடிய ஒருத்தியை வைத்து இவரால் படைக்கப்பட்டது.

பிரதான வீதியில் தாழ்ந்து நிலம் பார்க்கும் சிற் ரோட்டு வீட்டு விறாந்தையில் இருந்து கொண்டிருக்கும் வேலையில் கடந்து செல்லும் அவள் ஒருத்தியின் செருப்பு சத்தமும் நடையும் அவருக்கு இக்கதையைப் படைப்பதற்கான அனுபவத்தைத் தந்தது.

வீரகேசரி, மல்லிகை, வெள்ளி, மித்திரன், கதம்பம், விடியல்-இந்தியா, அமிர்தகங்கை போன்ற ஈழத்து இந்திய சுஞ்சிகைகளில் அவரின் எழுத்துப் பதிவுகள் இடம்பெற்றுள்ளது. அவர் வருவாரா(1974), வரண்ட நெஞ்சங்கள்(1976), மனக்கோடுகள்(1979), ஏரிக்ரி வீட்டில் (1989), இப்படியும் ஒரு வாழ்க்கை(1984). ஆகிய சிறுகதைகள் அவரின் அனுபவ சமூக தரிசிப்புக்களாக வெளிவந்தது.

மாணிடம் என்பது(அமிர்தகங்கை 1985), அக்னி (அமிர்தகங்கை 1986), வாத்தியார் இல்லை(மல்லிகை 1971), நின்று விட்ட முகில்கள்(வெள்ளி 1972), கடவுள் ஊர்வலம் போகின்றார்(கதம்பம் 1972), ஒருவாலிபன் வேலை தேடுகிறான் (மல்லிகை 1973), அழகின் சிதைவு(மித்திரன் 1973) இவரதுபிற சிறுகதைகளாகும்.

இச்சிறுகதைகள் எல்லாம் தான் தாவிகட்டிக் கொண்ட கொள்கைகள் வழியாக இந்த சமூகத்தையும் அதன் பிரச்சினைகளையும் மனதிலிருத்தி எழுதியவை. உதாரணமாக, கோணேஷ் ஊர் வலம் என்பது திருகோணமலை நகரில் வருடந்தோறும் இடம்பெற்று

வரும் பெருந்திருவிழா. இந்தக் காலத்தில் தெருவில் உலவி வரும் இளைஞர் யுவதிகளின் வாலிப உணர்வுகளை தனது பார்வையில் எழுதிய சிறுகதையாக கொள்ளலாம். தர்மராஜாவின் படைப்புகள் சுமார் 40 வருடங்களுக்குப் பிறகு கிழக்கு மாகாண பண்பாட்டு அலுவல்கள் திணைக்களாம் இவரின் சிறுகதைகளை வெளியிட்டுள்ளது.

யுத்த காலமும், அதன் பின்னைய காலமும் எங்களது கூட்டுக்கு உடைப்பை உண்டாக்கியது. சித்தமருத்துவத்துறையில் பட்டம் பெற்று, வைத்தியராக அவர் கிளிநூச்-சிப்பகுதியில் கடமையாற்றிய காலத்தி லும் வாசிப்பு துறையில் அவர் மிகுந்த பிடிமானம் கொண்டவராகவே, விளங்கினார். தனது பள்ளிக்காலம் முதல் இலக்கிய நூல்களை வாங்குவதீலும் வாசிப்பதி லும் அவர் காட்டிய ஆர்வம் அதிகமானது. பலருடன் அவருக்கிருந்த தொடர்பு நூலுக்கான தொடர்பையும் தேடலையும் உண்டாக்கிவைத்தது என்று கூறலாம்.

திருகோணமலை, மண்ணின் ஒரு அழுத்தமான அடையாளமாக விளங்கியவர் தர்மராஜா, அவரது பிற்காலம் புதிய தலைமுறையின் வருகை புதிய சாதனங்களின் உள் நுழைவு, என்பன அவரைப் போலவே எம்மையும் அந்தியப்படுத்தியுள்ளது. இருந்த போதிலும் தனது நெடும் சிந்தனைகளிலிருந்து தன்னை மாற்றிக் கொள்ளாத ஒரு மாக்ஸிய சிந்தனாவாதியாகவே அவர் தொடர்ந்து வாழ்ந்து வந்திருக்கிறார்.

திருகோணமலை மாவட்டம் தொடர்பிலும் அரசியல் இலக்கியம் தொடர்பிலும் அவருக்குள் இருந்த கரிசனையும் கவனமும் மிக அதிகமானவை. அதிகம் எழுதாத அதிகம் அரசியல் பேசாதவராக இருந்தாலும் அவருக்குள் அடங்கிப் போயிருந்த தமிழ்த்தேசிய உணர்வை, மாக்ஸியத்தினுரூடாக பார்த்த ஒருவராக தருமராஜா வாழ்ந்திருக்கிறாரென்பது அவர் பற்றிய வாழ்க்கைக்குறிப்பில் முக்கியமானதொரு பதிவாகும்.

அவருடைய எழுத்தாக்கங்களில் வெளிக் கொண்டு வரப்படாத ஒரு சில படைப்புக்களில் அவர் எழுதிய நாவல் முக்கியம் கொண்டது. 1973 ஆம் ஆண்டு காலப்பகுதியில் அவர் தனது தந்தையாருடன் பன்றுளம் வயலுக்கு சென்று கிழமைக் கணக்காக நின்று வருவார். அந்த அனுபவங்களின் வெளிப்பாடாக, அந்த நாவலை அவர் எழுதியிருந்தார். அதிகம் ஞாபகமில்லாவிட்டாலும் ஏழை விவசாயக் குடும்பம் சுரன்டப்படுவதையும் அவர்களின் தீர்க்கப்படாத பல்வேறு பிரச்சினைகள் பற்றி அவர் எழுதியிருந்தமை சிறிய ஞாபகத்துக்கு கொண்டு வரப்படுகிறது. திருகோணமலை, எழுத்தாளர்கள் மத்தியில் காணப்படும் பாரிய பிரச்சினை தமது ஆக்கங்களை அச்சு வடிவப்படுத்துவதில் காணப்பட்ட போதாமை. அந்த நிலை இராஜ.தர்மராஜாவின் படைப்புக்களுக்கும் ஏற்படுத்துத் து.

திருகோணமலை பிரதேச இலக்கிய வளர்ச்சி யில் டாக்டர் தர்மராஜாவின் படைப்புக்கள் பார்வைகள் பங்களிப்புகள் அதே போல் அரசியல் ஈடுபாடுகளும் போக்குகளும் ஆவணவடிவப்படுத்துவதே அந்த ஆளுமைக்கு நாம் செய்யும் புண்ணியம்.

சுனல் விழுந்த கிழவர் ஒருவர் சங்கடத் தயிகளில் மேலிருந்து இரண்டு தயிகளைக் கவனமாகக் கழற்றி, மீதமிருந்த இரண்டு சங்கடத் தயிகளையும் இடதுகாலை எட்டி வைத்து கடந்த பின்னர், மீண்டும் கழற்றிய தயிகளை அதற்குரிய கம்பி வளையங்களில் நுழைத்துவிட்டு, மிக நிதானமாக மெது மெதுவாக கேள்விக்குறிபோல நடந்து வருகின்றார்.

முற்றத்தில் இவற்றினை எல்லாம் என்னைப் போலவே பார்த்த, சிவத்தான் கறுத்தான் ஆகிய நன்றியுள்ள ஜீவன்கள் இரண்டும் கண்டும் காணாதது போல கண்களை மூடிப் படுத்திருந்தன. எனக்கு ஒரே அதிசயம் இவ்வளவும் நடப்பதற்கு முன்பே இரண்டும் போட்டி போட்டு வந்தவரை ஒருகை பார்த்திருக்கும் ஆனால் இன்றைக்கு என்ன நடந்தது உசம்பாமல் கிடக்கின்றன.

அந்தக் கிழவர் சங்கடத்தைத் தாண்டி முற்றத் திற்கு முன்னால் நின்ற வேப்பமரத்தின் நிழலில் நின்று, மூச்சவாங்குவது எனக்குத் துல்லியமாகத் தெரிகின்றது.

வினாக்குறிபோல வளைந்த தோற்றம். நீண்ட மூக்கு, குழிவிழுந்த கண்கள், நீளமான முகம், பாதி நரைத்த முடிகள் கட்டடையாக வெட்டப்பட்டிருந்தது, சவரம் செய்யாமல் நரைத்து வளர்ந்த தாடியும் மீசை யும், மேற்சட்டை இல்லாமல் வெள்ளைச் சறம் கறுப்பு வெலிற்றினால் இடுப்பில் இறுக்க கட்டப்பட்டிருந்தது, விலா எலும்புகள் ஏத்தனை இருக்கிறதென என்னைக் கூடியதாக எலும்பும் தோலும் மீதமாக இருந்தன. தடுமாறி விழாதிருக்க ஒரு ஊன்றுகோல் ஆதாரமாக

பிடித்திருந்தார்.

நான் இவ்வளவு நுனுக்கமாகவும் அமைதி யாகவும் நீண்டநேரம் எதனைப் பார்க்கின்றேன் என்னும் ஆவலில், குசினிக்குள் இருந்து என்னைப் பார்த்துக் கொண்டிருந்த அம்மா முற்றத்துக்கு வருகின்றார். அம்மா அந்தக்கிழவரைப் பார்க்கின்றார்.

“எட கூனா கானாவோ! என்ன கோலமடா இது! ஏன் நிக்கிறாய்? வீட்டுக்குள்ள வா!... இந்த வாங்கில இரு!”

ஆச்சரியத்துடன் வரவேற்கின்றார். உண்மையாகவே என்னால் அடையாளம் காணமுடியவில்லை. என்ன மாற்றம். ஆனால் மிகத்தூரத்திலேயே நாய்கள் இரண்டும் இனம்கண்டமை எனக்கு மேலும் வியப்பினை ஏற்படுத்தியது. அவை என்றும் எந்த நிலைமையிலும் தளம்பலில்லாதவை என்பதை நிருபித்து விட்டன.

அம்மா செம்பில் கொடுத்த மோரை வாங்கி மடக்கு மடக்கு என்று குடிக்கின்றார். அவ்வளவு தாகமும் பசியும் என்பதைப் புரிந்துகொண்ட அம்மா, உணவு எடுப்பதற்காக குசினிக்குள் செல்கின்றார். நான் அவரின் முகத்தினைப் பார்க்கின்றேன். அவர் கனிவோடு


“தம்பி ராசா! என்னைத் தெரியேல்லையோ!?”

என்று நலிந்த குரலில் முனங்குகின்றார். ஒரு வருடத்துக்கு முந்திய அவரின் தோற்றத்தினையும் கடினமான உழைப்பினையும் அவரது வீரப் பிரதாபங்களையும் நினைவுத் திரையில் மீட்டிப் பார்க்கின்றேன்.

எனக்குத் தெரிந்தமட்டில் எமது வயல்,

கூனா கானா (கு.க) புராணம்

இதயராசன்



தோட்ட வேலைகளுக்கு கலித் தொழிலாளியாகவே அறிமுகமானவர். அதைத்தவிர் அவர் எவ்விதத்திலும் உறவுக்காரர் இல்லை. ஆனால் எமது அயல் ஊரவர் என்றவரையில் எம்முடன் மிகநெருக்கமாகி வேலையில்லாத நாட்களிலும் சிலநாட்கள் வீட்டிற்கு வந்து நங்கிச்செல்வார். ஆனால் அந்தநாட்களில் மாடுகட்டுதல், தோட்டத்திற்கு நீர்பாச்சதல், குசினியில் சமையலுக்கு உதவதல் என்று தானே முன்வந்து ஓயாமல் ஏதாவது வேலையைச் செய்துகொண்டே இருப்பார். அவர் போகும்போது அம்மா ஐம்பதோ நூற்றோ வாங்கில் வைத்து,

“இந்தா! இதைக்கைச்செலவுக்கு வைச்சுக்கோ”

ஆனால் வேண்டாம் என்று மரியாதைக்காக மறுப்பார் ஆனால் போகும்போது மறக்காமல் அந்தப்பண்த்தை எடுக்கத் தவறுவதே இல்லை.

குமாரன் கந்தன் என்பதே அவரது இயற் பெயர். ஆனால் எல்லோரும் கூனா கான என்றே அழைப்பார்கள். நானும் அப்படித்தான் அழைக் கின்றேன். ஆரம்பத்தில் அந்தச் சுருக்கப் பெயருக்கான அர்த்தம் புரியாவிட்டாலும் காலம் செல்லசெல்ல அவரது வாயாலேயே அறிந்துகொண்டேன்.

குகம்பன் கந்தன், குள்ளநரிக் கந்தன், குப்பாடிக் கந்தன்... என்று, அவரது திருவிளையாடல்களின் சுருக்க நாமமே கு. ஆகிய புராணக் கதையாகும். அவரைத் தெரிந்தவர்கள் கூனா கானா என்று அழைப்பதன் உள்ளார்ந்த அர்த்தம் புரிந்தாலும் அப்பெயரை தனது விருதுப் பெயராகவே கருதுகின்றார். போதை தலைக்கேறிய பொழுதுகளில்,

“நான் யாரென்டு தெரியுமா? நான்தான்டா கூனா கானா!”

பலதடவை சொல்லித் தம்பட்டம் அடித்துக்கொள்வார். இவர் ஆரம்பத்தில் சிறந்த ஒரு மேசனாகவே இருந்துள்ளார். ஆனால் அவரது குசம்பும், நரித்தந்திர செயற்பாடும் தொழில் தர்மத்திற்கு விரோதமாக அமைந்தமையால் அத்தொழிலை விடவேண்டியதாயிற்று.

ஒருமுறை வீடுகட்டுவதற்கு கல்லறுக்கும் வேலை நடைபெற்ற நேரத்தில், வீட்டுச் சொந்தக்காரி குதியுர்ந்த செருப்பினை போட்டபடி அவர்கள் வேலைசெய்யும் இடமெல்லாம் ஓய்யாரமாக நடை பயின்று, இளைஞர்களான அவர்களைக் கடுப்பேத்திக் கொண்டிருந்தாராம். அத்தோடு அதிகாரத்தோடு திட்டிக்கொண்டாராம். இரு இரு உனக்குச் செய்துகாட்டிறன் என்று கறுவிய கூனாகானாவின் கண்ணில் கழுத்திவிடப்பட்ட அந்தச்செருப்பு தென்பட, உடனடியாக அதை எடுத்து அறுக்கும் கல்லின் நடுவில் வைத்து கல்லாக்கிவிட்டாராம்.

வீட்டின் சுவர்கட்டும்போது சாரமரத்தில் கூனாகானா, முட்டாள் வேலைசெய்யும் பொடியன் கல்லெலுத்துக் கொடுத்துக் கொண்டிருந்தான், ஒருகட்டத்தில் பாதிக்கல் தேவைப்பட, பொடியன் பாதிக்கல் தேடியெடுக்கப்போக வீட்டுக்காரி வந்து வேலையின் வேகம்கானது என்று ஏச, கூனா கானாவுக்கு கெட்டநேரம் ஆரம்பித்தது.

“டேய் என்னடா பராக்குப் பாக்கிறியன் உடையடா கல்லை”

அப்பாவிப் பொடியனும் படாரென சுத்தியலால் ஒருகல்லை உடைக்கப் பூதம் வெளிப்பட்டது. அந்தக் குதியுர்ந்த செருப்பு முழுசிக்கொண்டு ஓட்டிப் பார்க்க, அவ்வளவுதான் வீட்டுக்காரி பத்திரகாளியாகி தொழிலும் பறிபோனது.

அதோட் தலைமை மேசன் வேலை பறிபோன பின்னர் உதவி மேசனாக வேலைபார்த்தார். அதிலும் விதிவிளையாடியது. கட்டப்பட்ட வீடொன்றுக்கு நிலம் போடாமல் இருக்க, அந்தவேலை இவருக்குக் கிடைத்தது. அந்த வீட்டுக்காரன் சரியான கசவாரம். பச்சைத்தண்ணி கொடுப்பதற்கும் ஜோசிப்பவன். நிலம் போட சீமெந்து மணல் வேண்டுமென்ற அளவைச் சொல்ல,

“கந்தா! ஏன் இவ்வளவு தொகையாகக் கேட்கின்றாய் ஒருமாதிரி சிறுக முறுகச் செய்”

சொன்ன அளவில் சீமெந்தைக் குறைத்து வாங்கிக் கொடுத்தான். பிறகென்ன கூனாகானா தனது திறமையைக் காண்பித்தார். சொன்னமாதிரியே வேலையைச் செய்துமுடித்தாயிற்று. இரண்டாம் நாள் கூனாகானாவிடம் ஓடிவந்த வீட்டுக்காரன்,

“நீ செய்த வேலையைப்பார் கந்தா!”

கோபமாகச் சொல்லி, கையோடு வலுக் கட்டாயமாக அழைத்துச் சென்றான். அங்கே சீமெந்து பூசப்பட்ட தரை பொருக்குப் பொருக்காக வெடித்து சுருண்டிருந்தது.

“என்னகாணும் சொல்லுகிறீர் நீர்தானே சிறுக முறுகச் செய்யச் சொன்னீர் அப்படித்தானே செய்துள்ளேன்”

போட்டாராம் ஒருபோடு. கசவாரத்தனம் எதிலை காட்டவேணும் என்ற பாடத்தோடு மெளன மானான் வீட்டுக்காரன். அந்தச் சம்பவத்துக்குப் பின்னர் யாரும் மேசன் வேலைக்கு கூனா கானாவை அழைப்பதில்லை.

வேலையுமில்லாமல் குடிக்க காசமில்லாமல் தவறனை வாசலில் கொக்காட்டம் தூங்கிக்கொண்டு நிக்கேக்கைதான் அந்த அதிஷ்டம் கூனாகானாவுக்கு கிடைத்தது.

“நீர் கூனா கானா தானே!?”

சொன்னவாறு தோளிலை கைபோட்டு, தவறனைக்குள்ளே அழைத்துச் சென்று தாராளமாக கள்ளு வாங்கிக் கொடுத்து, தானும் குடித்தான் அந்த புதிய நண்பன். காசினை அள்ளிவீசி மீன்பொரியல், வடை போன்ற கள்ளுக்கே பிரத்தியேகமான வகையறா தீன்பண்டங்களை வாங்கியதோடு, பக்கத்தில் இருப்பவர் களுடனும் தோழுமை பாராட்டி தாராளமாக ஊற்றிக் கொடுத்தான். அவனின் தோழுமை உணர்வையும் கையில் மோதிரம், கழுத்தில் சங்கிலி, சரிகை ஜிப்பா, காசினை அள்ளிவீசும் பரோகாரித்தனம் அனைத்தையும் பார்த்து மிரண்டுபோனார் கூனா கானா.

“உம்மைப்பற்றி நிறையக் கேள்விப்பட்டனான் காணும். உம்மைடை திறமைக்கு நீர்மட்டும் என்னோட கூட்டாளியானால், உம்மைடை நிலமை வேறு வெவல் காணும்.”

கூனா கானாவின் வீக்பொயின்றில் விட்டான் ஒரு அடி. அந்தக்கிறுக்கோடு, குருஷேத்திரத்தில் கிருஷ்ணன் காலடியில் அருச்சணன் சரணடைந்தமாதிரி,

கூனா கானா கள்ளுத் தவறணைக் கிருஷ்ணனிடம் சரணடைந்து கடமையைச் செய் பலனை என்னிடம் விட்டுவிடு என்ற கீதோபதேசம் பெற்றார்.

கொஞ்சநாட்கள் தோழன் என்ன செய்யிறான் என்றே தெரியாமல் குடியும் கும்மாளமுமாய் போனது. பிறகு ஊருக்குள் போய் யார்? யார்? வீட்டில் நகை, காச இருக்குதென்று உளவுபார்க்கும் வேலை ஒப்படைக்கப்பட்டது. படிப்படியாக களவும் கற்று மற என்ற கற்பித்துதுடன் பழக்கமாகிவிட்டது.

குசும்புக்காரன் கூனா கானா இப்போது உளவாளிக் களவாணி என்று அயல்கிராமங்களால் இனங்காணப்பட்டார். ஆனால் சொந்தக் கிராமத்தில் திருடுவதில்லை என்பதை தனது கொள்கையாகக் கொண்டிருந்தார்.

பெரியவர் சிறியவர் என்ற வயது வித்தியாசம் இல்லாமல் எல்லோருடனும் நீர், வாரும், சொல்லும் என்னும் மரியாதையான வார்த்தைகளையும் சகோதரம் அண்ணே, அக்கா போன்ற உறவுமுறைகளையும் பயன்படுத்துவார். மிகவும் மென்மையான வார்த்தைகளிலேயே உரையாடுவார். இவரைப்பற்றித் தெரியாதவர்கள் இவரை ஒரு உத்தமராகவே மதிப்புக்கொள்வார். ஆம் உண்மையிலேயே உருத்திராட்சப் பூண்தான் கூனா கானா.

இவரது திருட்டில் இன்னொரு தரமம் இருந்தது. திருட்டின்போது யாரையும் காயப்படுத் தவோ, இருக்கும் பணம், நகைகள் முழுவதையும் துடைத்தெடுக்காமல் மீதம் விட்டுவைத்தல். தாலிக் கொடி என்றால் தாலியைக் கழற்றிவைத்தல், தமது தேவைக்கு மட்டுமே திருடுதல், மீண்டும் தேவைப் படும் போதே திருடுதல் என்னும் நடைமுறையைக் கடைப்பிடித்தமையால் இவரது திருட்டுப் பிரதாபங்கள் மக்களால் வியந்து பேசப்பட்டது. ஆனால் இவரைத் திருட்டுக்கு அறிமுகப்படுத்திய நண்பன் நன்னியன் இவரது கொள்கையுடன் இனக்கம் இன்மையால் பிரியவேண்டிய சூழ்நிலை தோன்றியது.

இவர்களாது கூட்டுக் கொள்ளையில் திருமணத்திற்கு வைத்திருந்த நகைகள் முழுவதும் திருட்டுப் போனமையினால் கல்யாணப் பெண்ணின் தந்தை தற்கொலை செய்தமை இவரது மனச்சாட்சி யைக் குறுக்குவிசாரணை செய்தமையால் களவுத் தொழிலுக்கு முழுக்குப் போட்டார். அத்தோடு உழைத்துச் சாப்பிடும் பிரக்ஞஞாயினை தனக்குள் ஏற் படுத்திக் கொண்டு இற்றைவரை வாழ்ந்து வருகின்றார்.

யாழிப்பாணத்தில் இவரைப்பற்றிப் பல பேருக்கும் தெரிந்தமையால் வன்னிக்கு வந்து, தனது புதிய வாழ்க்கையை உழைத்தது வாழ்வதில் திருப்தியுறும் கட்டைப்பிரமச்சாரி வாழ்க்கையே வாழ்ந்து வருகின்றார்.

போனவருடம் நெருப்புக்காச்சல் வந்து, கிளிநோச்சி ஆஸ்பத்திரியிலிருந்து அம்புலன்ஸில் யாழிப்பாணம் பெரியாஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்கள். அதன் பின்னர் அப்பர் பலதடவை சென்று பார்த்தார். வீவா, நெஸ்ட்மோல்ட், தோடம்பழம்... எனத் தேவையானவை அனைத்தும் வாங்கிக்கொடுத்து வந்துள்ளார். பின்னர் காச்சல் மாறியபின்னர் யாழிப்பாணத்தில் உள்ள உறவினர்

வீட்டுக்குச் சென்றுவிட்டார். பின்னர் இப்போதுதான் பார்க்கின்றோம்.

அம்மா கொடுத்த உணவை அவக் அவக் என அள்ளி அள்ளி சாப்பிட்ட விதத்தை வைத்தே சரியான பசி என்பதையும் பலநாட்கள் இவ்வாறான கவையான உணவை உண்ணவில்லை என்பதையும் உணர்ந்து கொள்ள முடிந்தது.

நெருப்புக் காய்ச்சல் மாறியபின்னர், இவர் சென்ற உறவினர் வீட்டில் இவரது உணவில் போதிய ஊட்டச்சத்துள்ளதும் போதியளவு உணவும் வழங்கப் படாமல் கவனிப்பாரற்றுக் கிடந்துள்ளார் என்பதை, அவர் சொல்லாமலே எம்மால் விழுங்கிக்கொள்ள முடிந்தது.

இவர் நன்றாக இருந்த பொழுதுகளில் தன்னைப்பற்றி மட்டுமே சிந்தித்து செயற்பட்ட வாழ்முறையால் இவர்மீது கருணைகாட்டும் ஒருவரையும் சம்பாதிக்கவில்லை என்பதே நிஜமாகும்.

எது வீட்டில் நாலைந்து பசுக்கள் நின்றன. அதனால் தாராளமாகப் பால் கிடைத்தது. அம்மா தனிப்பாலில் கற்கண்டு போட்டு கண்டக் காய்ச்சி இரண்டுவேளை தாராளமாகக் கொடுத்தார். அத்தோடு கோழிக்குஞ்சு விறாத்துப்போட்டதுப்படன், சோறும் சத்தான கறியும் தினமும் கொடுத்தார். பத்து நாட்களில் கூனா கானாவின் கூனல் நிமிர்ந்து, தடியில்லாமல் நடப்பதற்கும் பழையநிலையில் உரையாடுவதற்குமான உடல்நிலை தேவிவந்தது. மெள்ள மெள்ள சின்னச் சின்ன வீட்டு வேலைகளில் அம்மாவிற்கு உதவிசெய்யும் தெம்பினையும் பெற்றுவிட்டார்.

ஒருமாதத்தில் பழைய கூனா கானாவாகத் திடகாத்திரமாக உலாவந்தார். மிளகாய் பழம் ஆய்வது, தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்சுவது, பால்கறப்பது போன்ற அதிகம் உடல்வலுத் தேவையில்லாத வேலைகளைத் தானாகவே அம்மா தடுத்தாலும் செய்யத்தொடங்கி விட்டார்.

இவரது புராணத்தில் சில சுருக்கங்கள் சொல்லாமல் விட்டால் முழுமை அடையாது என்பதால் மீதமுள்ளதையும் முடியுமானவரை சொல்ல முயல்கின்றேன்.

மாரிகாலத்தில் ஒருநாள் இவரது பாலிய நண்பர்கள் நாலைந்து பேர் நினையாப்பிரகாரம் சந்தித்துக் கொண்டார்கள். அப்போது அடைமழை பொழிந்துதள்ளியது. மாலை நேரம் ஏதாவது வாய்க்கு ருசியாகச் சாப்பிடவேண்டும் போலிருக்க, நண்பர் ஒருவர் கோழிப்புக்கையை முன்மொழிய எல்லோர் நாக்கிலும் எச்சியூற, எப்பாடுபட்டும் அதை நடைமுறைப்படுத்த பிரதிக்ஞை எடுத்தார்கள்.

சேவுக்கு எங்கே போவது என்று ஜோசித்த வாறு இருக்கும்போது ஒரு நண்பரின் நண்பர் எதிர்ப்பட, அவர்வீட்டில் நல்லபெரிய சேவல் நிற்பதைக் கண்டிருந்த கூனா கானாவின் நரிமுளை விரைந்து செயற்பட, அவருக்கும் கோழிப்புக்கையில் ஆசையுட்டி கூட்டுக்கேர்த்தார்கள். பிறகென்ன குளிருக்கேற்ற குடிவைக்களில் அவரைத் திசைதிருப்பி, அவர் வீட்டுக்கோழியை சுரத்துவாய் போர்த்தி சுத்தம் போடாமல் பக்குவமாய் திருடி, திறமான கோழிப்புக்கை சமைத்தார்கள். அந்தப் போதை

மயக்கத்திலும்

“என்னடா! எங்கவீட்டு சிகப்புச் சேவல் போல கிடக்கு”

என்று சேவலின் சொந்தக்காரர் புச்தினானாம். அப்பொழுது கூனா கானா,

“டேய் வெறியில கறுப்பு சிகப்பாத் தெரியுதோ?”

கிண்டல்டிக்க. அதற்கு எல்லோரும் சேர்ந்து ஒத்து ஊதினார்கள். அவரும் மயக்கத்திலை மேற்கொண்டு பேசவேயில்லை. நல்ல சுவையாக இருப்பதாக கேட்டுக் கேட்டுச் சுவைத்தான் அந்த அப்பாவி நன்பன்.

விடிந்ததும் தெரியாமல் அரைப்போதையுடன் பாயில் சுருண்டு புரண்டுபடுத்த அந்த அப்பாவியின் காதில் தாய்க்கிழவி பாடிய சுப்பிரபாதம் வெறிமுறிந்து, கோழிப்புக்கையும் செமிக்க ஓங்கி ஓலித்தது,

“அறுந்து போவான்கள், கோதாரி விழுவான் கள் வெரவருக்கு நேர்ந்துவிட்ட சேவலைத் திண்டுட்டாங்கள். திண்டவங்கள் நாக்கமுகி, வயிறுவெடிச்சு சாவான்கள்!”

என்று மண்ணள்ளித் திட்டித்தீர்க்க, கோழிப் புக்கை திண்ட வெரவர்களில் ஒருவர் வாய்பொத்தி மௌனமாக இருந்ததாகச் சொல்லி, தனது நட்டா முட்டிப் பிரதாபத்தினை ரசனையோடு சொன்னார்.

ஒருமுறை கோடை வெய்யிலுக்கை வயல்வெளி நடைவரம்பில், சந்தையில் காய்கறிகள் வாங்கி நார்க்கத்தில் வைத்து, தலையில் சுமந்துவந்த ஆச்சிப்பிள்ளை கிழவியிடம்,

“ஆச்சி கடகத்தை இறுக்கிப் பிடியன், கடகம் தலையால் வழக்குது.”

ஆச்சி கடகத்தை இறுக்கிப்பிடிக்க, கழுத்தில் தொங்கின ஐந்துபவுண் இரட்டைச் சங்கிலியை கூனா கானா அறுத்துக்கொண்டு ஓடித்தப்பிவிட்டார்.

ஆச்சி இலோசப்பட்டவரோ! கோட்டில் வழக்குதொடுத்தார். நீதவாணிடம்,

“என்ற இரட்டைப்பட்டுச் சங்கிலியை கூனா கானா அறுத்துக் கொண்டோடாடியதை, இரண்டு கண்களாலெல்லும் கண்டனான் ஜயா!”

ஆச்சிப்பிள்ளைக் கிழவி சொன்னார். நீதிவான் ஆச்சியிடம்,

“ஆச்சி உமது சங்கிலியை கந்தன் அறுத்ததுக்கு யார் சாட்சி?”

ஆச்சி எவ்வித தயக்கமும் இல்லாமல் அப்பாவித்தனமாக,

“ஜயா! அந்த என்னுமரம் சாட்சியாக, கூனா கானாதான் சங்கிலி அறுத்தது”

வழக்கை தள்ளுபடி செய்தாராம் நீதிவான். இதனை தனது சாதனையாக கூனா கானா பிரகடனப் படுத்துவார்.

ஆடு திருடுவதற்கு புதிய நுட்பத்தினை கூனா கானாவும் கூட்டுக் களவாணி நன்பர் நன்னியரும் கையாண்டனர். ஆட்டுக்கு என்ன குழையை உணவாகப் பயன்படுத்து கின்றார்க்களோ அக்குழையை உடலை மறைத்துக் கட்டிக்கொண்டு, சுட்ட கருவாட்டை நாய்க்கு வீசிவிட்டு, ஆட்டுக்கட்டையால் ஆட்டினை அவிழ்த்துவிட்டு குழையுடன் உருண்டு

போக ஆடும் குழை தின்றபடி பின்னால் செல்லுமாம். வேலிக்கு வெளியால் வந்தபின் ஆட்டினைப்பிடித்துச் செல்வதே திட்டம்.

திட்டப்படி ஆட்டுக்கட்டையை நெருங்கும் தருணம், ஆட்டுக்காறியின் தாய்க்கிழவிக்கு சலரோகம் எழுந்துநடக்க முடியாமையினால், சிறுநீரை தகரப் பேணியில் வீசுவதற்கு எடுத்துவர, இதுதெரியாத நன்னியர் வேலிக்கை குழையோட குழையாக் கிடக்க, அந்தச்சிறுநீர் அபிஷேகம் நடைபெற்றதாம். என்ன செய்வது அவ்வளவும் முகத்தில் வழிந்து நாக்கில் உப்புக்கரித்ததாம். இதனை வேலிக்கு வெளியால் பார்த்துக் கொண்டிருந்த கூனா கானா தனது நன்பனுக்கு நடந்த அவமானத்திற்குப் பழிவாங்க விரைந்து செயல்பட்டார்.

அம்மிக்குழவியைக் கயிற்றில் கட்டி வீட்டு வாசலில் நெற்றிமட்ட உயரத்திற்குத் தொங்கவிட்டு, ஆட்டினை வேலிக்கு வெளியால் திட்டமிட்டபடி திருடிவிட்டு, ஆட்டுக்கடா கத்துவதுபோல் கத்தினார் கூனா கானா. சத்தங்கேட்டு பதறி ஓடிவந்த வீட்டுக்காரி வாசலில் தொங்கிய அம்மிக்குழவியில் மோதுண்டு அலறி விழுவதைப் பார்த்து ரஸித்தபடி அன்றைய களவை வெற்றிகரமாக முடித்தமையை அசுகாய சூரத்தனமாக சுவைபடக் சொல்வதில் கூனா கானாவுக்கு குஷியோ குஷி.

கூனா கானாவுக்கு பிடித்த உணவு வகைகளைக் கண்டால் திருடித்தின்பதற்கும் தயங்கமாட்டார். அதில் பாற்பிட்டு என்றால் கொள்ள ஆசை.

ஒரு நாள் கூனா கானா மயிலன்னை வீட்டிற்குச் சென்றபோது, சிறிதளவு பாற்பிட்டு கொடுத்துள்ளார்கள். அதன் சுவை அவரை போதைநிலைக்குத் தள்ளிவிட்டது, பாத்திரத்தை வழித்துத்துடைத்துச் சாப்பிட்டு, தனக்கு இன்னமும் வேண்டும் என்பதைச் சொல்லாமல் சொல்லிப் பார்த்தார். யாரும் கண்டுகொள்வதாக இல்லை.

அன்று இரவு அந்த வீட்டுக்குள் புகுந்து அடுப்பில் இருந்த பாற்பிட்டை பாத்திரத்துடன் திருடிச் சென்று, அந்த வீட்டிற்கு பக்கத்திலிருந்த வாய்க்கால் மறைவில் வைத்துச் சாப்பிட்டுக்கொண்டிருக்க, மயிலன்னையின் மனைவி தங்கம்மா குசனிக்குள் போனபோது, பாற்பிட்டைக் காணாமல் நாய்தான் திருடியிருக்கவேண்டும் என்று வழுமையாக நாய்திருடிய பாத்திரங்கள் கிடக்கும், வாய்க்கால் கரையில் தேடிப்பார்த்த போது, அங்கே கூனா கானா பால்பிட்டுச் சட்டியை நக்கிக்கொண்டிருக்கக் கண்டார். தங்கம்மா அக்கா தன்னைக் கண்டுவிட்டதைப் பார்த்த கூனா கானா, எவ்வித தயக்கமும் இல்லாமல் மிகவும் அப்பாவித்தனமாக,

“உண்ணாணைத் தங்கம்மா அக்கா! சோக்காய்த்தான் இருக்குது.”

மேற்கொண்டு தங்கம்மா அக்கா என்னத்தைச் சொல்ல. போசாமல் திரும்பிப்போனாராம். இந்தச் சம்பவம் பள்ளிப்பிள்ளைகள் வரையிலும் ஒரு நகைச் சுவையாக வெற்றாகப் பரவியதால். அவரைக் காணும் சிறுக்களும்,

“உண்ணாணைத் தங்கம்மா அக்கா! சோக்காய்த்தான் இருக்குது.”

பகிடிவிடுவார்கள். அதெல்லாம் அவருக்கு ஒரு பொருட்டே இல்லை.

கூனா கானா உடல்நிலை நன்றாகத் தேறிபின்னர் பலநாட்கள் வேலை செய்தார். இரண்டு மாதத்தின் பின்னர் ஒருநாள் யாழிப்பானம் போகப் போவதாக சொன்னபோது, அப்பர் ஏலாமலிருந்த பதினெண்நாடு நாட்களைத் தவிர்த்து, பதினெண்நாடு நாட்களுக்கு அரைச்சம்பளமும் ஏனைய நாட்களுக்கு முழுச்சம்பளமுமாகக் கணக்கிட்டு பண்ததினை வழங்கினார். ஆனால் கூனாகானாவோ இரண்டு மாதமும் முழுச்சம்பளம் வழங்குமாறு அப்பரிடம் சன்னையிட்டார். அம்மாவுக்குச் சரியானகோபமும் கவலையும் ஏற்பட்டது,

“நன்றி கெட்ட ஜென்மத்துக்கு எதுவும் ஏறாது. அவன் கேட்கிறதை கொடுத்துத் தொலையுங்கோ! இனி மேல் இவன் இந்த முற்றத்திலை கால் வைக்கப் படாது.”

கோபமாகச் சொல்லி அவ்விடத்தை விட்டுச் சென்றார். அப்பரும் அப்படியே கொடுத்து ஆளை கைமுவிவிட்டார். அதன் பின்னர் அவர் வீட்டுக்கு வந்ததும் இல்லை, வீட்டில் யாரும் கூனா கானாவின் பேச்செடுப்பதே இல்லை.

ஒருமுறை அம்மாவிடம் நான்தான் கூனா கானா பற்றிப் பேச்செடுத்தேன்.

“தமிழி! நன்னு கொழுத்தால் வளைக்குள் இராது.”

கோபமாகக் கூறினார். அதன்பிறகு அந்தப்பேச்சை ஒருபோதும் தொடர்ந்ததில்லை.

காலவோட்டத்தில் நாட்டுச் சூழலும்மாறி கொலையும் கொள்ளையும் வழமையான செயற்பாடு களாகின. அவற்றில் வல்லவர்களே மதிப்பார்ந்த பிரஜைகாக மதிக்கப்பட்டனர். புறநாறுற்றில் நடந்த அத்துணையும் அச்சரம் தப்பாமல் அரங்கேறின. அதனை சங்கப்புலவர்கள் இல்லை சங்கப்பத்திரிகைகள் புகழ்ந்து தள்ளின.

கூனா கானா எங்கள் வீட்டை விட்டுப் போனபின்னர் துணுக்காய் பகுதியில் பிரபல்யமான வேட்டைக்காரனாகி விட்டார். மான், மரை, பன்றி,

குழுவன், யானை எதுவானாலும் வெடிவைத்தால் தவறாது என்று பெயரெடுத்தமையால், பல இயக்கங்கள் இவரைத் தமது இயக்கத்தில் சேர்ப்பதற்குப் போட்டி போட்டனவாம். ஆனால்,

“நான் சுதந்திரமானவன். என்னை யாரும் கட்டுப்படுத்த முடியாது. நான் தமிழர் தாயகத்திற்காக எந்த வேலையையும் என்றை உயிரையும் பொருட்படுத்தாமல் செய்து முடிப்பேன்”

அதன்பின்னர் பிரபல்யமான இயக்கம் ஒன்று ஒப்படைத்த வேலைகளைக் கச்சிதமாகச் செய்து, அவர்களின் பாராட்டுதலைப் பெற்றாராம்.

அதனால்தான் கூனா கானா வன்னி முழுவதும் ஒரு போராளியாகவே மதிக்கப்பட்டார். ஆனால் அந்த இயக்கம் கூனா கானாவைத் தமது இயக்கத்தில் சேருமாறு வற்புறுத்திக்கொண்டே இருந்ததாம்.

இவையெல்லாம் காத்துவாக்கில் வந்த செய்திகளே தவிர, அவரை ஒருநாளும் காணவே இல்லை.

அனேகமாக அவரைச் சுத்தமாக மறந்தே போனேன்.

கொழும்பிலிருந்து யாழிப்பானம் பஸ்ஸில் பயணம் செய்த ஒருநாள், கிளிநோச்சி பஸ்நிலையத்தில் பஸ்நிறுத்தப்பட்டது. பஸ்ஸில் இருந்த பலபேர் யன்னலால் எட்டிப்பார்த்து தமக்குள் கதைப்பது எனக்குத் தெளிவாகக் கேட்டது.

“பொடியள் செய்தால் சரியாகத்தான் இருக்கும். அவங்கள் நீண்டநாள் கண்காணித்து, மூன்று பைல் போட்டு இரண்டுமுறை எச்சரித்தும் திருந்தாத சமூக விரோதிகளுக்கு இதுதான் தண்டனை.”

என்னென்று நானும் யன்னலால் எட்டிப் பார்க் கின்றேன். எங்கண்கள் நம்ப மறுக்கின்றது, தலை கிறு கிறுக்கிறது, கண்கள் சோர்கின்றது, மின்சாரக் கம்பத்தில் கூனா கானாவின் உயிரற்ற சடலம் தொங்குவது மங்கலா கத் தெரிகின்றது. எனது கண்களிலிருந்து கண்ணீர் சொரிவதை என்னால் கட்டுப்படுத்தமுடியவில்லை.

ஓ! சிலுவையில் தொங்கும் ஜேசுநாதர், எனது மனத்திரையில் தோன்றுவதை என்னால்நிறுத்தவே முடியவில்லை.

கீலக்கிய சந்திப்பு

திருகோணமலையின் புதிய தலைமுறை எழுத்திலக்கிய வாதிகளின் கீலக்கிய சந்திப்பு 19/02/2019 எவ்வாய் அன்று இடம்பெற்றது. திதில் ஜீவந்தி சுஞ்சிகை பற்றிய அறிமுகத்தை கவிஞர் யாழுவன் நிகழ்த்தினார். புதுவை இரத்தினதுறையின் கவிதைகள் பற்றி எழுத்தாளர் யத்தீந்திரா உரையாற்றினார்.



சர்வதேச பெண்கள் தினம்: பெண்கள் முன்னேற்றம் குறித்த சிந்தனை உருவாக்கமும் மட்டுக்களப்பும்

பேராசிரியர் செ. யோகராசா —

பெண்கள் முன்னேற்றம், பெண்கள் உரிமை தொடர்பான சிருத்தை சென்ற நூற்றாண்டின் ஆரம்பத் தில் ஈழத்தில் முகிழ்த்த வேளையில் யாழ்ப்பாணத்தி லிருந்து மங்களாம்மாள் மாசிலாமணியின் குரல் ஒங்கி ஒலித்தது. அன்னார் 1902 இல் 'பெண்கள் சேவா சங்கம்' என்றொரு சங்கத்தை ஆரம்பித்தார். தமிழ்மகள் (1923) என்றொரு மாத திதழையும் தொடங்கி நடத்தி வந்தார். சிறந்த சொற்பொழிவாளராகவும் கட்டுரையாளராகவும் திகழ்ந்தார்.

திருகோணமலையில் 1919 இல் மாதர் ஜக்கிய சங்கம் நிறுவப்படவும் தொடர்ந்து செயற்படவும் வழி வகுத்ததோடு, 'மாதர் மாலிகை' (1927) என்றொரு சஞ்சிகை வெளிவரவும் காரணமாக விளங்கியவர் முழுமதி சுதாயல்நாயகி.

மலைநாட்டில் அவ்வழி செயற்பட்டவர் மினாட்சியம்மாள் நடேசுய்யர்.

மட்டக்களப்பில் பெண்கள் முன்னேற்றம் குறித்த சிருத்தை எப்போது ஏற்பட்டது என்று தேடிய வேளையில், 1948இல் மண்ணேரிலிருந்து வெளிவந்து, சில வருடங்களின் முன்னர் (இக்கட்டுரையாளரால்) வெளிக் கொணரப்பட்ட 'பாரதி' சஞ்சிகையில் சில சான்றுகளை இனங்காணக்கூடியதாகவிருந்தது.

சமகாலத்தில் வெளியாயன் "மறுமலர்ச்சி", பாரதிகொழும்பு ஆகிய சஞ்சிகைகளுடன் ஒப்பிடும் போது பெண்களின் ஆக்கங்கள் அதிகாவு இடம் பெற்றிருந்த (மண்டூர்) பாரதி இதழ்களில் பெண்கள் எழுதிய கவிதை, சிறுகதைகளை விட கட்டுரைகள் கவனத்தை ஈர்த்துள்ளன. செல்வி தேவகி, செல்வி நாகேஸ்வரி ஆகி யோர் எழுதிய கட்டுரைகளை அத்தகையனவாம்.

அவ்விதத்தில் செல்வி தேவகி எழுதிய கட்டுரை மிக முக்கியமானது. 'கிராமப் பெண்களே, விழித் தெழுங்கள்' என்பதே அக்கட்டுரையாகும்.

'சுகோதரிகளே, செல்வப் பெண்மனிகளே' என்றவாறு ஆரம்பித்து சில விடயங்கள் கூறி பின்னர் செல்விகளே என்று தொடங்கி அவர் கூறும் விடயங்கள் கவனத்திற்குரியவை:

"இனியாவது விழித் தெழுங்கள்! கிராமப் பெண்கள் மேன்மையடையப் பிரயாசைப்படுங்கள்

வீட்டுக்குள்ளேயிருக்கும் பெண்கள் மேன்மையடையப் பிரயாசைப்படுங்கள். வீட்டுக்குள்ளேயிருக்கும் பெண்களை வெளியேற்றுங்கள். வாழ்க்கைக்குத் தேவையான கல்வியைக் கற்றுத் தேறுங்கள் அடுப்புதும் பெண்களுக்கு என்ற மூடக் கொள்கையைச் சுட்டெரியங்கள். மழங்காலப் பெண்களின் சீர் கெட்ட முறையை எடுத் தெறியுங்கள். சமூகத்துடன் கூடி வெட்கமென்னும் பேயை விரட்டியோட்டுங்கள்...

கிராமத்தில் சேவை செய்வதற்கு 'பாரதி' என்னும் பத்திரிகை வெளிவருவது உங்களுக்கோர் ஊன்று கோலாகும். இச்சந்தர்ப்பத்தை இழந்து விடாது பிரயோசனப்படுத்திக் கொள்ளுங்கள். வருங்கால உலகு உங்கள் கைகளில் இருக்கிறது. நீங்கள் எல்லோரும் சேர்ந்து ஒரு சங்கம் நிறுவி அதன் மூலம் கிராமத்தை முன்னேற்றுங்கள். இன்றே நித்திரையை விட்டு விழித்தெழுங்கள்!"

செல்வி நாகேஸ்வரி எழுதிய இரு கட்டுரை கருள் ஒன்றான 'பெண் பிறவி', தமிழ் இலக்கியங்களில் பெண்கள் இழிவுபடுத்தப்பட்டிருப்பதை விளக்கி விட்டு, பின்வருமாறு முடிவெய்கின்றது:

"சோதரிகளே, வேண்டாம் பெண்குலத்தின் மானத்தைப் போக்கும் பாக்களும் வேண்டாம். நூல்களும் வேண்டாம். புத்துயிர்தந்த பாரதியாரின் அடிச்சுவட்டைப் பின்பற்றி வாழ்வதே நமக்குத் தகுதி"

'குறையும் தாலியும்' என்ற தலைப்பிலே செல்வி நாகேஸ்வரி எழுதிய மற்றொரு கட்டுரை பின்வருமாறு முடிவெடுக்கின்றது: "... இந்தக் கூறை, தாலிக்கான அதிகப் பணத்தை அன்னிக்கொட்டி வீணாள நஷ்டத்தை உண்டாக்குவதைப் பெரிதும் வெறுக்கிறேன். அந்தச் சேலைக்காக கொடுக்கும் பணத்தைக் கொண்டு நல்லதான பல சேலைகளை வாங்கிக் கொண்டால் வாழ்நாள் முழுவதும் நாமும் பிறரும்" உடுக்கக் கூடிய தாக முடியுமென்பது எனது கட்சி தாலி விஷயத்திலும் அப்படியேதான்"

ஆக கட்டுரைகளுடாக குறிப்பாக மட்டக்களப்பு பெண்கள் மத்தியிலே சிந்தனை ரீதியிலான எழுச்சி யிலை ஏற்படுத்தியவர்களைந்த விதத்தில் மேற்குறிப் பிட்ட இருவரும் கவனத்திற்குரியவர்களாகின்றனர்.

இங்கிரிட் ஜோங்கர் புகுழிபெற்ற ஒரு தென்னாபிரிக்கக் கவிஞர். அவரது தாய் பழங்குடிப் பெண்; தந்தை ஒரு வெள்ளையர். அவரது வாழ்க்கை சித்திரிக்கும் Black Butterflies (கறுப்பு வண்ணத்துப்புச்சிகள்) என்னும் முழுநீளக் கதைத் திரைப்படத்தின் இறுதியில், இவ்வரிகள் காட்டப்படுகின்றன.

- அ. யேசுராசா

எங்கள் நாட்டில் எல்லோரும்,
நம்பிக்கை இழந்திருந்த
கரிய நாள்களில்
எதிரொலிக்கும் அவளின் குரலை
மக்கள்,
கேட்க மறுத்தபோது,
தனது வாழ்வின் பொறுப்பை அவள்
ஏற்றாள் -
'ஆபிரிக்கனோர்'; ஆகவும்
ஆபிரிக்காராகவும் அவள்
இருந்தாள்.
அவள் எழுதினாள்;
நான்
மேற்கோள் காட்டுகிறேன்!
அவளது பெயர் இங்கிரிட் ஜோங்கர்!

- நெல்சன் மண்டேலா

'அந்தக் குழந்தை இறக்கவில்லை.
'ஆபிரிக்கா' என உரக்கக் கந்தும்
தாயின் மார்பின்மீது,
தனது முஷ்டியை அது உயர்த்துகிறது.
அந்தக் குழந்தை இறக்கவில்லை'
'லன்கா'விலோ 'நியன்கா'விலோ
அல்லது



(24. 05. 1994 இல், சனநாயகரீதியில் தெரியப்பட்ட முதலாவது தென்னாபிரிக்க நாடாஞ்சமன்றத்தின் தொடக்க உரையில், நெல்சன் மண்டேலா)

* ஆபிரிக்கனோர் : தென்னாபிரிக்காவில் 69 இலட்சம் மக்கள், 'ஆபிரிக்கான்ஸ்' மொழியை முதல் மொழியாகப் பேசுகின்றனர். இது, 'கேப் டச்' எனவும் அழைக்கப்படுகிறது. இங்கிரிட் ஜோங்கர் 'ஆபிரிக்கான்ஸ்' மொழியிலேயே கவிதைகள் எழுதினார்; பிறகு ஆங்கிலத்திலும் வேறு மொழிகளிலும் அவை, மொழியாக்கம் செய்யப்பட்டன.

- 25. 02. 2019



'ஓர்லண்டோ'விலோ 'ஓார்ப்பில்'விலோ
அல்லது
'பிலிப்பி' காவல் தடை அரணிலோ,
முளையின் ஊடாய்க் குண்டுகள் பாய்ந்தபடி
அவன்,
வீற்றநு கிடக்கிறான்.

'நியன்கா'வின் வெயிலில்
விளையாட விரும்பிய குழந்தை,
எல்லா இடங்களிலும்!

வளர்ந்து மகிழ்நாய்,
ஆபிரிக்கா முழுதும்
நீண்ட பயணம்
போகவேண்டிய அந்தக் குழந்தை.

இன்னும் வளர்ந்து பெரியவனாய்,
அனுமதிச் சீட்டின்றி -
முழு உலகிலும்
பயணங்கள் போகவேண்டிய
அந்தக் குழந்தை!"

உள் ஆற்றுப்படை தேழிய் பயற்றேன் தெளிவு

காலை எழுந்தென் கடமை முடித்துப்பின்
மாலை வரைவேலை செய்திருந்தென் - காலையெயன்
மூளை கொதித்ததே... வீடுவந்தால் நெஞ்சமோ
தேளைப்போல் கொட்டுது பாய்ந்து.

பாய்ந்தது கொட்டிட நாய்போல் உறுமியென்
தாயொடு பேசிடத் தங்கையர் - பேய் இவன்
என்டு அகத்தே மூலையில் குந்தி முணுமுணுக்க
மண்டி வளரும் வெறுப்பு.

இப்படி நாளும் இருந்திடில் காண்பவர்
“எப்படி வாழ்ந்தவன் இப்படி” - என்றுசெப்ப
நெஞ்சிறுகி நற்சிரிப் பற்றுநான் பேவேனோ?
நெஞ்சினில் வந்த நினைப்பு.

நினைப்பினில் வந்த முனைப்பால் நெஞ்சம்
தகனைச்சோர்வில் தள்ளியனோய்க் கெந்தத் துணையிகளைக்
கொண்டுநீக்கு வேன்னன்று அலைந்தென் வெறியில்
கண்ட்தில் கலயதனால் ஒன்று.


வேலை அழுத்தங்கள் வெறுநெருக்கீடுகள்
நூலைப்போல் எம்மைப்பின் ஒும்போது - மூளையில்
சிந்தகன நெக்கற்றிவ் வாகிட நெஞ்சினில்
வந்திழுமே மிக்க வெறுப்பு.

மெள்ள வரும்நெருக்கீட்டை வந்ததும் தீரா(து)
உள்ளோதன் ஸித்தேக்கி கவுத்திடில் - பள்ளத்தில்
தேங்கிக் கிடந்துநாளும் குப்பைபோல் எங்களுக்கு
தீங்குகள் செய்யும் தினம்.

வெறுப்பு விரக்தியொடு வேதனை மிக்க
கறுத்த மனத்தராய் வாழ்வை - மறுத்தே
உரைக்கும்வார்த்தையெல்லாம் நெக்கற்றிவ் வாக
விரைந்தவர்போ வார்த்த கொலைக்கு.

என்றொரு நூலில் இருத்தலைக் கண்டுமிக்கத்
துன்பினில் நொந்துதுடி யாத்துடித்தென் - பின்புதேறி
வந்தெந்துக் கீடெனக்கு(கு) ஒன்றுதானே என்றுனர்ந்து
சிந்ததக்குச் சேர்த்தேன் பலம்.

சிந்ததயைத் தூயதாக்கச் சீரிய கற்பனைகள்
சொந்தமுள்ளனோர் தம்மொ(ஞு) அளவளாவல் -
சந்தோஷம்
எப்பொழுதும் தங்கிடத் தெய்வத்தை வேண்டுதல்
தந்தது நெஞ்சினில் தென்பு.



நெஞ்சினில் தென்கைப் பெருக்கிட வேண்டிநல்ல
பஞ்சையொத்த மென்னிசை கயக்கேட்டேன்; - துஞ்சி
முடிந்ததென் துங்பு மனத்தினில் விஞ்சியெழுந்து
ஆடிற்றே நம்பிக்கை நாற்று.

நாளும் கலையில்நாட்டம் கவக்க நெஞ்சினில்
மூன்று ரசகை நெருப்பினில் - பாழும்
கவலையிறுக் கம்தீயந்து போயிட என்னில்
சுவறி எழுந்தது உயிர்ப்பு.

சோர்வு மண்டித் தேய்ந்து மகற யத்துடித் தேனுக்கு
பாரினில்மீ ளப்பிறப்புத் தந்தது - நோக்குவார்க்கு
என்றுமூளனோ சாந்தியை நல்கி நலமுறச்
செய்யும் கலைத்தாய் முகம்.

சோந்தவர் தம்மைச் சிறுசேப் யெனவாக்கி,
தூர்த்தவர் உள்ளக் கவலையைப் - போக்கும்
கலைத்தாய்தன் கணத்தேடிக் கண்டுகொண்டேன், யாரும்
மலைத்திட நின்றேன் தெளிந்து.

நா.நவராஜ்

எது கவிதை?

எது கவிதை என்று
எழும் வினாவிற்குப்
“புதுக்கவிதை” என்று
புரியாமல் சொல்வார்
இது கவிதை என்று
இனம் காட்டிச் சொன்னான்
மதுர கவி பாரதி
மறுத்தெவர் உகரப்பார்?

பிச்சலூர்த்தி என்ற
பேர் பெற்ற கவிஞர்
அச்சுதனில் வந்த
அமெரிக்கன் கவிதையை
இச்சையோடு படித்து
எழுதுவான் தானும்
மெச்சுவார் சிலரே
மேலும் அது தொடரும்!

புதுக்கவிதை என்ற
புகுழ் நாமத்தோடு
அதுவும் வரும்
அதைக் கண்ட புலவர்
“இது கவிதை அன்று”
எனப்பல கூறி
விதம் விதமாக
விமர்சனம் செய்வார்!

கம்பனவன் போல
கவிதை யார் படைத்தார்?
வம்பனவன் எழுத்தில்
வர்ணனையின் உச்சம்
அம்புவியே வியக்கும்
அக்கவிதை மலரில்
தும்பி என மொய்க்கும்
தொடர்ந்து நம் உள்ளம்

ஒசை நற்கவிதையின்
உயிர் நாடியாகும்
ஆசை மிகவுட்டும்
அலைபோலப் பாயும்
மீசை நரைத்தோரும்
மிக மகிழ்ச்சியடைவார்



வீசுமதன் புகுழ்
வியனுல கெங்கும்!

மரபுதனை ஏற்கா
மணமில்லாக் கவிதை
அரங்கேறினாலும்
அதன் ஆயுள் குறைவு
தரம் பார்க்கும் உலகம்
• தவிர்த்து விட்டதனை
கரம் குவிந்து ஏற்கும்
கம்பனவன் வாரிசை!

குந்தது தகனைச் சொல்ல
கட்டுரைகள் போதும்
விருத்தப்பா, இனிய
வெண்பாக்கள் கற்றால்
வருத்தமது தானும்
வந்த வழிபோகும்
இருத்துங்கள் நெஞ்சில்
இனிய கவி மரபே!

எளிய தமிழ்ச் சொற்கள்
ஏற்றம் தரும் குந்தது
ஓளிர் வேண்பும் கவியில்
ஒசையது துலங்க
குளிர்ந்து போம் உள்ளம்
குழந்தைகளும் மகிழும்
வழிகாட்டிச் சென்றான்
வர கவி பாரதி!

பறித்தலே பரவசம்

ஆயிரம் மாண்புகள்
அன்பின் அடையாளம்
மகிழ்ச்சியின் ஊற்று
பூமாதேவியின் கருவகரை
சோகத்தில் குமைதாங்கி

ஆழகான காரணாங்கள்
ஆன்மாவிற்கு சாந்தி
பெற்யோர்க்கு மரியாகது
காதலின் சின்னம்
கடவுளுக்கு சமர்ப்பணம்

மணக்கக் கசங்குமாம்
அனிச்சம் பூ
பெளவியமாய் மலர்க்கண
பறித்தலே இங்கு பரவசம்

நோசாப் பூவே
முள் முடி தரித்தும்
குநவில் கவர்ந்தனரே
காதல் தினம் வரை காத்திருக்க.

பூங்கா வங்கியில்
பொது வழங்கி நீ
அதனால் தானோ
அலையலையாய் கூட்டம்
பூங்காக்களில்

- வாக்கரை வாணன்

- செ.திருச்செல்வநாதன்



ஆலமரமும் நீயும்

விழுதுகள் என்ன வீணாகவா
விழுந்து விட துடிக்கிறது
விழுந்து விட துடிக்கிறது
விழுதுகளின் வீராப்பே
விமுவதில் தானே இருக்கிறது.

விழுதுகள் எழவதில்
விழுதுகள் மேலெழுவதில்
வீராப்புக் கொண்டால்
விருட்சத்திற்கு ஏது
வீராப்பு?
ஆல விருட்சத்திற்கு ஏது
இத்தனை வீராப்பு?

ஆலமரம்...
அழிந்து விடாமலே
விழுதுகள் ஓவ்வொன்றும்
ஆசயாய்...
மன்னைத் தொடுகிறது
ஆசயில்...
மன்னில் விழுகிறது
அதற்கும் இது தெரிகிறது.

விழுவது ஒன்றும்...
வீழ்ச்சி இல்லை
விருட்சத்திற்கு ஆல

விருட்சத்திற்கு
அது தானே வளர்ச்சி
அது தானே அதன் வளர்ச்சி

விழுதின்ற விழுதின் ஆற்றல்
வேர்விரும் போது தெரியும்
ஆலமரமாய் மாறும் போது
அத நமக்கெப்படி தெரியும்?
அது நமக்கெப்படி புரியும்?

ஆலமரம் ஒன்று
அதற்குள் எத்தனை
ஆலமரங்கள் உன்று
ஆலமரம் ஒன்று
அதற்குள் எத்தனை
ஆயிரம் மரங்கள் உன்று?
அதற்கு விடை தான்
யாரிடம் தான் உன்று
அவனியில் யாரிடம் உன்று?

உனக்குள்ளே உனக்குள்ளே
ஆயிரம் ஆயிரம்
உபிரகள் உன்று
உனக்குள்ளும் உனக்குள்ளும்
பல்லாயிரம் உபிரகள் உன்று.

உனக்குள்ளே உனக்குள்ளே
ஆயிரம் ஆயிரம்
உனர்வகள் உன்று
உனக்குள்ளும் உனக்குள்ளும்
பல்லாயிரம் உனர்வகள் உன்று
அதற்குள் நீயும் உன்று
நீயும் அதற்குள்தானே
அடங்குவதும் உன்று.

விழுதுகளாய்...
விழுந்துவிட நாளை
வீராப்பாய் எழுந்து விடு
விழுதுகளாய்...
விழுந்து விட நாளை
விண்வரையும் உயர்ந்து விடு
நீயும் ஆலமரமாகி விடு
ஆலமரமாகி விடு
அபுந்தவருக்கு...
ஆலமரமாய் இரு... நாளை
ஆஸும் மரமாய் இரு!

நல்லையா சந்திரசேகரன்
இறத்தோட்டை

திருகோணமலையில் பிறந்த ராஜ்டனைம் சிவலிங்கம் என்ற “ராஜ்சிவா” ஹாட்லிக் கல்லூரியின் பழைய மாணவராவார். மீபதிர் பொதிந்த அறிவியற் புத்தனின் தகவல்களை எளிமையின் வசீகரத்தோடு கட்டுரைகளாக எழுதியுள்ளார். நிலவில் ஒருவன். எப்போது அழியும் இந்த உலகம்?

இந்த உணர்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன? இறந்த பின்னாலும் இருக்கிறோமா? ஆகிய இவற்று நால்கள் தகுநுயமான அனுபவத் தொற்றலை நிகழ்த்துபவை. ஜேர்மனியில் CAD,CAM Designer ஆகப் பணியாற்றுகின்ற இவர் குவாண்டம் இயற்பியல்(Quantum physics) வாரியியற்பியல் (Astrophysics) ஆகிய துறைகளில் சிறப்புப் பணிகளை ஆற்றுகின்றார்.

இ.சு.முரளிதரன்:

திருகோணமலை-பாஞ்சித்துறை போன்ற பிரதேசங்களின் வாழ்வனுபவச் சூழல் “அறிவியற் புதிர் அலிமாளியாக” நீங்கள் உருவானதில் எவ்வகைப் பங்களிப்பினை நிகழ்த்தியுள்ளது?

ராஜ் சிவா:

‘ஜீவநதி’ வாசகர்களுக்கும், தமிழ் றவுகளுக்கும் முதலில் என் வணக்கங்கள்.


முன்னது என் தாயின் நிலம். மற்றது தந்தையின் நிலம். ஒன்று உருவாக்கியது. மற்றது ஆளாக்கியது. இரண்டுமே அற்புதமான பூமிகள். நான் ஏதாவது சிறிதேனும் சாதித்திருந்தால், அதற்கு இந்த இருநில வேரடி மன்னும், கற்றுக்கொடுத்த ஹாட்லிக் கல்லூரி என்னுள் வைத்த அக்கினிக் குஞ்சமே காரணங்கள்.

இ.சு.முரளிதரன்:

நுண்புலமைக் கருத்துக்களை நவேணாகக் கொண்டு கட்டுரைகளை உருவாக்கி, பெரு வாரி வாசகர்களின் கவனங்குவிப்பினை பெறுதல் தமிழ்ச்சூழலில் மிரள் விநோதமாகும். உங்கள் படைப்புகள் இத்தகைய அற்புத்ததை சாத்தியமாக்கியுள்ளமை பற்றி...

ராஜ் சிவா:

எழுத்து ஜாம்பவான் கள் நிறைந்ததமிழ் வாசனை உலகில், நானும் ஒருவனாகத் தெரியப்பட வேண்டுமெனில், படைப்புத் தேர்வில் தனித்துவம் இருத்தல் அவசியம் எனத் தோன்றியது. புனைவிலக்கிய வித்தகர்கள் மத்தியில், பெரும்பாலானோர் தொட்டிராத அறிவியலை யும், அறிவியல் வினோதங்களையும் எழுத ஆரம் பித்தேன். இலகு தமிழில் இயற்பியலை எழுதியது பிடித்துப் போனது. இப்போது, எழுத்துக்கடவின் கரை யோரத்தில் நானும் நீச்சலடித்துக் கொண்டிருக்கிறேன்.



இ.க.முரளிதான்:
மர்ம நாவலைன்றை வாசிக்கும் பறவசத் தைத் தருகின்ற தாடனத்தோடு கட்டுரை களை எழுதி வருகின்றீர்கள். சிறுகதை. நாவல் என அறிவியற்புனைவுகளின் தடத்திலே பயணிக்க விரும்பாமைக்கான காரணங்களை அறியலாமா?

ராஜ்சிவா:

விரும்பாமை என்பதல்ல. விருப்பம் உண்டு. அறிவியல் சிறுகதைகள், நாவல் போன்றவற்றைப் படைப்ப தற்கான கருக்கள் என்னுள் தோன்றி, தொடர் வாதைநிலையிலேயே எப் போதும் என்னை வைத்திருக்கின்றன. அவற்றைப்படைத்துவிட வேண்டுமென்ற ஆவலும், அவசியமும் நிறையவே உண்டு. ஆனால், ஏனோ அதற் கான அவகாசம் இன்னும் அமையப் பெறவில்லை. ஈழத் தமிழ்த்திரைச் சூழலில் இயக்கப்படக்கூடிய அறிவியல் குறு/ நெடும் படங்களுக்கான கருக்களும் உள்ளன. என்றாவது ஒருநாள் இவையும் சாத்தியம் ஆகலாம்.

இ.க.முரளிதான்:

இன்றைய அறிவியலின் 'ஆளுவந்தான்'. இயற்பியல் உலகின் 'ரேளாடி யேபி' போன்ற தொடர்கள் நயாதீம் செறிந்தவை. இத்தகைய தகுநயத்தை சுஜாதாவின் எழுத்திலும் இனங் காணலாம். சுஜாதா வின் அறிவியற் புனைவுகள் பற்றிய உங் கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளங்கள்...

ராஜ்சிவா:

அறிவியல் படைப்புகள் செல்ல வேண்டிய இடம் தமிழ் இலம் சமுதாயம் என்பதில் தெளிவாக இருக்கிறேன். நான் கையிலெலுத்திருக்கும் 'குவான்டம் இயற்பியல்' (Quantum Physics) மற்றும் 'வானியற்பியல்' (Astro Physics) போன்றவை மிகைக் கசப்படையவை. அவற்றை இலம் சமுதாயத் துக்குப் புரிய வைக்க வேண்டுமென்றால், அவர்களின் நவீனமொழியின் சொல் ஸாடல்களைப் புதுத்திச்சொல்வதே சரியானது. பெரும்பாலான தமிழ்ப் பெற்றோர்கள் வேறு விதமாகச் சிந்திக்கின்றனர். தங்கள் பண்பாட்டுக் கருத்துக்களையும், தாங்கள் இப்படி இப்படியெல்லாம் வாழ்ந்தோம், வளர்ந்தோம் என்னும் பழையகளையும் பிள்ளைகளுக்குக்

கற்றுக் கொடுக்க விரும்புகிறார்கள். அதற்குத் தங்கள் தளம் நோக்கிப் பிள்ளைகளை இழுத்து, தங்களைப் புரிந்து கொள்ளும்படி வற்புறுத்துகிறார்கள். இளைஞர்களின் தளம் நோக்கி இவர்கள் நகர்வதேயில்லை. உண்மையில் புரிந்து கொள்ளப்படவேண்டியவர்கள் இலம் சமுதாயத் தினரே! புரிவதற்கான பக்குவழும், அனுபவமும் பெற நோருக்கே உண்டு. எந்தத் தளத்திற்கு யார் செல்வது என்னும் இழுபறியில் உருவாவது வெறும் இடைவெளி மட்டும் தான். இது ஆசிரியர்களுக்கும் பொருந்தும். பெற்றோர்களானாலென்ன, ஆசிரியர்களானாலென்ன, நல்லதோர் வீணை செய்வதற்கு சிறார்களின் தளத்திற்கு இறங்கி, அவர்களின் மொழியைப் புரிந்து கொண்டு, அதே மொழியில் சொல்ல வேண்டும். அதற்கு ஏற்றவாறு நவீனமாகத் தம்மைத் தயார்படுத்த வேண்டும். அன்றாடங்களைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும். அதன் பின்னர், எதைச் சொல்ல விரும்புகிறோமோ, அதைச்சொல்லி விடலாம். அவர்களும் புரிந்து கொள்வார்கள்.

சுஜாதா என்னும் பிரமாண்டம், பதின்மூவுதின் ஆரம்பத் திலேயே என்னுள் ஆங்கை செலுத்த ஆரம்பித்து விட்டது. அவரின் அறிவியல் எழுத்துகள்தான் என் போன்றவர்களை அத்திசை நோக்கி நகர்த்தியது எனலாம். சுஜாதா அவர்களுடன் இரு தடவைகள் தொலைபேசியில் உரையாடியுமிருக்கிறேன். சுஜாதா என்னும் தீக்குச்சிறாசலில், பல மெழுவர்த்தி கள் ஏறிந்ததென்னவோ, உண்மை.

இ.க.முரளிதான்:

இலங்கைக் கல்வித் திட்டத்தில் க.பொ.த உயர்தரத்தில் இயற்பியலில் துல்லியமான நடைமுறைச் சாத்தியமுள்ள பலவிடாங்களைக் கற்றுவிட்டு, பல்கலைக்கழகத்தில் Time Dilation. Length contraction போன்ற வற்றைக் கற்கும் போது மாணவர்களிடையே நடைமாறும் போக்கினை அவதானிக்க முடிகிறது. இத்தளம்பலினைச் சீர்செய்ய எவ்வகையான தயார்ப்படுத்தல் கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கருதுகின்றீர்கள்...


ராஜ்சிவா:

மேற்குலக மாணவர்களின் நவீன



ஒந்து உண்மைகள்
ஏன் மக்களுக்குச் சூந்தின்றன?

ராஜ் சிவா



எப்போது இதிலும்
இந்து உலகம்?

உதவுத் திட்டம் மற்றும் மாணவர்கள் உதவுத் திட்டம்



நிலவில்
இருவன்

ராஜ் சிவா

அறிவுலகத் தகவல் உள் வாங்கலுக் கும், நம்தேச மாணவர்களுக்கும் பாரியவித்தியாசம் என்றும் இருந்து வருகிறது. இது என் காலத்தில் அதிகம் இருந்தாலும், தற்போதுள்ள இனைய வசதிகளால் சற்றுக் குறைந்திருக்கின்றன என்றே சொல்லலாம். ஆனாலும் கல்வித் திட்டம் இன்னும் பெரும் பின்தங்கலா கலே இருக்கிறது. உதாரணத்திற்கு, ஈர்ப்பு விஷைக்கான புதிய அதிரடியான விளக்கத்தை ஜன்ஸ்டைன் வெளியிட்டார். அவை 60, 70 களிலேயே மேலை நாடெங்கும் பரவி விட்ட நிலையிலும், நியூப்டனின் ஈர்ப்பையே இன்னும் நாம் கற்கக்கொடுத்துக் கொண்டிருக்கிறோம். எவ்வளவு காலம்தான் நியூப்டனின் தலையில் அப்பிள் பழம் விழுந்து கொண்டே இருக்கும்? மாற்றம் வேண்டாமா? எட்டாம் வகுப்பிலேயே இவற்றை இலகுவாகப் புரிய வைக்க முடியும். இன்றைய மாணவன் இவற்றைவிடச் சிக்கலான தொழில்நுட்பங்களைத் தெரிந்துவைத்திருப்பவன். ஏனோ, சொல்லிக் கொடுப்பது தவிர்க்கப்படுகிறது. ஆனால், பல்கலைக் கழகத்தில் இவற்றைக் கற்பிக்க ஆரம்பிக்கிறார்கள். அப்போது மாணவன் மிரண்டு போகிறான். அறிவியலின் அந்தந்தக் கால மேம் படித்தல்களை (update) நாம் முன்னெடுத்துச் செல்வது மில்லை; மாணவர்களுக்குக் கற்பிப்பது மில்லை. நியூப்டோனியன் இயற்பியலின் பெரும்பகுதி, விதிகள் (laws) சார்ந்தது. அது துல்லிய மானதுதான். அனைத்தையும் அந்தந்த இடத்தில் வைத்து, இது இப்படித்தான் என்று அடித்து வரையறுப்பதுதான். ஆனால், நவீன அறிவியலின் பார்வையில், உண்மை நிலை வேறானது. நவீன அறிவியலில், எதிலும் துல்லியம் இல்லை. அனுக்கருவைச் சுற்றும் இலத் திரனின் படத்தை, இரண்டு, எட்டு என்று ஒழுக்கு களாக வரைந்து இப்போதும் குறிப்பிடுகிறோம். ஆனால், இலத்திரன், அனுவை அப்படிச் சுற்றுவதே இல்லை. அது எங்கிருக்கிறது என்று தெரியாமல், அனுக்கருவை முகில்போலச் சூழ்நிறுக்கிறது. அதை, ஆரம்பத் திலேயே படிப்படியாக சிறு வயதிலிருந்து கற்றுக் கொடுப்பதில் எந்தத் தயக்கமும் தேவையில்லை. சொல்வதைப் புரிந்து கொள்வான் எங்கள் மாணவன். அதை நேரடியாகச் சொல்லாமல் தவிர்த்து விட்டுப் பழைய அறிவியலைச் சொல்லிக் கொடுத்தால், நினும் புரியும்போது மலைத்துத்தான் போவான். மேலை நாடு களின் அறிவியல் வளர்ச்சிக்கு ஈடுகொடுக்க முடியாமல் போய்விடும். இயற்கை அளித்த கொடையாகக் கணிதத்தில் வல்லவர்களாகவே நாம் இருக்கிறோம். அதை இயற்பியலுடன் இணைத்து மேம் படுத்த முடியாமல், கணிதித்துறை என்னும் ஒரு வழிப்பாதையில் முடங்கிப் போய்விடுகிறோம். நம் இன்ததுக் கான கணித அறிவிற்கு, நவீன இயற் பியலும் சேர்ந்தால், உச்சம் தொடு வான் நம் இளைஞர். ஆனால், அறி வியல் மேம்படுத்தலை ஆரம்பக் கல்விகளிலேயே புகுத்தாமல் இருப்பதால் முடங்கிப் போகிறோம்.

இ.க.முரளிதான்:

வாணோவியைக் கண்டறிந்த முதல்மனிதன் 'டெஸ்லாவே' என அமெரிக்க உச் நீலமன்றம் 1943 லில் தீர்ப்பாக்கித் திண்ணரும் மார்க்கோலி தான் வாணோவியைக் கண்டறிந்தார் எனக் கற்பித்து வருகிறோம் என்று குறிப்பிட்டுள்ளீர் கள். தீதகைய வரலாற்றுக்

திரிப்த தகவலைக் கட்டுடைக்க முடியாமற் தடுக்கும் காரணி களாக எவற்றை இனங்காணுகின்ற்கள்?

ராஜ்சிவா:


இன்றைய உலகம் வர்த்தக அடிப்படையானது. அதற்கு உண்மை என்பது ஆவணப்படுத்தல் மட்டுமே! ஒரு கண்டு பிடிப்பை நீங்கள் கண்டுபிடிக்கலாம். ஆனால், அதை நான் எடுத்துச் சென்று காப்புரிமைப் பதிவு (patent) செய்துவிட்டால், அதைக் கண்டு பிடித்தவன் நானாகி விடுவேன். சமீபத்தில் தலைமுடிவளர்வதற்கான அற்புத ஷாம்பு என்று சொல்லப்பட்ட ஒன்று ஜெர்மனியில் பிரபலமானது. அதன் பெயர் 'மொரிங்காஷாம்பு'. அசுத்தலான வாசனை. அதைவாங்கி ஆராய்ந்தால், நம் முருங்கைப்பூவைப் பயன்படுத்திச் செய்யப்பட்டது அது. முருங்கை மரம் இருப்பதே நம்புமியில்தான். ஆனால், அதைக் காப்புரிமை செய்து அதற்கான உரிமை அனைத்தையும் பெற்றிருப்பது, முருங்கை மரத்தைக் கண்ணால் காணாத யாரோ ஒருவன். இதுதான் வானொலியிலும் நடந்தது. கண்டுபிடித்தது டெஸ்லா என்று உலகமே அறிந்து கொண்டது. ஆனால், காப்புரிமை மார்க்கோணியிடம்தான் இருந்தது. இது போலவே டெஸ்லா முன்து கொண்ட இன்னுமொரு இடம் எடிசன். தோமஸ் அல்வா எடிசன் எத்தனையோ கண்டு பிடிப்புகளைக் கண்டு பிடித்தார் என்றே உலகம் இன்று வரை நம்பிக் கொண்டிருக்கிறது. ஆனால் உண்மை வேறு வகையானது. சொல்லப் போனால், எடிசன் ஒரு விஞ்ஞானி கிடையாது. அவர் ஒரு வியாபாரி. அவரின் ஆராய்ச்சி நிலையத்தில் பணிபுரிந்து பொருட் களைக் கண்டு பிடித்த பலரில், டெஸ்லாவும் ஒருவர். டெஸ்லா வின் பல கண்டுபிடிப்புகளுக்கு உரிமை பெற்றவர் எடிசன். டெஸ்லா ஒரு தீர்க்கதற்சி. புகழ்மறைக்கப்பட்ட துரியன்.

இ.க.முரளிதான்:

எந்திரன் திரைப்படத்தில் Achilles and tortoise paradox சார்ந்து எழுப்பப்படும் வினா-விடைக்கான உள்ளடக்கத்தினை எளிய முறையில் விளக்க முடியுமா?

ராஜ்சிவா:

உண்மையைச் சொன்னால், 'நான்திரன்' படத்தை நான் இன்னும் பார்க்கவில்லை. அதனால், 'அஹ்லெலஸ், ஆமை முரண்நிலை' பற்றி, அதில் என்ன சொல்லியிருக்கிறார்கள் என்று தெரியவில்லை. ஆனாலும், அந்த



முரண்நிலையை (Paradox) முடிந்தளவுக்கு விளக்கு கிரேன். இதை அஹிலெஸ், ஆமை முரண்நிலை (Achilles and Tortoise paradox) என்று சொல்வதைவிட, ‘ஷீனோ முரண்நிலை’ (Zenos paradox) என்று சொல்வது சற்றுத் தெளிவைத் தரும். ஷீனோ என்பவர் கி.மு 420 களில் வாழ்ந்த கிரேக்கத் தத்துவங்களான். கிரேக்க புராணங்களில் மிகப்பெரிய வீரனாகக் கருதப்பட்டவன் அஹிலெஸ். ‘ட்ரோய்’ (Troy) நகருக்குள் மரக்குதிரையை அனுப்பி, வெற்றி கண்ட கதை நாயகன். அவனையும், ஒரு ஆழமையையும் ஓட்டப் பந்தயத்தில் ஒன்றாக விட்டால், ஏற்படும் முரண் பாட்டைக் கற்பனை செய்து, கணிதர்தியாகச் சொன்னவர் ஷீனோ.

உங்கள் இடத்திலிருந்து நூறு மீட்டர்கள் தூரத்தில் உங்கள் காதலியோ, மனைவியோ நிற்கிறான் என்று வைத்துக் கொள்ளுங்கள். அவரை அடைவதற்கு, ஒவ்வொரு அரைவாசித் தூரமாகச் சென்று நீங்கள் அடைய வேண்டும் என்றும் வைத்துக் கொள்ளுங்கள். அதாவது, முதலில் 100 மீட்டரின் அரைவாசி 50 மீட்டர்களும், பின்னர் அதன் அரைவாசி 25 மீட்டர்கள். பின்னர் 12.5 மீட்டர்கள் என்று பாதிப் பாதியாகத் தூரத்தைக் கடக்கிறீர்கள். இப்படியே சென்றால் நுண்ணிய அளவிட்டின்படி, உங்களால் உங்கள் காதலியை ஒருபோதும் அடையவே முடியாது. புரிகிறதா? இல்லையா? சரிதிப்படிப் பாருங்கள். ஒரு மிகப்பெரிய வெள்ளைத் தாளில், ஒருமீட்டர் நீளமான ஒரு நேர்கோட்டைப் பென்சிலால் வரைய விரும்புகிறீர்கள். அதையும் மேலே சொன்னபடி அரை, அரைவாசியாக வரைந்து கொண்டே போக வேண்டும். முதலில் 50 செமீ கோடு, அப்புறம் மேலும் 25 செமீ. பின்னர் 12.5 செ.மீ என்று போய்க்கொண்டே இருக்க வேண்டும். தசமதானங்கள் பெருமளவில் வரக்கூடிய நுண்கணித நிலையில், இந்தக் கோடு வரையப்பட முடியாத முடிவிலையை அடையும். மொத்தத்தில் ஒரு மீட்டர் கோட்டை நீங்கள் வரைந்து முடிக்கவே முடியாது. ஆனால், நிஜத்தில் நீங்கள் வரைந்து முடியார்கள். காதலியையும் அடைவீர்கள். ஆனால், கணிதப்படி இதுமுரண்நிலையாகும். இது போலவே, அஹிலெஸை ஆழமையும் ஓட்டப்பந்தயம் செய்கின்றன. ஆமை மெதுவானது என்பதால், அஹிலெஸைக்குச் சற்றுமுன்னே நின்று ஒட விடப்படுகிறது. அஹிலெஸ் ஆழமையை அடைய வேண்டும். அதுதான் போட்டி. ஷீனோவின் கருத்துப்படி, அஹிலெஸால் ஆழமையை அடையவே முடியாது. அஹிலெஸ் ஆமை இருக்கும் இடத்தை அடையும்போது, ஆமை சற்றுமுன்னே நகர்ந்திருக்கும். அந்த இடத்தையும் அஹிலெஸ் அடையும்போது, ஆமை மேலும் சிறிது தூரம் செல்லும். இப்படியே மிக நுன் அளவிட்டில் பார்த்தால், அஹிலெஸால் ஆழமையை அடைய முடியாது. ஆழமையின் நகர்வு மேலும் மேலும் இருந்து கொண்டே இருக்கும். முடிவிலியாக. ஆனால், அஹிலெஸால் நிஜத்தில் ஆழமையையும் தாண்டிச் செல்ல முடியும். எனவேதான் இதைப் பாரடோக்ஸ் என்கிறார்கள்.

இ.க.முரளிதான்:

நலவு நோக்கிய பயணத்தின் மீதான அவநம்பிக்கை பொன்விழா காண்கிறது. நிலாப்பயண நம்பிக்கையில்லாத தீர்மானத்தின்

வேர்களில் தீபம் பற்றுவள் மர்ம முடிச்சுகள் தீதனை வருடங்களாக அவிஞ்சிக்கப்படாதிருப்பதற்கான பின்புலங்களாக எவ்வறைக்கருதலாம்?

ராஜ்சிவா:

வெளிப்படைத்தன்மை இல்லை என்பதுதான். இந்த நிலாப்பயண முரண், நாஸாவில் பணி புரிந்து ஓய்வு பெற்ற விண்கல ஆராய்ச்சியாளர் ஒருவரால் தான் முதலில் எழுப்பப்பட்டது. ஆரம்பப் புள்ளியும் நாஸாவில் இருந்துதான் உருவானது. நிலாப் பயணத் தின் அசாத்தியங்கள் ஒவ்வொன்றாகக் குறிப்பிடப்பட்டுத் தகவல்கள் வெளிவந்தபோது, கலப்பான வெளிப்படை ஆதாரங்களுடன் நாஸா அதை நிறுப்பும் செய்திருக்கலாம். அவர்கள் வைத்த வலுவான, இறுதியான ஆதாரம், சந் திரனில் மனிதன் இறங் கிய இடத்துத் தில் வைக்கப்பட்டிருக்கும் ஒளித்தெறிப்பான்தான் (reflector). இப்போது கூடப் பூமியிலிருந்து செறிவானலேசர் கதிர்களை அந்த ஒளித்தெறிப்பானில் செலுத்த, அது பட்டுத் தெறித்துத் திரும்பி வருகிறது. அத்துடன் சந்திரனில் இருந்து விதவிதமான மன், கல் போன்றவற்றையும் எடுத்து வந்திருக்கிறார்கள். அதனால், மனிதன் அங்கு போனது நிஜம்தான் என்கிறது நாஸா. ஆனால், அதை மறுப்பவர்கள் சொல்வது இது. “சந்திரனுக்கு விண்கலங்கள் செல்லவில்லை என்பதையாரும் மறுக்கவில்லை. மனிதன் சென்றான் என்பதையே மறுக்கிறோம். ரவ்யாகூட விண்கலங்களை அனுப்பி, இயந்திரம் மூலமாக சந்திர மன்னை எடுத்து வந்திருக்கிறது. அதுபோல, அமெரிக் காவும் விண்கலங்களை அனுப்பியது உண்மைதான். ஆனால், அவை ஆளில்லா விண்கலங்கள் மட்டுமே. மன்னை இயந்திரங்கள் மூலமாக அள்ள முடிந்தவர்களுக்கு, அதே இயந்திரங்கள் மூலம், ஒரு ஒளித்தெறிப்பானைப் போட்டுவிட்டு வருமுடியாதா?” என்று கேட்கிறார்கள். பதில் இல்லை. அதனால் இன்றும் அதுமர்மம்.

இ.க.முரளிதான்:

“கருந்துளையின் ஒருமைப் புள்ளியாப் கிணையில்லா ஈர்ப்புடன் தன்வசம் உள்ளீர்க்கும் பெரும் விசை கரிகாலன்” என்று போராளிகளின் தலைவை பற்றி முகநூலில் குறிப்பிட்டிருந்திருக்கள். எனது வினா கரிகாலன் குறித்ததல்ல.. கருந்துளை குறித்ததே! Event Horizon Telescope ஊடாகக் கண்டறியப்பட்ட கருந்துளையின் தோற்றுதிற்கும் Interstellar திரைப்படத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த கருந்துளையின் தோற்றுதிற்குமான வேறுபாடுகளை சொல்லுங்கள்...

ராஜ் சிவா:

ஆரம்பத்தில் கருந்துளையை இரட்டைப் பரிமாண வடிவத்திலேயே காட்சிப்படுத்தினார்கள். பின்னர் காலம் செல்லச் செல்ல ஸ்லைப் ஹாக்கிங் அவர்களின் கருந்துளைகள் கருத்திரவீச்சு (Hawking radiation) என்னும் கருத்துகள் வலுப்பெறு, அதன் வடிவத்தில் மாற்றம் வரஅரம்பித்தது. இன்டார் ஸ் டெல் லார் படத் தின் இயக் குனர் நோலனுக்கு, அறிவியலில் பக்கபலமாக இருந்தவர் இயற்பியல் மேதையான, ‘கிப் தோர்ன்’ (Kip Thorne) எனவே. இவர்தான் பிரபல ஈர்ப்பலையைக் கண்டுபிடித்த “லெகோ” (Ligo) அமைப்பின் முக்கியஸ்தர். தோர்ன்,

இன்டார்ஸ்டெல்லார் படத்தில் கருந்துள்ளையின் வடிவத்தைக் கோவாயிவத்தில் இருப்பதாகக் காட்டி யிருப்பார். அதுவே நிறைத்துக்கு அருகில் வரக்கூடிய அமைப்புமாகும். ஆனால், சமீபத்தில் நிகழ்வெல்லைத் தொலைநோக்கிகள் (Event Horizon Telescope) மூலமாகக் கண்டைத்த கருந்துள்ளையின் மாதிரிப் படம் அப்படி இருக்கவில்லை. ஆனாலும், துல்லியமான தகவல்கள் பெறப்படாத நிலையில் இன்னும் ஒரு முடிவுக்கும் வருமியலில்லை.

இ.ச.முரளிதாரன்:

‘மாயவன்’ திரைப்படத்தில் இடம்பெறுவது போல நினைவு கணக் copy பண்ணுதல் அறிவியல் உகரிக் கருத்தியல் ரீதியாகவேனும் சாத்தியப்படுமா?

ராஜ்சிவா:


கருத்தியல் ரீதியாக அதற்கான சாத்தியங்கள் நிறையவே உண்டு. ஒரு கணினியின் தகவல் நிரல்கள் பைனரி என்னும் 1,0 சார்ந்த குறியீடுகளாக இருப்பதுபோல, மூலை தன் தகவல்களை என்ன வடிவத்தில் குறியீடுகளாகப் பதிகிறது எனக் கண்டு பிடித்தால் போதுமானது. சாத்தியமில்லாதது எதுவுமில்லை.

இ.ச.முரளிதாரன்:

இந்திய அமைதிப்படை ஈழத்தில் நடத்திய வன்மங்களை மறைத்துப் புனிதப்படுத்தல்.. ஈழத்துக் கவிஞர்களுக்குபுக்கி மருந்து சிபாரச் செய்தல் போன்ற அபத்தங்களை மேற்கொண்டு வரும் ஜெயமோகன் அவர்களைப் பற்றி...

ராஜ்சிவா:

இலக்கியவாதிகளில் சிலரின் பெரிய பிரச்சினையே இதுதான். தரமான புனைவிலக்கியங்களை உருவாக்கி விட்டால், அந்தப் படைப்புகளை வாசகர்கள் கொண்டாடி விட்டால் போதும். இருப்பக்கமும் கொம்புகள் உருவாகி விடும். அதன் பின்னர் மகாபாரதம் எழுதிய பின்னையாரைப் போல, பேனாவைத் தூக்கியெறிந்து விட்டு அந்தக்கொம்புகளினால் எழுத ஆரம்பித்து விடுவார்கள். ஈழம் சார்ந்து ‘ஜேமோ’ கக்குவதெல்லாம் இந்துத்துவ விஷம் மட்டுமே! அவருக்கு வீசப்படும் சாமரங்களில் சில, ஈழத்து இலக்கியவாதிகளின் கைகளில் இருப்பதும் சாபக்கேடு.



இ.ச.முரளிதாரன்:

“ராஜ்சிவா நான் உங்கள் வாசகன்” என்று சாரு நிவேதிதா உங்களிடம் தெரிவித்துள்ளார். சாரு நிவேதிதாவின் பிரதி களில் உங்களை அறிக்க ஸ்த்தனவாக எவ்வற்றைக் குறிப்பிடுவீர்கள்?


ராஜ்சிவா:

அதிகளவில் மிகத் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்ட,

படும் ஒருவர் சாரு என்று சொல்லலாம். நான் கூட ஆரம்பத்தில் அந்த நிலையிலேயே இருந்தேன். இன்று அவரைப் புரிந்து கொண்டு, நல்லதோரு நண்பனாக இருக்கிறேன். அவரின் கோணல் பக்கங்கள் முதல் கொண்டு படித்து வருபவன் நான். “ஸீரோ டிகிரி” எனக்கு மிகவும் பிடித்தது.

இ.ச.முரளிதாரன்:

அதிமிரட்டலான பேருநுவ வனப்பியல்மிகு பயிர் வட்டங்கள் (crop circles) இங்கிலாந்துக் கோதுமைவயல்களில் தற்போதும் உருவாகின்றவா? அவை இறுதியாக எப்போது தோன்றின?



ராஜ்சிவா:

2018 ஆணி, ஆடி மாதங்களில் கூடப்படுதிய வகைப் பயிர் வட்டங்கள் இங்கிலாந்தில் தோன்றியிருக்கின்றன. பயிர் வட்டங்கள் என்பதால் குரிர்காலங்களில் உருவாவதில்லை. இனிஇந்த வருடக் கோடையில் தோன்றுவாம். பயிர் வட்டங்களில் 90 சதவீதமானவை மனிதர்களால் உருவாக்கப்படுகின்றனஎன்று புரிந்துகொண்டாலும், மிகுதி 10 சதவீதம் புரியாத பயிராகவே இருக்கிறது. பத்து சதவீதம் என்றில்லை, இதுவரை தோன்றிய இலட்சக்கணக்கான பயிர் வட்டங்களில், ஒன்றேயொன்றாவது மனிதனால் உருவாக்கப்படவில்லை என்றால், அதற்கான பதிலை எப்படிச் சொல்வதென்றே தெரியவில்லை.

இ.ச.முரளிதாரன்:

அறிவியல் கட்டுரைகளை எழுதிவிரும்பும் இளம் எழுத்தாளர்களுக்கு என்னென்ன விடயங்களைக் கூற விரும்புகிறீர்கள்?

ராஜ்சிவா:

தமிழில் அறிவியல் எழுதுபவர்கள் மிகக்குறைவு. அப்படி எழுதக்கூடியவர்கள் கூடத் தங்களின் அறிவை வெளிப் படுத்தும் தன்மையில், அவர்களைப் போன்ற படித்தவர் களுக்கு மட்டும் புரியக் கூடிய வகையிலேயே எழுதுகிறார்கள். புரிந்தவர்களுக்கு மேலும் புரிய வைப்பதில் என்ன பயன் இருக்கிறது? யாருக்குப் புரியவில்லையோ, அவருக்கு இலக்குவாகப் புரியும் வகையில் உதாரணங்களுடன் எழுதுங்கள். எழுதும் அறிவியல் தகவல் சரியானதுதானா என்று பல வகைகளில் உறுதிப்படுத்தி விட்டு எழுத ஆரம்பியுங்கள். எதை நீங்கள் முதலில் சரியாகப் புரிந்து கொள்கிறீர்களோ, அதையே புரிய வைக்கவும் முயவங்கள். நன்றி.

மெளன்த்தின் மொழியேந்தி வருமாறு வேண்டுகின்ற நேஸ்த்தின் கனவோடு....

எலிசெபத் பார்ட் ப்ரெராவ்ஸிங் இற்குப் பின்னர் மிகச்சிறந்த பெண்களின் எனப் பெயர்பெற்ற கிரிஸ்டனா ரொசெட்டி, 1830 களில் அளதாரண அறிவு வனம் மிகக்குத் தீரு குழப்பத்தில் நான்கு குழந்தைகளில் இறுதிக் குழந்தையாய் பிறந்தவர். தந்தை கப்பிரையெல் ரொசெட்டி ஒரு இத்தாலியர்; கவிஞர். அரசியல் விவகாரம் ஒன்றில் நாடு கடத்தப்பட்ட அவர் 1824களில் இங்கிலாந்தில் சென்று குடியேறியவர். இத்தாலி மொழி கற்பிக்கிற ஆசிரியராய் அவர் இங்கிலாந்தில் பணிபுரிந்து, இத்தாலிய ஆங்கிலேயப் பெண்மணி ப்ராஷ்னிகள் பொனிதூரியை மனம் புரிந்தார். கலைஞர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்களென பலரை உட்கொண்டிருந்த அவர்களாது குழப்பத்தில் தாடியே நான்கு குழந்தைகளுக்குமான ஆசிரியயையாய் இருந்து பிள்ளைகளை நிறைய வழிப்படுத்தினார்.

விக்டோரியா யகந்தில் மிளிர்ந்த அற்புதுக் கவிஞரை கிரிஸ்டனா ரொசெட்டி ஜந்து கவிதைத்தொகுதிகளையும், இரண்டு புதனக்கதைகளையும் எழுதியிருக்கிறார். "Goblin Market", "The Prince's Progress" என்பன அதிகம் பேசப்பட்ட அவரது நூல்களாகும். தோழர்கள் மற்றும் சகோதரர்களால் முன்னெழுக்கப்பட்ட மத இயக்கத்தினால் அதிகம் ஈர்க்கப்பட்டு, அதிகமான தன் ஆக்கங்களை அது சார்ந்த குறுத்துகளால் ஆட்கொண்டார் கிரிஸ்டனா. நோய், மரணம், ஆழிவு, பெண் மீதான ஆழுதங்கள், காதல், காந்தி, நிருமணம் பற்றி அதிகம் பேசின அவரது கவிதைகள். 'எதிரொலி' என்ற தலைப்பில் அவர் எழுதிய அற்புதமான ஒரு கவிதை மனதை வெகுவாய்க் கவர அதனை மொழிபெயர்த்துப் பார்த்தேன்.

கெக்கிறாவ ஸௌலைஹா

Echo எதிரொலி

இரவின் நிச்பத்தில் என்னிடம் வா.

கனவில் பேசும்

மெளன மொழியேந்தி வா.

நீரோடை மீதில் கரியவின் பிரகாசமென

ஒளிரும் கண்களையும்,

வட்டமான நின்

மிருதுக் கண்ணங்களையும் எடுத்து

என்னிடம் வா.

ஓ! தீர்ந்துபோன வருஷங்களின்

காதலையும், எதிர்பார்ப்பையும்,

ஞாபகங்களையும் ஏந்தி

தூய கண்ணோரோடு மீன் என்னிடம் வா.

ஓ! நிரம்பித் தனும்பும் காதலோடு

ஆன்மாக்களின் சந்திப்பு

கவனமாப் நிகழும் சுவனலோகத்தே

திறந்து, உள்ளே அனுமதித்து,

எவரையும் மீன் திருப்பி அனுப்பாத

அதன் மெல்லத்திறக்கும்

கதவுதனை

தாகமும், ஆகசயும் மேவும்

கண்களால் அவதானித்தபடியே

நீ விழிக்கப் பிரியப்பாம் என் கனவு

எந்தனை இனிமையானது

அதீநமான இனிமையானது.

கசந்திரும் இனிமையானது?

இன்னும்

கனவுகளில் என்னிடம் நீ வா.

மரணத்தில் உறைந்து நீ இருந்தாலும்,

முச்சக்கு முச்சும்,

உயிர்த்துடிப்புக்குத் துடிப்பும் தந்தே

உன்னோடு நான்


என் தொலைந்த ஜீவிதத்தை

மறுபடி வாழுவாம் ஆதவினால்,

முன்னாம் வெகு நாட்களுக்கு முன்னாம்

மெல்லச் சாய்ந்து மெதுவாய்ப் பேசியதே போலும்

என் நேஸ்தே நீ என்னிடம் பேசு.



மூலம் :- கிரிஸ்டனா ரொசெட்டி

தமிழில் :- கெக்கிறாவ ஸௌலைஹா

இறந்த தனி நேஸ்த்தை மீன் வரச்செல்லி, வாழ்வை இவிநாக்கச் சொல்லி வேண்டுகின்றார் கவிஞர் இக்கிவிதைப்பிலே, நல்லதையே காணமுடிகிற, கரியவின் பிரகாசத்தை ஒத்த, தெளிந்த, நேர்த்தி நிறைந்த பிரகாசமான கண்களை ஏந்தி வருமாறு அவர் தன் உயிராவாவரிடம் வேண்டுகோள் விழுக்கிறார். போலவே, தாகத்தோடு நேஸ்த்தை யாசித்தபடி சுவர்க்கத்தில் நூழுகின்ற ஆன்மாக்கள் தன் பிரியமானவருக்க் கண்டு கொள்ளும் ஆவலில் தலிப்பதையும், மெல்லத்திறந்து அதன் கதவுகள் அவ்விரு ஆன்மாக்களையும் ஒன்றிக்கொந்தா என ஏங்குவதையும் அவர் அழகாய்க் கொல்லி குவக்கிறார். இதயம் உ ஸ்ரந்த ஆழமான உணர்கள் நூயரம் பகிர்தவின் போது வெளிப்படும் தூய கண்ணோரோடு சொல்லி முடிக்க அவர் தன் நேஸ்தைத் தகத அகழுக்கிறார்.

கொஞ்ச கவிதைகளையே படைத்திறுந்தாலும் கிரிஸ்டனா ரொசெட்டியின் கவிதைகள் ஆங்கில இலக்கியத்தில் பெறும் தாக்கத்தை ஏற்படுத்தியவை. கடவுளின் மீதான பற்றறையும், காதலின் உன்னத்தையும் கொணர்ந்து வாசகளின் மடிப்பில் அதை கொட்டி சென்றன. ஜீவனுடன் கலந்து வாழ்ந்த ஒருவரது மரணம் ஏற்படுத்திய வெற்றித்தை இட்டு நிரப்பிட முடியாத கதயறநிலையை அவர் புரிந்து கொண்டிருந்தாலும், பிரிவு குறித்த பரிதவிப்பும், அன்புக்கு ஏங்கிய மனசம், கனவின் மெளன மொழிகளை ஏந்தி வருமாறு அவைப்படு அழகாய் கிருக்கிறது.

மாவடிப்பிள்ளை ஆற்றோரம் அந்தி சாயும் பொழுதை அண்மித்துக் கொண்டிருந்தது. ஆறும் அமைதியாகக் காட்சியளித்துக் கொண்டிருந்தது. தங்களது இரைகளைத் தேடியபின் தங்குவதற்காக தமது இருப்பிடம் நோக்கிச் செல்லும் காக்கைகளும் இடையிடையே கீச் கீச்..... என்ற மெல்லிய ஓசையில் பறந்து செல்லும் குருவியினங்களும், இளந்தென்றல் காற்றும் இடையிடையே செல்லும் வாகன இரைச்சல் களும் அந்த மாலைப்பொழுதை இரவை நோக்கி அழைத்துச் செல்ல முனைந்து கொண்டிருந்தது.

“இஞ்சங்க ஒங்களத்தான்”

“என்ன புள்ளை”

நாளைக்கு இளையவன ஸ்கூல்ல சேக்கணும் அதிபர் ஒரு போம் தந்திருக்கார். அதிலுள்ள சாமானென்லாம் வேண்டி வெள்ள உடுப்போட மகனக் கூட்டிக் கொண்டு வரட்டாம். கையில் அஞ்ச சதமு மில்ல. மகன் சல்மாவுக்கு டியூசன் காசும் கொடுக்கணும் அவளும் முனுமுனுக்காள். நாளைக்கு ஊட்டுச் செலவுக்கும் காசில்ல. மகன் சபீர் ஏ.எல் முடிவு வருமட்டிலும் ஒரு கடயில் நிக்கண்டு போனான் இன்னமும் சம்பளம் தரல்லியாம் என்ன செய்யிறண்டு ஒன்றும் வெளங்குதில்ல” என்றாள் மனவை தாஹிரா.

“நான் என்ன புள்ளை செய்யிறது

அண்டையண்டைக்கி ஆத்துக்குப் போனத்தான் சோறு கறி செலவ ஒரு மாதிரி ஒப்பத்தலாம். இதுக்குள்ள புள்ளிய்கள் கூடுதலாய்ப் படிப்பிச்சி என்ன செய்ற நிப்பாட்டு எண்டா நீ கேக்கிறுயில்ல எனக்கு வட்டிக்கடன் பட்டு அங்க இஞ்ச மத்தாக்களுக்கிட்டக் கேட்டு, ஏமாத்தி மரியாத போக்கிற குணமுமில்ல.

என்ன என்ன செய்யச் சொல்லுவாய்.

“இனித்தோங்கிட்டங்க ஊட்ட காசில்லண்டா புள்ளைகளுட படிப்ப நிப்பாட்டுற கத்தான் ஒங்களுக்கு நமக்குத்தான் படிப்பு கொறஞ்சதால் இவ்வளவு கஷ்டப்படுறம், புள்ளைகளையாவது படிப்பிக்கணு மெண்டு தான் நானும் தவிக்கன். நம்மட புள்ளையளும் கெட்டிக்காரனுகள் கஷ்டம் தான் என்ன செய்ய பொறுமையாயிருந்து ஆண்டவனுக்கிட்ட கேப்பம். நாம் ஒரு வேளத்தெழுகையும் விடுறதில்ல மத்தவன ஏமாத்தி மோசடி செஞ்சி வாழுறமில்ல அல்லாஹ் நம்மளக் கைவிடமாட்டான் அவனுட்ட நம்பிக்க வெய்ப்பம்” என்றாள் தாஹிரா.

“செரி செரி நானும் வேணும்டா சொல்லுறன். நம்மட நெலம் அப்படியிருக்க தேத்தண்ணி ஒண்டு ஊத்தித்தாங்க நான் ஆத்துப்பக்கம் போயிட்டு வாறன் என்னமும் கெடக்குமாண்டு பாப்பம்.”

என்று கூறியவாறு மதியம் கழித்து ஆற்றுக்கு வந்து வலையை மடித்து வீசியே களைத்துப் போனான் முத்தம்பி. சில சில்லறை மீன்களைத் தவிர ஒன்றும் கிடைத்தபாடில்லை. நேரம் செல்லச் செல்ல நாளைய நிலைமையை நினைக்கும்போது அழுகையே வந்தி விடும் போலிருந்தது. மனதில் தவிப்பும் ஏக்கமும் எதிர்பார்ப்பும் அவனது உள்ளத்து நிம்மதியைக் கெடுத்தது. சேஹ்... வேறு ஒரு தொழிலாவது பழகி யிருக்கலாம். அல்லது கூவி வேலைக்காவது போயிருக்கலாம். மனிதனுக்கு அடிமைப்பட்டு வாழுமால் சுதந்திரமாக வாழுவேண்டும். ஆற்றங்கரை அல்லாஹ் வின் அருள் அவன் அளந்ததைத் தருவான் என்ற நம்பிக்கையிலேயே காலமும் கரைந்து கொண்டிருக்

நேர்மையின் பரிசு

மருதூர் ஜமால்தீன்



கிறது. உம்மா வாப்பாட சொல்லுக் கேட்டிருந்தா எனக்கு இந்த நிலை வந்திருக்குமா என்று எண்ணிய போது மனம் வெடித்து விடும் போலிருந்தது. என்ன செய்வது இது காலம் கடந்த ஞானம் என்றவாறு சிறுவயது வாழ்க்கையை மனம் மீட்டது.

“லெக்கோவ் அச்சிமுத்து ஒண்ட மகன் பள்ளிக் கொட்டதுக்குப் போகாம கொளத்துக்குப் பக்கத்தில் ஒளிச்சிட்டு பொடியம்மாரோட மீன் புடிச்சித் தெரியி றானங்கா தம்பிரவாப்பா அந்தப்பக்கம் போனவரு சொன்னாரு அவரக்கண்டு ஒளிச்சி ஒடுறானாம் இப்படியே உட்டாக கெட்டுப் போவான் கொஞ்சம் கண்டிச்சி வெய்” என்றாள் அயல்வீட்டு அனிசா.

“வரட்டும் அவன். இன்டய்க்கி அவன் கணக்குப் பாக்கிறன்” என்று கறுவியவாறு மூத்ததம்பி யின் தாய் கையில் கம்புடன் ஒளித்து நின்றாள். மூத்த தம்பி வந்ததும் வராததுமாக அவனை நையப் புடைத் தாள் அதன் பரிசாக வீட்டைவிட்டுக் கிளம்பியவன் தானாகவே கடைகளிலும் அங்குமிங்குமாக நின்று இறுதியில் வீடு வந்து சேர்ந்தான். பெற்றோரும் அவனை மன்னித்து வாப்பாவுடன் ஆற்றங்கரையும் குளங்களுமாக அலைந்து தந்தையின் தொழிலையே கற்று அதுவே நிரந்தரமாகியது. ஆனாலும் இறை வணக்கங்களில் பற்றும் ஏமாற்று மோசடி களை களில்லாத நேர்மையும், வீண் பழக்கங்கள் இல்லாத வாழ்வும் அவனைப் புனிதனாக மாற்றியது.

“ஓ...ஹ் கடந்த காலத்த நென்சி நேரம் போனதே தெரியல்ல இரவு ஏழு மனியாவும் போயிட்டு கெடக்கத் தெரிய வீட்டுக்குப் போவம் நாளைக்கு அல்லாஹ் இருக்கிறான். என்று எண்ணியவாறு வீட்டுக்குப் போனவனுக்கு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது.

வீட்டுக் கடவலைத் தாண்டியதும் “உம்மா

வாப்பா வாறாங்க” என்று மகள் மகிழ்ச்சியுடன் கூவியழைத்தாள். மனைவி தாழவுராவும் கணவனை மிக மகிழ்ச்சியுடன் வரவேற்றாள்.

“என்னடாப்பா நான் மிச்சங் கவலையோ வாறன் இஞ்சு பெரிய குதுருகலமா இருக்கி என்ன விஷயம்” என்றாள் மூத்த தம்பி.

“இஞ்சங்க நீங்க மீன் வலைக்கும் தோணி ஒன்றுக்கும் ஓங்கிட மீன்வர் சங்கத்துக்கு ஒரு முறைப்பாடு எழுதிக் கொடுத்தீங்க தானே இந்த முறை ஒங்களத் தேர்ந்து எடுத்திருக்காங்களாம் வலையும் தோணியும் தாறதுக்கு நாளாய்க்கு வரச் சொல்லியிருக்காங்க” என்றாள் மனைவி.

“அல்லும்து வில்லாஹ்” என்றாள் மூத்ததம்பி.

“இன்னொரு வெஷயம் கேளுங்க கடவேலய்க் குப் போன நம்மட மகன் கோல் எடுத்தான் அவனுக்கு இந்த மோற ஏ.எல்.முடிவு டாக்கருக்குப் படிக்க வந்திருக்காம்” என்று சொன்னவளின் கண்களில் ஆனந்தக் கண்ணீர் வடிந்தது.

“இல்லும்து வில்லாஹ்” என்று மீண்டும் கூறிய மூத்ததம்பியின் கண்களும் கசிந்தவாரே இன்ப அதிர்ச்சி யைத் தாங்க முடியாமல் கதிரையில் அமர்ந்து விட்டான்.

ஒரு மனிதனின் கவலையிலும் கஸ்டத்திலும் எதிர்ப்பார்ப்பிலும் உதவி தேடித் தவிக்கின்ற சந்தரப் பங்களில் எதிர்பாராதவிதமாக இறைவனால் வரும் உதவி அவனது நேர்மையை மேலும் உறுதிப் படுத்தி தனது பணிபின்த தொடர்வதற்கு ஊன்று கோலாக அமைவதாக மூத்த தம்பி எண்ணித்தனது மனைவியிடம்

“அல்லாஹ் நம்மளக் கைவிட மாட்டான் சவுதா நான் குளிச்சிட்டு பள்ளிக்குப் போய் அவனுக்கு நன்றி செலுத்திவிட்டு வாறன்” என்று கூறியவாறு கிணற்றியை நோக்கி நடந்தான்.

நலைறுறையாகுாட்டை தகர்த்தெறிவோம்

அவனிக்கு நிழல்தரும் ஆலவிருட்சங்களாப் பிரிந்து அனுபவந் தென்றலை அள்ளி வீசும் பொக்கிளங்களாய்ப் பரந்து எகம்காந்த புதுமையான முதுமைகளாப் பழுமைகள் என்றெண்ணி முதியோர் இல்லங்களில் தனிகமயில் தள்ளாட வைத்தோம்

அங்கே விளைந்த இளம் விழுதுகள் நாம் நொழினுப்ப சாதனங்களுக்குள் புதைந்து நொராய் நொலைந்து போகிறோம்

எமை முன்னேற்றப் பாட்டி தரும் சோதனைகளை வெறும் வேதனையாய் நினைத்தால் புத்தரின் போதனைகளுக்கிங்கென்ன வேலை

நம்பாரம்பரியம் காந்த வேலிகள் சருகுகளாய் மாற நிதம் வெளிவேலைம் போட்டும் போதும்

தம் தோளில் ஏற்றி நொலைவானைக் காட்டியவரின் கால் தடந்களைத் தொட்டுப் பார்த்திட்டாலே எந்தலை முறைகள் நிபிர்ந்து மினிர்ந்திலும் தானே.

புதுப்புனல் செல்வி லோஜிதா முரளிதூரன்



8.10.1998 இல் நெல்லியடி வடக்கில் பிறந்த இவர் ஆரம்பக்கல்வியை கிளி/கிளிலநாக்சி மத்திய கல்லூரியில் கற்று அதன் பின் யா/வடமராட்சி மத்தியகல்லூரியில் கற்று தற்போது பேராதனைப் பல்கலைக்கழகத்தில் முதலாம் வருட மாணவியாக கற்று வருகின்றார். மாணவப் பருவத்திலிருந்தே கவிதைகளை எழுதிவரும் இவரது கவிதைகள் வலம்புரி பத்திரிகையில் பிரசரமாகியுள்ளன. உதய தாரகை கல்விக்கழகத்தினுடோக சக மாணவியான ஜ.தாட்டாயினியுடன் இணைந்து ‘நறுமுகை’ என்னும் கவிதை நூலை வெளியிட்டுள்ளார். இப்போது சிறுக்கதை எழுதுவதில் ஆரவத்துடன் ஈடுபட்டு வருகின்றார்.

நான் இரு றொவின்கிய குழந்தை

வங்காள மூலமும்

ஆங்கில மொழிபெயர்ப்பும் : முகம்மது நூற்று ஹூபா

தமிழில் : சோ.ப

நான் ஒரு ரொவின்கிய குழந்தை

என் தந்தை ஆதம் அவி

என் தாய் வறவாபீபி

என் பெயர் ஹபில் மியா

பிறந்த கையோடு

நான் புன்னகை செய்தேன்

அழுதேன்

மிதந்தேன்

2

ஒளிபிலும் இருளிலும் மின்னும்

என் பிரசுவ அகற்றின் கதை எனக்கு நினைவிருக்கிறது

மோகம் மீறிய காதலால் துடிக்கும்

றொலாங் இருவின் ஆண்டமான கூடலின் கதை

என் பெற்றோரின் வேட்கை மீதார்ந்த கூடலின் கதை

அடை மழை கொட்டிய இரவு

முடிய அறையில் ஓர் ஆணும் பென்னும் முயங்கி

பேரின்பம் அடைந்த கதை

அவர்கள் போர் முடிந்தபோது

இருவர் கண்களிலும் விண்ணனை வெற்றிகொண்ட பாவனை

ஒரு பிறவிபிலிருந்து மறுபிறவிவரா

விடாமழை பொடிந்தபிறகு

பெரு வெள்ளத்தில் மிதந்த

நோவாவின் பேழை பற்றிய கதை

தெரியுமா, ஓ பிரபஞ்ச வாசிகளே!

அந்த விசித்திரச் செய்திக்குச் செவி சாயுங்கள்

அம்மா தன் பழைய சிறுமீத்தையில் என்னைச் சுற்றினாள்

பழில்லை, புவேலை செய்யப்பட்ட புதிய மெந்தை

நைந்து போன துறையின் பழைய நூலால் நெய்யப்பட்டது

நூலால் அல்ல இளந்தாயின் அந்துக் கொடியால்!

இளம்பிகை போலிருந்து என்னை மார்போடகைத்து ஊசலாட்டினாள்

தாய் இராவின் மார்பின் குடம்பியாகக் கரணமடித்து

பரிவுக் கடலில் நீந்தலானேன்.

3

வெள்ளிடி வீழ்ந்து - அப்பொழுதே, அங்கேயே!

வானிலிருந்து விழுந்து இடி - அப்பொழுதே, அங்கேயே!

நூழலவாயிலில் அடியும் உதையும் - அப்பொழுதே, அங்கேயே!

காயப்பட்ட அப்பொன் அனைப்பிலிருந்து அம்மாவைப் பிரித்தனர்

நான் பிறந்த விட்டலேயே என்னை வீசி ஏற்றுத் தொத்தத்தில் ஊறவிட்டனர்

அதுவரை யார் எதிரியென்று யார் நன்பளைன்று அடையாளங்காண நான்

தெரிந்திருக்கவில்லை

அந்தோ, ஒரு கணத்தில் என் வாழ்க்கையின் போக்கும் கோலமும் மாறின

அம்மாவின் மடியில் ஆடிய அவ்விளம்பிக்கு

நஃப் ஆற்றில் ஒரு தீடம் மூக்கமான கரைப்புனில் அகப்பட்டது போல் ஏற்றுக்கொண்டது

நான் வாழ்வோடும் காவோடும் போராடும் தாயில்லா, தந்தையில்லாக் குழந்தையானேன்!

இல்லை, நான் ஈடியது எதுவுமில்லை, கற்க இனி ஒன்றுமில்லை! பெற்றைவேற்றுமில் ஆபத்திலகப்பட்ட புதிதாய் பிறந்த குழந்தையானேன்!

4

என்னை அன்பாய் அனைத்து கரிசனை கொண்ட தாதி

ஒரு கிளின்னம் பாகலை எனக்குப் பருக்கினாள்

அவள் முகம் அச்சொட்டாக என் அன்னையின் முகம் போலிருக்கக் கண்டேன் ஒரு மருத்துவர் என் மார்பை, முதுகை, இதயத்தை, நாடித்துடிப்பைப் பார்த்தா அவர் முகம் அச்சொட்டாக என் தந்தையின் முகம் போலிருக்கக் கண்டேன்

ஒரு குருவானவர் என் செவிகளில் புதித் நால்களின் தலைப்புக்களை ஒத்தார் அவர் முகம் அச்சொட்டாக என் ஆதித்தந்தையின் முகம் போலிருக்கக் கண்டேன் என் எதிர்காலத்துக்கான பொறுப்பை தலைவி ஒருத்தி ஏற்றுக்கொண்டாள்

அவள் முகம் அச்சொட்டாக, விழின்னுவகைத்திலிருந்து வீழ்ந்த என் முதல்தாயின் முகம் போலிருக்கக் கண்டேன்

புதிதாய்ப் பிறந்த என் கண்கள் அதுவரை பரிச்சயமில்லா கண்களாய் இருந்தன இக்குழந்தை விழிகளால் பல்வேறு மனிதர்களின் பல்வேறு கண்களையும் வேறுபடுத்த முடியவில்லை

யார் இவர்கள்? பச்சிளம் குழந்தையின் மீது சந்தேகப் பார்வைகள் பார்க்கும் இவர்கள் யார்?

நீங்கள் ஓர் ஆண், நீங்கள் என் தந்தை, தயை கூர்ந்து என் தந்தைபோல் என்னை நோக்குங்கள்

நீங்கள் ஒரு பெண், நீங்கள் என் தாய், தயை கூர்ந்து என் தாய்போல் என்னை நோக்குங்கள்

இவ்வகைவிழுள்ள எல்லா ஆண்களின் பெயர் ஆதம்அவி, எல்லாப் பெண்களும் வறவாபீபி

நீங்கள் ஒவ்வொருவரும் என் தாய் தந்தையர்

என்னை உங்கள் வழித்தோன்றாலக் ஏற்றுக்கொள்ள வேண்டும் ஏற்றுக்கொள்ளாவிட்டால், உங்கள் எல்லாப் பின்னைகளின் தலைகளை விழுங்கியவர்கள் ஆவீர்!

ஏற்றுக்கொள்ளாவிட்டால், எல்லாக்கொார, கொலைகாரருடைய அடிமைகளாக என்றும் இருப்பீர்கள்

என்நோக்கில், இந்தப் பிரபஞ்சம் அடைக்குவும் ஓர் ஆணும் ஒரு பெண்னுமே உள்ளனர்

என் நாடி நாளாங்களில் ஒடுவது சோடியான அம்மனிதர்களே வளிங்காவல ஊதுங்கள், ஷங்கோவல ஊதுங்கள், அஜாகை உச்சரியங்கள், ஊலுவைப் பாருங்கள்

ஓர் ஆண்

ஒரு பெண்

ஒரு வழித்தோன்றல்

பாரும் வரவேற்புப் பாட்டைக் கேளுங்கள்

5

இருபத்தோராம் நூற்றாண்டில்

நான் பிறந்த ஊர் மியான்மாரிலுள்ள ரொலாங்

ஆனால் என் வாழிடம் பற்றிய முதல் நினைவு பெற்றைவேறும் ஆகவே உள்ளது நஃப் ஆற்றைக் கடந்து வடாப்போரி தீவொரமாக தரியாந்தர் நோக்கி நலை என் நிகழ்காலப் பெற்றோர் என்னைப் பத்திரமாக



அலாத்தில் சொற்றோகிராமுக்குக் கொண்டு வந்துள்ளனர்
நன்றே செய்தீர்! மனிதர்கள் அவசியம் ஏற்பட்டால்
தாயகத்திலிருந்து வேறு நாட்டுக்குக் குடிபொய்வதுண்டு
நான் மக்காவுக்கும் மத்தொவுக்கும், மதுராவுக்கும் பிருந்தாவனுக்கும்
கபிலவல்லதுவுக்கும் புராதன தீபுக்கும் போவேன்,
ஒ ஒங்கோ-வொங்கோ-கொவிங்கோ, ஒ சீனமே, இந்தியாவே
ஒ ஜக்கிய நாடுகளே, ஒ ஜோப்பாவே அமெரிக்காவே
ஒ ஆசியாவே, ஆபிரிக்காவே, பனி மேவிய சமுத்திரமே,
வெவ்வேறு வேர்களையுடைய குரும்பவரிக்களே!
அநாகதூயாகிய என்னை உங்கள் அன்புள்ள குதூகலமான
உலகினுள் ஏற்றுக் கொள்வீர்களா?

6

உங்களோடு என்னைச் சேர்த்துக்கொள்ள
விருப்பமில்லையெனில்
சுற்றி வகள்க்காமல் தெளிவாகச் சொல்லுங்கள்
கூட வரியும்பின், இல்லநாதைப் பின்னளைபொடு வாருங்கள், நானும் வருகிறேன்
இவ்வளவு தூரம் தனியே வந்த நான், இறுதிவரை தனியே நடப்பேன்
மனிதர்களே, உங்கள் பாலியலால், உங்கள் வியர்வையால், உங்கள்
காதற்கியால்
உங்கள் விந்தினால், உங்கள் தொழில்களால், உங்கள் கொடுமையால்
உங்கள் அரசியலால், ராஜதந்திரத்தால், நன்மை தீமைகளால், நம்பிக்கை
அவநம்பிக்கைகளால்
நான் இங்கு கொண்டுவரப்பட்டுள்ளேன்
மூவுலசிலும் என்னைக் கொல்லத் துணிபவர் யார்?
ஆள்மவாதத்தின் மூலமாகிய என்னை, ஒரு பிறப்பிலிருந்து மற்றொன்றுக்கு
மாறும் முதல் முலையமாகிய
என்னைச் சாக்டிக்கச் சுழுசிசு செய்பவர் யார்?

7

இப்பிறப்பில் நான் மனித ஆத்மாவினைக் கொண்ட ஒரு குழந்தை
இப்பிறப்பில் நான் எதிர்காலமே இல்லாத நொவெந்தியிக் குழந்தையா?
நான் விதத்தினின் பகுப்புகளின் ஆஸ்மா, இவ்வகைட் பிரபஞ்சத்தின் விளைச்சல்
முடிவில்லாத இப்பிறப்பஞ்சத்தின்
பெருவெட்டிப்பின் முதல் ஒளி நான்
ஏற்றுக்கொள்ளுங்கள், என்னை ஏற்றுக்கொள்ளுங்கள்
தடய கூர்ந்து ஏற்றுக்கொள்ளுங்கள்
என் முதலை முடிவாக ஏற்றுக் கொள்ளுங்கள்

நான் முதல் ஒளி; நான் கடத்தி ஒளியுமாவேன்
நானே பாதை, கடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் – யாவும் நானே!
என்னை நூர்ந்து போகாதவாறு, என்றும் ஒங்கி எரியமாறு மூட்டுங்கள்

ஒரு சுதந்திர உலகில் ஒரு சுதந்திரக் குடிமகன்
நாட்டுக்கு நாடு பயணிக்கும் குழந்தை மந்திரவாதி நான்
எல்லா நகரங்களும் துறைமுகங்களும் என் சேரிடங்கள்
எல்லா வீரகளும் கோளங்களும்
மயில்தோகையால் அலங்கிக்கப்பட்ட ஏழு சுருக்குக் கப்பல்கள் ஒட்டும்
சந்தி வியாபாரியே என் பங்காளி
நான் உலக வாரிச்
மன்னின் மைந்தங்கள் வாழும்
நொவெந்தியியர்களின் வீரகளுக்கும் வாழிடங்களுக்கும் நான் திரும்ப விரும்புகிறேன்
நான் பிதக்கிறேன், நாட்டுக்கு நாடு பயணிக்கிறேன்
ஆக்கத் தீரழுள்ள உலகம் ஒட்டாண்டியாகாது
நான் ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கும் பெயர்கிறேன்
எல்லைகளன்று உலகத் தவிர
யாழும் என் தோழர் அல்லர்!



நூல்: உன்னைச் சுரண்டைந்தேன்

ஆசிரியர்: லதா உதயன்
வெளியீடு: மனிமேகலை பிரசுரம்
விலை: 100/- (இந்திய விலை)

லதா உதயனின் “உன்னைச் சுரண்டைந்தேன்” நாவல் குறித்த யார்வை

■ ச.க.சிந்துதாசன்

மேலெல்தேயத்தவருடைய வருகையைத் தொடர்ந்து தமிழ்ச் சூழலில் ஏற்பட்ட சமூகப் பொருளாதார அரசியல் மற்றும் பண்பாட்டு மாற்றுக் கள் உரைநடை இலக்கிய வளர்ச்சிக்கு காரணங்களாயின. இவ் உரை நடை இலக்கியங்களிலொன்றான நாவல் என்ற வடிவம் அறிமுகமாகிய காலம் தொட்டு இற்றைவரை தொடரியக்கம் பெற்றுவரும் ஓர் அலகாகும். இவ் வடிவம் சார் படைப்புகள் காலம் கால மாக தமிழகத்திலும் சமுத்திலும் மற்றும் புலம்பெயர் தேசங்களிலும் வெளிவந்த வண்ணமே உள்ளன. ஆனாலும் ஏனைய இலக்கிய அலகுகளுடன் ஒப்பிடுமிடத்து நாவல் இலக்கியத்தின் வருகையும், வாசகர் மத்தியில் அதற்கு இருக்கின்ற வரவேற்றும் குறைவரகவே காணப்படுகின்றன. நவீன உலகின் அவசரவாழ்வு சார் இயக்க நெறிகளிற்கு நீண்ட நேர வாசிப்பு இயைபு பெறாமையால் பிற இலக்கிய அலகுகளான கவிதை, சிறுகதை ஆகியவற்றில் வாசகர்கள் அதிக ஈடுபாடு காட்டிவருகின்றனர். இச்தழுவிலே சமுத்தின் யாழ் மாவட்டம் வடமராட்சி யில் அமைந்துள்ள சுப்பர்மடமெனும் அழகிய கிராமத்தினைப் பிறப்பிட மாகவும் தற்போது புலம்பெயர்ந்து இருப்பு வருடங்களாக சுவில் நாட்டில் வசித்தும் வரக்கூடிய லதா உதயன் உன்னைச் சுரண்டைந்தேன் எனும் நாவலை வெளியிட்டிருக்கிறார். இவர் ஏலவே “ஒரு நதியின் தேடல்” என்ற சிறுகதைத் தொகுதியினை வெளியிட்டவர். கவிதைத் துறையில் மிகுந்த ஈடுபாடு காட்டி வருபவர்.

உன்னைச் சுரண்டைந்தேன் நாவலில் தாயக உணர்வும் மன்னை இழந்த ஏக்கழுமே வெளிப்பட்டு நிற்கின்றன. அந்தவகையில் இந்நாலிற்

கான வாழ்த்துரையினை வழங்கியுள்ள லக்ஷ்மன் பின் வருமாறு குறிப்பிடுகிறார்:

“ஸமுத்தமிழர்கள் வெளிநாடுகளிற்கு புலம்பெயர் ஆரம்பித்து ஏறத்தான நாற்புது ஆண்டுகள் ஆகின்றன. ஒவ்வொரு புலம்பெயர் தமிழனுக்கும் இந்த வாழ்க்கை எவ்வளவு விலக்கி நிறைந்தது. எவ்வளவு கொடுமையானது என்று சொல்லவும் முடியாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் உன்னைச் சுரண்டைந்தேன் என்னும் நாவலினாடாக புலம்பெயர் வாழ்வின் வலியை எல்லோரிற்கும் சொல்லி விட்டதாக ஓர் ஆத்ம திருப்தியை எனக்குள்ளே உணர்கிறேன். எல்லோர் தொண்டையிலும் அடைத்துக் கிடந்த உணர்வுகளை உடைத்துத் தந்திருக்கிறது இந்தப் படைப்பு”(பக்க.ii)

தாயக நினைவும் தன்னுடைன் ஊடாடியவர்கள் மீது கொண்டிருந்த நேரமும் அன்னியர் தேசத்தின் வாழ்வியல் முறையும் சேர்ந்து இவருள் கிளர்த்தியிருக்கும் உணர்நிலையானது படைப்பின் ஆதார சுருதியாய் அமைந்திருக்கிறது.

அனிந்துரை வழங்கியுள்ள வேலனையூர் சுகிதரன் நாவல் பற்றி பின்வருமாறு குறிப்பிடுகின்றார்:

“2009 ம் ஆண்டிற்கு முன் நீங்கள் பிறந்திருந்தால் இந்த நாவலின் கடைசி அந்தியாயங்களைப் படிக்கும் போது கையிலொரு கைக்குட்டையை வைத்திருங்கள். சில அந்தியாயங்களை கடக்கும் போது என்னைச் சுற்றி ஒரு நிச்ப்தநிலை இருந்தது. இறுதிதாள்களை புரட்டும் போது நிச்ப்தத்தின் அமைதியைக் குலைத்தவாறு காற்றலை யில் கண்த குரலைன்றின் முகாரி இராகம் ஒலித்துக் கொண்டேயிருந்தது. அந்த முகாரியில் என் உணர்வு முகங்களின் முகவரியை தொலைத்து நிற்கிறேன். ஒரு வேலை நாவலாசிரியரின் அடுத்த படைப்பு அதற்குள்ளிருந்து என்னை மீட்டுத் தரலாம்”(பக்க.x)

என்னுரையை வழங்கியுள்ள நூலாசிரியர் தனது கதைக் கருவை பின்வருமாறு குறிப்பிடுகின்றார்:

“எல்லோர் உள்ளங்களிலும் ஓர் அழியாக்காதவின் ஆத்மா எங்கோ ஒழிந்து கொண்டேயிருக்கும் அந்த ஆன்மாவை என் கதை முழுக்க ஒளியேற்றி உயிரோட்டத்துடன் நடமாட விட்டுள்ளேன். காதலை நேசிக்கும் அந்த ஆத்மா தன் தாய்மன்னையும் ஆழமாக நேசிப்பதால் இங்கு எங்குமே ஒட்ட முடியாமல் தூஷுதித்து தாயகக்கூட்டை நோக்கியே ஒடுகீன்றது. உயிர்கொல்லும் வலியுடன் ஒழிந்த சிறுகளுடன் பறந்து போகும் அந்த ஆத்மாவின் கதைதான் இது”(பக்க.xi)

போதுவாக நாவல் இலக்கிய ஆக்கக்கூறுகளாக கதைப்பின்னால், கதைக்கரு, பாத்திர வார்ப்புகள், வர்ணனை, எடுத்துரைப்பு, தொடக்கமும் முடிவும், அழகியல் நேர்த்தி, பின்னணி, புனைத்திறன், மொழிநடை என்பன காணப்படுகின்றன. இவ்வாக்கக் கூறுகள் இவரது நாவலில் நேர்த்தியாகக் கையாளப்பட்டுள்ளமையை அவதானிக்க முடிகிறது. குறைந்தளவு பாத்திரங்களுக்கூடாக பெரும்பாலான பகுதி ஆசிரிய சுற்றாக அமைந்து கதை வெளிப்படுத்தப்பட்டிருப்பதைக் காண முடிகிறது.

கதையை கூறல், வாசிப்புத்தடையை ஏற்படுத்தும் என்பதனால் அதைத் தவிர்த்து சுற்றாக கதையின் தூரமைவைக் குறிப்பிடுகின்றேன்.

சுதன் என்ற ஒரு பொறுப்பும் உணர்வும் நேர்மையும் மிகுந்த மனிதனின் வாழ்க்கையும் அந்த வாழ்க்கையில் ஏற்படுகின்ற இன்ப துன்ப நிகழ்வுகளும் அவனைச் சுற்றியுள்ள மனிதர்களின் இயல்புகளும் செயல்களுமாய் இனைந்து இக்கதை இயக்கம் பெறுகின்றது. துழலும் சக மனிதர்களும் ஒருவனுடைய வாழ்வில் எந்தனவிற்கு முக்கியத்துவமானவை என்பது பற்றிய செய்தி களே அதிகம் கடையின் கருவாயும் துணைக் காரணிகளாயும் உள்ளன. அத்தோடு 1990 களிலிருந்து போர்நிறைவு பெற்ற 2009 இற்குப் பிற்பட்ட காலம் வரையான ஒரு இயங்குதலாத்தை நிலத்திலும் புலத்திலுமாய் இனைத்துக் கட்டமைத்திருக்கிறார். இதன்போது கரு (Theme), குறிப்பும் பொருள்கள் (Mortif), பின்னணி (Background) என்பன முறையாகப் பயன்படுத்தப்பட்டு கடையை சாத்தியப் படுத்தியிருப்பது இம் முயற்சிக்கு சிறப்புத் தருகின்றது.

கடைநாயகன் சுதன், நன்பன் சுத்தியன், சுத்தியனின் மனைவி தீபா, சுதன் காதலி வினோ, சுதனின் மனைவி யசோ, சுதனின் அப்பா, அம்மா, அக்கா, அத்தான், பின்னைகள், நான்கு பின்னைகளில் இருவர் மாவீரர்கள்), வினோவின் குடும்பதாயும் தங்கையும்), சுதனின் மூன்று தம்பிமார் இரண்டு தங்கைமார் ஆகியோரோடு கண் இலாவகமாகநகர்த்தப்பட்டுள்ளது.

போர், புலப்பெயர்வு, வெளிநாட்டு மோகம் அல்லது ஆடம்பரவாழ்க்கை, ஓர் பற்று, காதல், விடுதலையணர்வு, வீரம், மது புகைத்தல்பாதிப்பு, பிரிவின் துயர், இராணுங் ஆக்கிரமிப்பு, இடப்பெயர்வு அல்லது அகத் வாழ்க்கை, வறுமை அவலச் சாவுகள், குடும்பப் போற்படு, வெளிநாட்டு வாழ்வின் காட்சிமை, வரட்டுக் கெளரவும், போலியான உறவுகளும் பாசமும், பிறருக்காக வாழுதல் அல்லது தியாகம், புரிந்துணர்வற்ற மனிதர்களின் செயற்பாடு, ஏக்கம், அழிவுகள், நினை விடைகரைதல், மனம்மாறும் மனிதம், தோல்வியின் வலி என்பன உள்ளிட்ட பல்வேறு விடயங்களை தான் படைத்திருக்கின்ற பாத்திரங்களுக்கூடாக முன் வைத் திருக்கும் இவரின் அகப்பறுப்பார்வை விசாலமானது என்பது தெரிகின்றது. இவருடை வெளிப்படுத்தல் செய்திகளின் வெற்றிக்கு மொழிநடையும், முரண் பாடற்ற கால வோட்டத்திற்கேற்ற கடை நகர்வும் காரணங்களாயுள்ளன.

மன்மீதான பற்றின் அனைத்து நோக்குதல்களையும் நுண்ணிய முறையில் உணர்வு பூர்வமாகவும் அறிவு நிலை சார்ந்த தும் இலக்கிய வடிவ கட்டுக்குலையாதத் தன்மையடனும் தன் கடையை வெளிப் படுத்தியிருக்கும் இவரின் படைப்பாற்றல் சிறப்புமிக்கதென்றால் மிகையில்லை.



POOBALASINGHAM BOOK DEPOT

Importers, Exporters, Sellers & Publishers of Books:
Stationers and News Agent

	புத்தகத்தின் பெயர்	எழுதியவர்	வெளியீடு	விலை
1	குழந்தைகளை வைத்தகாத்ரகள் வணங்குங்கள்	எஸ்.குருபாதம்	நியூ செஞ்சரி புக்கவுள்	1755.00
2	கல்லில் உதித்த கருணாலூர்த்தி	தேசபந்து தொல்வரன்		580.00
3.	வியத்துக் புராதன விள்ஞானிகள்	எஸ்.குருபாதம்	பூபாலசிங்கம் புத்தக சாலை	600.00
4.	ஒரு தேவதையின் ஸ்ரீகங்கப்பு	பால.சுகுமார்	மகுடம்	300.00
5.	கலைஞரே என் இதயம்	நீ.பி.அருளானந்தம்	திருமகள் பதிப்பகம்	400.00
6	யோகி	"	"	750.00
7	மொழிபெயர்க்கப்படாத மெளனங்கள்	ரிப்ளாஸன்	தமிழ் நெஞ்சம்	350.00
8	எரிமலை(நாவல்)	தி.ஞானசேகரன்	ஞானம் பதிப்பகம்	600.00
9	தாய்மை	உ.நிசார்	பானு வெளியீட்டகம்	350.00
10	பரசுராம புமி	வி.மைக்கல் கொவிள்	மகுடம் பதிப்பகம்	300.00

பூபாலசிங்கம் புத்தகசாலை

புத்தக விற்பனையாளர்கள், ஏற்றுமதி, தீரக்குமிகியாளர்கள், நாள் வெளியீட்டாளர்கள்

தலைவரம் :

இல. 202, செப்புமார் நிலை, கொழும்பு டி. இலங்கை.


நூலாலைப்பிளி: 2422321. நூலாலைக்குடி: 2337313 மிஸ்ளைக்குடி: pbdho@sitnet.lk
www.Poobalasingham.com - E-mail - poobalasingham202@gmail.com

340, கூ.முனிப் குடி,
கண்ணப்பு - 11
தொ.லை: 2395665

கூ.309 A 2/3 கூ. எஃப்
கண்ணப்பு - 08
தொ.லை: 5157775, 2504266

கூ.4/A, கூ.முனிப் குடி
கண்ணப்பு
தொ.லை: 5157775.

கடல் முதல் 18 திட்டங்களின் தொகுப்பு



கடல் முதல் 18 திட்டங்களின் தொகுப்பு

கடல் முதல் 18 திட்டங்களின் தொகுப்பு
வெளியீடு : கூ.முனிப் குடி, கண்ணப்பு, தொ.லை: 2395665
கடல் முதல் 18 திட்டங்களின் தொகுப்பு
வெளியீடு : கூ.முனிப் குடி, கண்ணப்பு, தொ.லை: 2395665

தொகுப்பாசிரியர்
க.பானிதான்

ஆசிரியர் கல்வி,
உ.ஶாலை,
ஆற்றும்புத்துமும் சீர்வைஹம்,
முனிபால்கிக் கல்வி,
ஆய்வுறுறுறியியல் பிரிவுகளில்
உ.ஶாலைக்கிய 140
கட்டுமருகளின் தொகுப்பு.

கடல்

கடல் முதல் 18 திட்டங்களின் தொகுப்பு

விலை - 1500/-
பக்கம் - 632
வெளியீடு - தொகுப்பு

இயா இன்டைய பேப்பர் பாத்திங்களா..?”
“இல்ல தம்பி”
“அம்மா...இன்டைய பேப்பர் பாத்திங்களா..”
“இல்லப்பா”
“சார் இன்டைய பேப்பர் பாத்திங்களா..?”
“இல்லடா..ஏன் கேக்கிற?”

“என்ற தங்கச்ச காணோம் என்னு பேப்பர்ல
வந்திருக்காம்”

“போய்த் தேடிப்பாரு”

என்று அய்மனிடம் சொல்லிவிட்டுச் சென்றவர் எதிரே வந்த சிறு பாதையோரமாக நின்றிருந்த வயது முதிர்ந்து தோலும் சுருங்கிப்போன மருத்தில் சாய்ந்துகொண்டு சட்டைப் பைக்குள்ளிருந்து எடுத்த சிக்ரெட்டை பற்றவைக்க தீப்பெட்டியைத் தேடினார்.

அவர் அணிந்திருந்த சட்டையில் இடது பக்கம் மாத்திரமே ஒரு பை இருக்கிறது. அதில் இருந்தது அந்த ஒரு சிக்ரெட்டு மட்டும்தான்.

காற்சட்டைப் பைக்குள் ஒன்றுமில்லை. அடிக்கடி இரு கைகளையும் இடுவதற்காகவே வைத்திருக்கிறார்.

சிக்ரெட்டை பற்றவைக்க தீப்பெட்டி கிடைக்காவிட்டாலும் அவர் அதை பெரிசுபடுத்தாமல் சிக்ரெட்டை ஒரு முறைக்கு பல முறை முகர்ந்து பார்த்து விட்டு மீண்டும் சட்டைப் பைக்குள் வைத்து விடுவார்.

அவர் அன்றாடம் அந்த தெருவை வலம் வரும்

மனநோயாளி காத்திம்.

“கேட...காத்திம்” என்று பெயரைச் சொல்லியே சிறுவர்கள் சேட்டை செய்வர்.

“மாமா இன்டைய பேப்பர் எடுத்திட்டங்களா?”

“இல்ல மருமகன்”
கதறி அழு- என்று சொல்லும் மனதுடன் அய்மன்.

அடுத்தாற்போல் உள்ள கடைக்குத் தாவுகிறான் அய்மன்.

“தீப் பெட்டிய கொஞ்சம் கொடுங்களன்”

“ஆ...பொது எடத்தில் சிக்ரெட்டு பிடிச்சா போலீசு பிடிக்கும் தெரியாதா நோக்கு. உனக்கும் சேத்துத்தான் இந்த சட்டம் போ..அங்கிட்டு”

என்றார் அரிசிக் கடைக்காரர்.

காத்திம் மீண்டும் சிக்ரெட்டை முகர்ந்து பார்த்துவிட்டு சட்டைப் பைக்குள் வைத்துக்கொண்டு நடந்தான்.

“முதலாளி...இன்டைய பேப்பர் கொஞ்சம் பாத்துட்டு தாரேன் தாங்கள்...” என்று கேட்டான் அய்மன்.

“நேரமில்லப்பா. பேப்பர் வாங்கி வரயும் ஆளில்ல” என்றார் வாழூப்பழக் கடை முதலாளி.

“காசத் தாங்க முதலாளி நான் போய் வாங்கி வாரன்” என்றான் அய்மன்.

“அதொன்னும் தேவல நீ போ...” என்றார் முதலாளி.

பக்கத்து தார் வீதியில் அடிக்கடி போலீசு ஜீப்பும் போய்க்கொண்டுதானிருக்கிறது. தங்கச்சி காணாமல்போனது பற்றி போலீஸிடம் வாப்பா

மனாலி நழைக

அகமது ஃபைசல்



கொடுத்த புகாரை விசாரிக்கச் செல்கிறதோ ஜீப்பு.

தன் பேச்சையாரும் கேட்கமாட்டார்கள் என்பதால், தன் பேச்சை தானே கேட்டுக்கொண்டு நடக்கிறான் அய்மன்.

வியர்வையால் முதுகு நன்றிருப்பது சட்டைக்கு மேலால் தெரிகிறது.

“நெருப்பு இருக்கா?”

“நான் சிகரெட்டு பத்திரல் அந்த ஹோட்டலுக்குப் போ..” என்றார் காத்திமிடம் மற்றொருவர்.

பகவலே இத்தனை மின் விளக்குகள் ஏறியவிட்டிருக்கும் ஹோட்டல் அது.

சாப்பாடு என்ன விலை இருக்கும்? மின் விளக்கின் சாப்பாட்டுக் காசையும் சேர்த்துத்தான் எடுப்பான் போல கடைக்காரன். எனும் தோரணையில் பசியோடும் முகத்தை வைத்துக்கொண்டு நின்ற அவரிடம் போய்

“கொஞ்சம் தீப்பெட்டி இருந்தா கொடுங்க” என்றான் காத்திம்.

“அங்க் போடாப்பா ரொட்டிக் கல்லுக்கு நெருப்பு வச்சிருக்கி கண்ணுக்குத் தெரியவியா..போ..” என்றார் அவர் பசியின் கோபத்தில்.

ரொட்டிக்கல் பக்கமாகச் சென்ற காத்திம்

எதிரில், கொஞ்சம் கசங்கிக் கிடந்த பேப்பரை கூன் விழுந்தவன் போல் இடுப்பை வளைத்துக் குனிந்து எடுத்து முதலில் அதன் சுருக்கங்களை நிமிர்த்திவிட்டு வாசிக்கத் தொடங்கினான்.

காணவில்லை : ஒரு முழு தெளிவான கலர் புகைப்படத்துடன். படத்தில் உள்ள பெண்ணை கடந்த இருபதாம் திகதி முதல் காணவில்லை. வயது பதினேழு. பெயர் சுமேரா. இந்த பெண் பற்றிய தகவல் அறிந்தவர்கள் கீழ் காணும் தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு அறியத் தரவும். என்று மட்டும் வாசித்தார்.

அவர் தொலைபேசி இலக்கங்களை வாசிக்கவில்லை.

பேப்பரை நீளவாக்கில் மடித்து ரொட்டிக் கல் அடுப்பில் ஏறியும் நெருப்பில் நன்றார். நெருப்பில் நன்ற பேப்பர் தீப்பற்றிக்கொண்டது. சிகரெட்டின் தலையை தீயிடம் காட்டி பற்றவைக்கும் அதே கணம் ஹோட்டலில் இருந்து வெளியே வந்த ஒருவர் மற்றொரு சிகரெட்டை அவனிடம் நீட்டினார். உடனே தன் கையில் இருந்த சிகரெட்டை சட்டைப் பைக்குள் இறக்கிவிட்டு அதை வாங்கி பற்றவைத்ததோடு பேப்பரும் தன் கடைசி உயிரை கையில் பிடித்தபடி தரையில் விழுந்து கருகி மாய்ந்தது.

தீயினால் சிவந்த ஓற்றைக் கண்ணுடனிருக்கும் சிகரெட்டை லாவகமாக வாயில் வைத்து புகையை உள்ளிழுத்து வெளியே விடுகிறான். போரில் வெற்றி கண்டவன் நினைப்பு காத்திமின் முகத்தில் தென்பட்டது. திடீரென பேப்பரில் பார்த்த முகம் நினைவில் வர ஏரிந்து கிடக்கும் சாம்பலை தனது ஆட்காட்டி விரலினால் கிளருகிறான். அங்கும் “அவளைக் காணவில்லை”.

மிகுந்த கவலையுடன் அவளைத் தேடுபவன் போல் எதிரில் வரும் இளம் பெண்களைக் கொஞ்சம்

உற்றுப் பார்க்கத் தொடங்கிவிட்டான் காத்திம்.

அது பொதுச் சந்தை என்பதால் என்னிலடங் காத் ஆண்களும், பெண்கள் சற்றுக்குறைவாகவும் அவளின் கண்களில் அகப்படுவதும், தப்பிச் செல்வது மாக இருந்தனர்.

சந்தை பண்ணிரெண்டு மணி வெய்யிலை அவனுடன் கூட்டிக்கொண்டு தீரிகிறது.

“பேப்பர்...பேப்பர்...”

“தம்பி...தம்பி...நிலவு இன்டைய பேப்பர் ஒன்னு குடு..” என்று ஆவலுடன் காசை நீட்டினான் அய்மன்.

“இது பழைய பேப்பர்...நான் பழைய பேப்பர் வாங்குறன்.” என்றான் பேப்பர்க்காரன்.

யாரை நோவது என்று தெரியாமல்;

அது பஸ் தரிப்பிடம் என்பதால் பயணிகள் காத்திருக்கும் படிக்கட்டில் போய் சற்று அமர்ந்தவன் புறப்படத் தயார் நிலையில் நின்று ஹாரன் அடிக்கும் பஸ்ஸைப் பார்த்ததும் எழுந்து அவசரமாக ஓடிச் சென்று பஸ்ஸினால் ஏறிக் கொண்டான். அவன் தங்கச்சியின் வயதில் உள்ள குமர் பெண்களை உற்று உற்று பார்த்துவிட்டு வெளியே இறங்கியவன் கண்களிரண்டிலிருந்தும் நீர் வடிந்து கொண்டிருந்தது.

வாப்பா சுந்தையில் மூட்டை தூக்கும் கூவி நாட்டாமி. சுந்தையில் எல்லோரும் கேவலமாகப் பேசுவதால் வேலைக்குப் போகாமல் இருப்பதை வைத்து தின்றுகொண்டு வீட்டில் இருக்கிறார். மூன்று நாட்களாகிவிட்டன.

உம்மா மறு பக்கம்.

போனவள் போனவளாகவே இருக்கட்டும் அவள் இனித் தேவையில்லை என்ற உள்ள அன்போடு பிடிவாதமாய் இருக்கிறாள். ஆனால் தனியே அழுது அழுது மூக்கினால் வடியும் சளியை எடுத்து வாசலில் நிற்கும் பூச் செடிகளின் இலைகளின் மேல் வீசியடிக்கிறாள்.

பஸ் நிலையத்தைச் சுற்றிக்கொண்டிருக்கும் சுவர்களில் கோதுமை மாவட்ப பசை பூசி ஓட்டப் பட்டிருக்கும் விளம்பர நோட்டைக்களை வாயினால் உரித்து தின்றுகொண்டிருக்கும் ஆடுகளுக்குப் பக்கத்தில் போய் நின்று விரலிடுக்கில் இருந்த கடைசிச் சொட்டு சிகரெட்டையும் உறிஞ்சி இழுத்துவிட்டு சில வினாடிகள் வாய்க்குள் புகையை பிடித்து வைத்து வெளியே ஊதிவிட்டு ஆடுகளை ரசித்தபடி ஆடுகள் கிழிக்கும் நோட்டைக்களில் கீழே விழுகின்ற துண்டுகளை எடுத்து நேர்த்தியாக மடித்து கவரின் மேல் வைத்துக்கொண்டிருக்கிறான் காத்திம்.

“கண்ணு இருட்டுறாப்போல இருக்கி ஒரு ரொட்டியும் மூயும் குடுங்க” என்றான் அய்மன் அங்குள்ள சிறிய தேனீர்க் கடைக்குள் புகுந்து.

“தம்பிக்கொரு ஸ்ரோங் மீ...ஸ...போடு” என்றார் கடை நடத்துணர்.

“ஏன்டாம்பி உந்த தங்கச்ச காணல்லியாம் மூனு நாளா? யாருடா கடத்தின?... இப்பெல்லாம் பொம்புள புள்ளயள வீட்டுல வச்சிக்கிறதென்டா... என்ற உம்மோ...எங்க இருந்தெரியா வாரானுகள் புதுசு புதுசா ஆட்களெல்லாம் வந்து ஊருக்குள்ள திரிகிறானு கள். நம்ம புள்ளயள நாமதான்டா பாதுகாக்கனும்.

அந்தக் காலம் போல இல்லடா இப்ப. அதானாக்கும் எனக்கு பொறந்தது மூன்று ஆம்பளப் புள்ளியளா தந்துட்டான் அந்த இறைவன்.

என்று பேசிப் பேசியே தன் வியாபாரத்தில் கண்ணராய் இருக்கும் கடை நடத்துனரிடம் எதுவும் பதில் பேசாமல் ரொட்டியை சாப்பிட்டுவிட்டு மையையும் குடித்துக் கொண்டு கேஸ் கவுண்டரில் பணத்தைக் கொடுத்துவிட்டு வெளியே வந்த அய்மன் மற்றுமொரு பஸ்ஸினுள் ஓடிப் போய் ஏறி அங்கிருக்கும் இளம் குமர் பெண்களின் முகத்தில் தன் தங்கையைத் தேடுகிறான்.

தங்கை மீது மிகுதியான பாசம் வைத்திருப் பவன், அவளின் இழப்பை அய்மனால் தாங்கக் கூடிய சக்தி கொஞ்சம் இல்லாதிருந்தது.

அந்த பஸ் நிலையத்தில் கொதிக்கும் சொற்கள், நகங்கும் ஓவியங்கள் என்று; குழந்தை ஒரு கையில், பிச்சைத் தட்டு ஒரு கையில், அழுக்குத் துணி அணிந்த ஊனமுற்றவர்கள் அவதி, பார்வை அற்ற சிலரின் இரவு, திருடர்களின் தந்திரம், உடல் சூம்பிய நாயின் வேதனை வெளிப்பட்ட முகம், பஸ் ரைவர்கள் அடிக்கடி போடும் ஹார்ஸ் ஓலி, இடையில் சில அழுகிய குமர் பெண் களின் லிப்டிக் உதடுகள், மிட்டாய்க் கடையின் நிறங்கள், ஆஸ்பத்திரியில் பல நாட்கள் தங்கியிருந்து பாய் படுக்கையுடன் ஊர் செல்ல வரும் சிலரிடமிருந்து வரும் ஆஸ்பத்திரி வாசம். எல்லாம் அய்மனின் முளையைச் சலவை செய்துகொண்டிருந்தது.

சட்டென ஒரு திசையிலிருந்து காற்று உறுட்டி வந்து விட்ட நீரில்லாத வெறும் பிளாஸ்டிக் போத்தல் அய்மனின் கண்களையும் சில வினாடிகள் கூடவே உறுட்டிக்கொண்டு சென்றது.

இன்றுக்குப் பின்னால் மற்றொன்று என ஒழிந்து கொள்வதுபோன்ற வரிசையில் நின்றிருந்த பஸ்ஸிற்குப் பின்னால் அய்மனின் தங்கை மறைந்து செல்கிறாள். மூச்சுப் பிடித்து அவ்விடத்திற்கு ஓடிச் சென்று பார்த்தான் அவளை. அது வேறு ஒரு குமர். அவன் தங்கையிடம் இருக்கும் அதே சல்வார் காமிளை அணிந்திருக்கிறாள்.

அழுக்குத் துணி முடிச்சொன்றை வலது தோளில் இட்டபடி அவர் வயதைக் காட்டிக் கொடுக்கும் உடல் தோல் சுருக்கம் அவர் வைத்திருந்த பித்தளைப் பீங்காளிலும் இருந்தது. தன் பாட்டிற்கு பீங்காளில் தட்டித் தட்டி பாடிக்கொண்டிருக்கும் அவர் முன்னால் சென்ற காத்திம் அவரின் பாடலுக்கு ஆடத் தொடங்கினான். இவன் எந்த சினிமா நடிகளின் ஆட்டத்தை பிரதிபலிக்கிறான் என்பதை சரியாக சொல்ல முடியாதிருக்கிறது. ஆங்கிலப் படத்தில் வரும் பிறந்த நாள் பார்ட்டிகளின் மெல்லிய போதை நடனம்போலும் இருந்தது.

சாப்பாடு⁽¹⁾ ஹோட்டல்களில் இருந்து வரும் சமையல் வாசனை மட்டும்தான் இவர்களின் பாடலையும், ஆடலையும் கேட்டு ரசிக்க வந்து நிற்கிறது. சனக் கூட்டம் இல்லை.

நல்ல பசி கிளம்பும் நேரம் பகல் ஒன்று முப்பது. இவர்களின் பகல் உணவு செத்துவிட்டது அதன் ஆவி மட்டும் சுற்றித் திரிகிறது.

தார் வீதிகளில் இருந்து தெறிக்கும் வெய்யில்

வெளிச்சம். சிறுநீர் கழிக்க இடம் தேடி அலையும் சிலரின் அணை உடையத் துடிக்கும் சிறுநீர்க் கதவு, அதனால் அடி வயிற்றில் ஏறிய பாரம். தன் தங்கையைக் காணவில்லை என்ற செய்திப் பேப்பருக்காக அலையும் அய்மன்.

அந்த சந்தைத் தொகுதியையும், பஸ் நிலையத்தையும் என்னவென்று சொல்வதற்காக மேலே ஆகாயத்தில் வட்டமிடுகிறது ஒரு பருந்து.

லொத்தர் சீட்டுக்காரன் வேற் “அதிஸ்டம் இருக்கு அதிஸ்டம் இருக்கு” என்று கூவுகிறான். அந்த அதிஸ்டம் இந்த பிச்சைக்கார பாடகனுக்கும் இருக்கலாம். அதையும் ஒரு பணக்காரன்தான் தட்டிச் செல்வான்.

அடி அறுந்த மரம் போன்று ஆடி அலுத்த காத்திம் சவரில் போய் மெதுவாக சாய்கிறான். கவர் ஓரமாக வரும் முத்திர வாசம் ஏதோ போதையை ஏற்றிவிட்டாற்போல் இருந்ததால் எழுந்து ஒரு திசை நோக்கி நடக்கத் தொடங்கினான்.

சமையல் வாசனை வந்த ஹோட்டலாகத்தான் இருக்கும் இது என்று ஒரு முடிவை எடுத்துக்கொண்டு ஹோட்டல் முன்னால் நிற்கத்தொடங்கிய காத்திம்; கால் வலித்தால் தாங்கும். வயிறு வலித்தால் தாங்குமா? வயிறுக்குத்தான் கால்களை வைத்து படைக்க வில்லையே ஆண்டவன். என்ற கேள்விகளையும் பதில்களையும் தனக்குள் கேட்டவன்போல் இன்னும் நிற்கிறான். ஹோட்டல் முதலாளியின் முகத்தையும் கேஸ் கவுண்டர் மேசையில் வரிசையாக வைத்திருக்கும் டொபி நிறைத்த பிளாஸ்டிக் போத்தல்களுக்கு மேலாக கண்களை உயர்த்திப் பார்க்கிறான்.

இதை அறிந்த முதலாளி ஒரு கையை உயர்த்தி பின்னால் சமையல் அறைப்பக்கம் நோக்கி சைகை காண்பித்தார். சில நிமிடங்களின் பின்னர் ஒரு சோற்றுப் பார்சல் வெளியே காத்திமுக்காக வந்து சேர்ந்தது. கையில் கிடைத்த சோற்றுப் பார்சலை வாங்கிக் கொண்டு முதலாளியை கருணையாக ஒரு பார்வை மீண்டும் பார்த்துவிட்டு பிச்சைக்கார பாடகன் இருக்கும் அந்த இடத்தை நோக்கி நடக்கிறான் காத்திம்.

அவரின் வயது முதிர்ந்த தட்டில் ஒரு பங்கை கொடுத்துவிட்டு தன் பங்கை எடுத்துக்கொண்டு அந்த இடத்திற்குச் செல்கிறான். அவ்வளவு கேவலமான பைத்தியகாரனால்ல அவன் படித்தவன் போல்தான் இருக்கிறான் பார்ப்பதற்கு. என்ற மன உறுதியுடன் சோற்றைப் பிசைந்து சாப்பிடுகிறான் பாடகன்.

தன் இடம் வருவதை அண்மித்ததும் காத்திமுக்கு வந்தது ஒரு பைத்தியகாரச் சிரிப்பு. “ஹி...ஹி...உ...ஊ...”

அந்த இடம்தான் கடற்கரை.

மீன்வாடி நிழல். வெய்யிலில் வறுபட்ட மணவில் அவன் கால்கள் புதைகின்றன. ஹி...ஹி...” மீண்டும் சிரிப்பு.

மீன்வாடி நிழலில் அமர்ந்து சாப்பிடத் தொடங்கினான்.

அவ்வப்போது கை நீட்டும் கடலுக்கும் சில பருக்கையை வீசிக்கொண்டு, எதிரில் வந்து நிற்கும் நாய், காகங்களையும் கவனித்து சாப்பிட்டு முடித்தான்.

அவனை ஒரு முதலாளியாகவும் நாய், காகங்கள்,

மற்றும் கடல் இவைகளை ஒரு மனநோயாளியாகவும் அவன் நினைத்ததேயில்லை.

சட்டைப் பைக்குன் இருந்த சிக்ரெட்டை எடுத்து முதலில் முகர்ந்து கொண்டு இடது பக்கம் திரும்பினான்.

ஒரு தீப்பெட்டி. அது வெற்றுப் பெட்டி.

வலது பக்கம் ஏறிந்து போன குச்சிகள். சற்றுத் தொலைவில் கிடந்த அந்த ஒரு பெட்டிதான் நம்பிக்கை ஊட்டியது. எழுந்து போய் எடுத்தான்,

திறந்தான்.

கதவை அடைத்துக்கொண்டு கட்டிலில் உறங்கும் ஒரு காதல் சோடி போல் இரு குச்சிகள்.

ஒன்றை வெளியே எடுத்து பற்றவைத்தான்.

“சீச்” என்ற சத்தமுடன் ஏறிந்தது குச்சி.

ஒரு குச்சி தனியறையில்.

அதில் சிக்ரெட்டை பற்றவைத்துக் கொண்டு ஈரமான மனைவில் பகுதில் போய் அமர்ந்து தொடர்க்கிறான் மனதில் பதிந்துவிட்ட அவனை சிற்பமாக செதுக்க.

நெஞ்சு முட்டிய கவலையுடன் திரிந்த அய்மன் கால் போன போக்கில் போனதும் வந்து முட்டியது அந்த கடற்கரையே.

வெய்யில் இளகிய மாலை.

காத்திம் எதிர் பாராத அடி முதுகில் விழு முதுகை நெழித்துக்கொண்டு திரும்பினான்.

“என்ற தங்கச்ச நீதானாடா கடத்தி வச்சிருக்க? எங்கடா என்ற தங்கச்சி.. சொல்லு சொல்லுடா நாயே.. சொல்லாம உண்ண விடமாட்டன். உண்ண பைத்தியமென்டு நென்ச்சா இத்தனக்கும் நீதானாடா காரணம் நாயின்ட மவனே..”

என்று சத்தமிட்டு காத்திமின் சட்டைக் காலரைப் பிடித்து இழுத்து குலுக்கினான் அய்மன்.

தன் தங்கையை அச்சுப் பிச்காமல் அப்படியே

மனைவால் செதுக்கி வைத்திருப்பதைக் கண்ட பேராத்திரம்.

கொதித்தெழுந்தான். காத்திமை திரும்பவும் அடித்துக் கேட்டான். அழுதுகொண்டு பல்லைப் பல்லைக் காட்டி இழித்தான் காத்திம். தங்கை மனைவில் சிற்பமாக ஒருக்களித்து படுத்திருப்பதை முட்டுக் காலில் நின்று பார்த்து அழுகிறான். அவனால் அந்த சிற்பத் தங்கையை உடைக்க மனது வரவில்லை.

காத்திம் அடியை வாங்கி வாங்கி பல் இளித்துக் கொண்டே இருந்தான் பைத்தியகாரன்.

அந்த இரவு கடற்கரை மனைவிலே கழிந்தது.

நிலை குலைந்த படுக்கை.

பொழுது விடிந்தாச்சு.

மீன்வாடிக்குள் இரண்டு பைத்தியகாரர்கள்.

வந்த மீனவர்களில் ஒருவன் இருவரையும் முதுகில் தட்டியெழுப்பிவிட்டான்.

“என்னடா இது கோலம்? நீ அந்த மூட தூக் கிற நாட்டாம மகன்தான்...” ஏன் இங்க படுத்துக்கிற?

இன்டைய பேப்பர் செய்தி பாத்தியா?.. உன்ட தங்கச்சி புத்திசாலிடா.. நீதான் பைத்தியமா இருக்க...” என்றான்.

காத்திம் எழுந்து மீன்வாடியைவிட்டு வெளியேறி அவளின் மனை சிற்பத்தைப் பார்க்கச் செல்கிறான்.

“என்ன செய்தி” இது அய்மன்.

“உன்ட தங்கச்சி சினிமாவுல நடிக்கிறாளாம். ஹிரோயினியாம்டா போட்டோவோட செய்தி வந்திருக்கு” என்றான்.

“அந்த பேப்பர் எங்க” என்றதும் கழுவாத வாய் கொஞ்சம் நாற்றமடித்தது.

“போடா போய் வாயக் கழுவிட்டு முன்னுக்குள் தேயிலக் கடையில் பேப்பர் இருக்கி போய்ப் பாரு..” என்றார் அவர் பொறுமையாக.

| பிரிவென்னி அழதல்

உறவற்றுப் போன நொடியின் துயர் மலையாய்... கனக்க, என் நாளாந்தும் அழுகிறது.

அழுகைகளாய் ஊறும் உன் நினைவில் என்கை மறக்கும் நான், உன்னால் கட்டப்பட்டதை உனருகின்றேன்.

உன் அழைப்புக்குக்காய் காத்திருக்கும் என்கை, ஏமாற்றி விட்டுப் போகும் உன்கை அழுத்து அழுகிறேன்.

மெளனித்துப் போன காற்று, யாருமற்ற வெளியில்... உகை எக்கு மீளவும் தந்து மீண்டிற்று.

நானற்றிராத் துயரை, எப்படிச் சேமித்தாய்?

உனக்கும் எனக்குமான இடைவெளியில்....

நிறைந்த பிரியத்தை, யாரும் கவர முடியாதெனக் காவலிருந்தோம்.

பேர்ந்தூன்றாய்.... நடந்த பொழுதின், மீள்வருகை மாண்டிற்று.


எழும் அலையின் ஒகையில்... நீ உகைந்திருந்தாய்.

இறுதிப் பார்கவையின் அர்த்தம், எனக்குப் புரியாமற் போயிற்று.

வகையுண்டு போகும் என்கை என்ன செய்யச்சொல்கிறாய்? நானும், உன்னுடன் வந்து விடவா?



பொலினைக் கு.க.சிந்துதாசன்



இரு வாசகனின் யார்வையில் பிரமிளா பிரதீபனின் 'கட்டுப் பொல்' நாவல்

■ அ.நோனிராஜன்

பிரமிளா பிரதீபன், மலையகத்தை சேர்ந்த இளம் படைப்பாளி, பீலிக்கரை என்ற சிறுக்குதையின் மூலம் தமிழ் வாசகர்களுக்கு அறிமுகமானவர். மலையகத்தில் நீண்டகால இடைவெளிக்குப் பின்னர் தோன் றிய பெண் படைப்பாளியாக தன் ணை இனங்காட்டிக் கொண்டவர். இதுவரை வெளிவராமல் இருந்த பெருந்தோட்டத் தொழிலின் பிறிதொரு பக்கத்தை வெளியிலகத்திற்கு கொண்டு வந்து காட்டியவர். கொடகே கையெழுத்துப்போட்டி 2017இல் அவருடைய 'கட்டுப் பொல்' என்னும் நாவல் விருதுக்குரிய நாவலாக தெரிவாகி நூலுகுப் பெற்று, சிங்காத்திலும் மொழியெர்க்கப்பட்டது. அந்த நாவல் பற்றிய அறிமுகமாக இந்தக் கட்டுரை அமைகின்றது.

'கட்டுப் பொல்' என்ற இந்த நாவலை வாசிக்கும் போது எனக்குள் எழும் கேள்வி, இந்த நாவல் எதைப் பற்றிப் பேசுகின்றது என்பதாகும். அதாவது கட்டுப் பொல் தொழிற் செய்கையில் ஈடுபடும் தொழிலாளர்களின் வாழ்வியல் சார்ந்து அவர்களின் பிரச்சினையை எடுத்துக் காட்டுகின்றதா? அல்லது தமிழ் பிள்ளைகள் சிங்கள மொழியில் கற்பிக்கும் பாடசாலைகளுக்குச் சென்று கல்வி கற்பது தொடர்பாக உருவாகும் பிரச்சினைகள் பற்றி பேசுகின்றதா? என்பதே இங்கு முக்கிய மான வினாவாகும். இந்த வினா மூக்காரணம். இந்த இரண்டு தளத்திலுள்ளதாக நகரும் நாவல் எது பற்றியும் ஒரு அழுத்தமான, விரிவான பதிவை முன்வைக்கத் தவறி விடுகின்றது என்பதாகும். தொழிலாளர்களின் பிரச்சினைகளை எடுத்துப் பேசுகின்றது என்று பார்க்கின்ற போது அவர்களின் தொழில் சார்ந்து பின்வரும் பிரச்சினைகள் நாவலில் எடுத்துக்காட்டப்படுகின்றன. அதாவது கட்டுப் பொல் தோட்டங்களில் வேலை செய்யும் பெண்கள் எதிர் கொள்ளும் பிரச்சினைகளாக,

கட்டுப் பொல் கொப்பு ஓவ்வொன்றும் 50 அல்லது 60 கிலோ இருக்கும். அதைப் பெண்கள் பெரும் சிரமத்தின் மத்தியில் தூக்கி சுமந்து வீதி ஒருத்தில் போட வேண்டும். கர்ப்பினிப் பெண்கள் கட்டுப் பொல் கண்றுகளை நாட்ட தவறனைக்கு வேலைக்குச் செல்லுதல், இந்த தொழில் முறையிலுள்ளதாக இயங்கும் பெண்கள் மீதான பாலியல் கரண்டல், அமுதா, சாரதா போன்ற பெண்களை பாலியல் வல்லுறவு செய்ய முயற்சித்தல், முத்துக்குமார் கணவனை இழந்த பெண்ணான சாரதாவை தனது இச்சைக்குப் பயன்படுத்தப்படுகின்றன. பெண்கள் மீதான பாலியல் சுரண்டல் பற்றி சுறுப்படுகின்ற போதும், (இராமநாதன் கங்காணி, அமுதா, சாரதா போன்ற பெண்களை பாலியல் வல்லுறவு செய்ய முயற்சித்தல், முத்துக்குமார் கணவனை இழந்த பெண்ணான சாரதாவை தனது இச்சைக்குப் பயன்படுத்துதல்) என்றவாறு இந்த தொழில் முறையிலுள்ளதாக இயங்கும் அதிகாரப் படிநிலை எவ்வாறு அதற்கு சாதகமாக உள்ளது என்பது பற்றியும் 2015ஆம் ஆண்டளவில் நடைபெற்ற நிகழ்வை இந்த நாவல்

களிக்கும்போது மறைந்திருந்து பார்த்தல் என்பது பற்றியும் சிலாகிக்கப்படுகின்றது.

அதேபோன்று இத்தோட்டங்களில் பணி புரியும் ஆண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளாக, 20 அடியில் இருந்து 40 அடி வரை நீளமான கட்டுப்பொல் கத்தி பொருத்தப்பட்ட தடியை தூக்கிச் சுமத்தல், ஒரு நாளைக்கு ஒரு வரிசையில் 30 மரங்கள் வரையில் குறி பார்த்து கட்டுப்பொல் கொப்பைவெட்டி வீழ்த்துதல், இது தவிர மது அருந்துதல் தோட்டர்பாக சில இடங்களில் வந்தாலும் பாரிய பிரச்சினையாக அது எடுத்துக் காட்டப் படவில்லை.

பாடசாலை சார்ந்து பின்வரும் பிரச்சினைகள் முன்வைக்கப்படுகின்றன. பாடசாலைக்கு மாணவர்களின் வரவு குறைவாக இருந்தல், தமிழ் பிள்ளைகள் சிங்கள பாடசாலையை நாடிச் செல்லுதல், மாணவர்கள் புத்தகப் பை, சப்பாத்து போன்ற அடிப்படை வசதி அற்றவர்கள், பாடசாலையில் மின்சாரம், குழாய் நீர் போன்ற அடிப்படை வசதிகள் எவ்வயும் இல்லை.

இவ்வாறு இருவேறுபட்ட தளத்தில் கதை நகர்ந்தாலும் இகலகந்து களில்ல மகாவித்தியாலயம் என்ற பாடசாலை புதிதாக மூன்று ஆசிரியர்கள் வந்ததுன் பின் எவ்வாறு படிப்படியாக முன்னேறி, கவனிப்புக்குரிய இடத்தைப் பெற்றது என்பது கதையின் கட்டுமையின் பிரதான விடயமாக பார்க்கப்படுகின்றது.

இங்கு 'கட்டுப் பொல்' என்ற தாவர பயிர்ச்செய்கையின் அடிப்படையில் நின்று பார்க்கும்போது இத்தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்கள் எதிர்கொள்கின்ற பொருளாதாரப் பிரச்சினைகள் எவ்வயும் நாவலில் பிரஸ்தாபிக்கப்படவில்லை. தொழிலாளர்கள் எதிர்கொள்கின்ற உடல் சார்ந்த பிரச்சினைகளே முன்னிலைப்படுத்தப்படுகின்றன. பெண்கள் மீதான பாலியல் சுரண்டல் பற்றி சுறுப்படுகின்ற போதும், (இராமநாதன் கங்காணி, அமுதா, சாரதா போன்ற பெண்களை பாலியல் வல்லுறவு செய்ய முயற்சித்தல், முத்துக்குமார் கணவனை இழந்த பெண்ணான சாரதாவை தனது இச்சைக்குப் பயன்படுத்துதல்) என்றவாறு இந்த தொழில் முறையிலுள்ளதாக இயங்கும் அதிகாரப் படிநிலை எவ்வாறு அதற்கு சாதகமாக உள்ளது என்பது பற்றியும் 2015ஆம் ஆண்டளவில் நடைபெற்ற நிகழ்வை இந்த நாவல்

விபரிப்பதால், இன்றும் ஏன் வெள்ளைச்சிகள் (புதுமைய் பித்தனின் 'துப்பக் கேணி' சிறுகதையில் வரும் பாத்திரம்) அதிகாரத்திற்கு பலியாகிக் கொண்டிருக்கின்றார்கள் என்பது பற்றி ஆராயாமல், "வன்முறையைக் கூட்டாக எதிர்த்தல்" என்ற பாதையைக் காட்டி விட்டுச் செல் கின்றார் ஆசிரியர்.

இரண்டாவதாக இந்த தாவரத்திற்கு காலனித்துவ முகம் ஒன்று உள்ளது. ஆங்கிலேய ஆட்சிக் காலத்தில் இந்த தாவரம் பொருளாதார பயிராக அறிமுகம் செய்யப்படாது விடினும் வணிக நோக்கத்தோடு அறிமுகம் செய்த பெருந்தோட்டப் பயிர்களில் இறுதிப் பயிராக 'கட்டுப்பொல்' என்ற பயிர்ச் செய்கை அமைகின்றது. காலனித்துவ காலத்தில் கொண்டு வந்து இங்கு குடியமர்த்தப்பட்ட மக்களே இந்தப் பயிர் செய்கையின் முக்கிய கூலித் தொழிலாளர்களாக இன்று வரையிலும் உள்ளனர்.

இந்த பயிர் பற்றிய போதிய விழிப்புணர்வு மக்கள் மத்தியில் இல்லாதபோதும் அன்மைக் காலங்களில் இதுபற்றிய புரிதல்கள் மௌலிக மௌலிக வருவதைக் காணமுடிகின்றது. இந்த விழிப்புணர்வின் அடிப்படையில் பின்வரும் எதிர்மறையான கருத்துக்கள் இந்த பயிர்ச் செய்கை பற்றி சமூக செயற்பாட்டாளர்கள் பலராலும் முன்வைக் கப்படுகின்றன. தேவிலை, இறப்பர், தெங்கு போன்ற பயிர்களைப் போன்று அல்லாது, இவை சூழலுக்கு பெரும் தீங்கை விளைவிக்கின்றன. இவை நாட்டப்பட்டுள்ள இடங்களில் உள்ள நீரை அம்மரங்கள் சர்த்துக் கொள்வதால் அப்பகுதி வரட்சி பொருந்திய இடமாக மாறுகின்றது. இப்பயிர் நாட்டப்பட்டுள்ள சுற்றுவட்டத்தில் உள்ள மண்விரைவாகவே மணலாக மாறிவிடுகின்றது. இப்பயிர் செய்கை நடைபெறும் இடங்களில் காடழிப்பு விரைவாக நடைபெறுகின்றது. நாய் பூணைகளின் மயிர்கள் உதிர்கின்றன. வண்டினங்களும் பறவையினங்களும் அழிந்து போகும் அல்லது இடம்பெயரும் நிலை ஏற்படுகின்றது. காடழிப்பு வேகமாக நடைபெறும். இந்த தோட்டங்களில் வேலை செய்யும் தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகள் மீறப்படுகின்றன. இதுபற்றிய விழிப்புணர்ச்சி மக்களிடத்து குறைவாகவே உள்ளதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்த வகையில் இது தொடர்பாக நாவலில் எந்த இடத்திலும் ஒரு குறிப்புக்கூட இல்லை. அவ்வாறாயின் நாவல் உருப்பெற்ற சூழலமைப்பு பற்றிப் பார்ப்போமாக இருந்தால் இந்த நாவல் முழுக்க முழுக்க அனுபவம் சார்ந்தே எழுதப்படுகின்றது. எனவே தான் தத்துவார்த்த நிலையில் நின்று ஒரு சிறு கேள்வியைக் கூட எழுபியில்லை விவாதிக்க முடியாத நிலையில் சினிமாப் பாணியில் சம்பவங்கள் சித்திரிக்கப்பட்டுள்ளமையைக் காணமுடிகின்றது.

இந்த நாவலின் ஆசிரியர் (பிரமிளா பிரதீபன்) ஒரு ஆங்கில ஆசிரியை. இகல் கந்த கனில்ர வித்தியாலயத்திற்கு வருகை தரும் திலகா, பத்மா என்ற இரண்டு பெண் ஆசிரியைகளில் இவரும் ஒருவர். இந்த நாவலில் "பத்மபிரியா" எனப் பெயர் கொண்ட ஆசிரியர் இவராக இருக்கலாம் என ஊகிக்க முடிகிறது. இந்த பாடசாலையை ஒட்டி நடைபெறும் அனைத்து நிகழ்வுகளோடும் இந்த ஆசிரியர்களும் தொடர்புபடுகின்றனர். தமிழ் தினப் போட்டியில் பாவோதல், குழந்தனம்

போன்ற போட்டிகளில் இப்பாடசாலை மாணவர்கள் மாவட்ட, தேசிய மட்டத்தில் தோற்றியமை, பாடசாலைக்கான மின்சாரம், நீர் வினியோகம், மலசலகூட வசதி போன்ற அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்துமை போன்ற விடயங்களில் இந்த ஆசிரியர்கள் முன்னின்று செயற்பட்டுள்ளனர். 2012.01.15 அன்று தினகரனில் கே.ச.ஸல்வரலிங்கம் எழுதிய "மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றத்தின் மகத்தான பணி" என்னும் கட்டுரை இகல்கந்த கனில்ர வித்தியாலயம் பற்றிக் குறிப்பிடுகின்றது. அதில் இந்த பாடசாலையின் ஆசிரியர்களில் ஒருவராக நாவலாசிரியர் பிரமிளா கடமையாற்றியுள்ளார் என்ற விடயம் காணக்கிடைக்கின்றது. இந்த நிலையில்தான் அவர் எவ்வித தத்துவ அடிப்படைகளும் இன்றி இந்த கதையை எழுத தூண்டப்படுகிறார். இங்கு தமது சொந்த அனுபவத்தை எழுதுதல் என்பது ஈழத்து எழுத்தாளர்களைப் பொறுத்த வரையில் கைவந்த கலைதான். இந்த வகையில் இந்த ஆசிரியரும் தனது சொந்த அனுபவம் என்ற வட்டத்தை தாண்டி வர முடியாதவராக வீணே மாண்டு போகின்றார். "சொந்த அனுபவங்களை எழுதுவதில் தமிழ் எழுத்தாளர்கள் அளவிற்கு தீவிரமானவர்கள் வேறுயாரும் இல்லை. முழுக் கடலில் நீங்கள் குளிக்கிற பகுதி கடல் கிடையாது. எட்டு அடிக்குள்ளே குளிச்சிட்டு வருகிறோம். ஆனால் கடலில் குளித்ததாகச் சொல்கின்றோம். அனுபவம் என்பது முற்றான விஷயம் அல்ல. தஸ்தா வெஸ்கியை ஜெயிலில் போடுகிறார்கள். திரும்பி வந்து ஜெயிலில் போட்டாங்க ஜெயில் கதை எழுதுகிறேன் என்று எழுதுவே இல்லை. 'கமரசோல் சகோதரர்கள்' எழுதி னார். தமிழ் எழுத்தாளன் ஜெயிலுக்குப் போயிட்டால் தொடர்ந்து ஜெயில் கதைதான் எழுதுவான்." என்று எல்.ரா குறிப்பிடுவது இந்த எழுத்தாளருக்கும் பொருந்தி வருவதை காணக்கூடியதாகவே இருக்கின்றது. எனவே இந்த எழுத்தாளர் தனது பாடசாலை அனுபவத்தை வைத்து கதையை எழுதும்போது அது உண்மையான பிரச்சினைகளை கைநடுவ விட்டு தீவிரம் அற்ற தொய்வு நிலைக்குச் சென்று விடுகின்றது. தமிழ் பின்னைகள் சிங்களப் பாடசாலைகளுக்கு அகிகமாக சென்று கல்வி கற்றல் என்ற விடயம் கூட அழுத்தம் பெறாமல் வாக்கியத்திற்குள் அடைப்பட்டு நின்று விடுகின்றது. நாவலில் எந்த இடத்திலும் அவ்வாறு தமிழ் பின்னைகளை நுக்குள் சர்த்துக் கொள்ளும் சிங்கள மொழிப் பாடசாலை பற்றிய சிறு குறிப்புக்கூட இல்லை. எனவே நாம் முன்னே குறிப்பிட்டதைப் போன்று 'இகல்கந்த கனில்ர வித்தியாலயம்' என்ற பாடசாலையின் வளர்ச்சியின் சில பகுதிகளை மட்டுமே சொல்வதாக அமைந்து விடுகின்ற துயரம் நடந்தேறி விடுகின்றது.

இந்த நாவல் பற்றிய எழுதப்பட்ட விமர்சனங்களை எடுத்து நோக்குவது அவசியமாகும். ஈழத்து விமர்சனங்கள் தீவிரமாக காத்திரமான விமர்சன முறை இல்லை யென்றே கூறலாம். விமர்சனம் என்ற பெயரில் உள்ள தெல்லாம் ஆசியரையும் பாராய்கிறோம் தான். இவ்வாறான விமர்சனங்கள் படைப்பாளிகளை உழைப்புத் தேடல் அற்ற காத்திரயற்ற படைப்புக்கள் எழுத தூண்டிய வண்ணமே இருக்கின்றன. இந்த வகையில் இந்த நாவல் பற்றிய எழுதப்பட்ட கட்டுரைகளில் மு.சி.வலிங்கம் எழுதிய 'பிரமிளா பிரதீபனின் கட்டுப் பொல் ஏழாவது

பெரும்தோட்டத் தொழிலின் ஈர வாழ்க்கை” என்ற கட்டுரை தினகரன் பத்திரிகையில் வெளிவந்தது. இந்தக் கட்டுரை “பிரமிளா பிரதீபனின் கட்டுப் பொல் - ஒரு வாசகனின் குறிப்புக்கள்” என்ற தலைப்பில் கட்டுப் பொல் நாவலின் முன் னுரையாக கவம் இடம்பெற்றிருந்தது. மேமன் கவி எழுதிய “பிரமிளா பிரதீபனின் கட்டுப் பொல் நாவலும் ஈழத்துப் பின் காலனிய இலக்கியமும்” என்ற கட்டுரையில் இந்த நாவலின் முக்கியத்துவம் பற்றி சொல்கின்ற விடயங்களில் முதலாவது, “இதுவரை காலமும் மலையகச் சமூக அரசியல் துறையினராலும் மலையக இலக்கியத் தின் புனைவாகக்குத்துறையிலும் பேசப்படாத ஈழத்தின் தென்பகுதி பெரும்தோட்டப்பகுதி மக்களின் வாழ்வியலைப் பேசுகின்றது என்ற வகையிலும், இதுவரை இந்த பெரும்தோட்டத்தின் பயிர்ச் செய்கையான கட்டுப் பொல் (முள் தேங்காய்) என்னும் பயிர்ச் செய்கை பற்றிப் பேசுகின்ற, அப்பயிர்ச் செய்கையில் ஈடுபடும் மக்களின் வாழ்வியலையும் பேசுகின்ற முதல் மலையக நாவல் என்ற வகையில் இந்த நாவல் தமது கவன ஈர்ப்பைப் பெறுகின்றது.” என்று குறிப்பிடுகின்றார்.

அடுத்து ஈழத்து பின்காலனிய இலக்கியமாக வும் இந்த நாவல் முக்கியத்துவம் பெறுவதற்கான பிரதான காரணியாகின்றது என்றும் குறிப்பிடுகின்றார். இந்த வகையில் நாவலை பின்காலனிய நாவல் என்று அடையாளப்படுத்த பின்வரும் காரணங்களை முன் வைக்கின்றார். அதாவது, காலனிய மனோபாவம், காலனியச் சமூகக் கட்டமைப்பின் எச்ச சொச்சங்கள், நிலம் இழந்தவர்களின் குரல் என போதிய கோட்பாட்டு ரீதியான பகுப்பாய்வு இன்றி எழுமாற்றாக கூறிச் செல்கின்றார். இங்கு கட்டுரை ஆசிரியர் சுட்டிக் காட்டுகின்ற மேற்குறிப்பிட்ட பண்புகளுக்கு எதிராகவே இந்த நாவல் இயங்கியுள்ளமையைக் காணலாம். காலனிய எதிர்ப்பு மனோபாவமோ? அல்லது நிலம் இழந்தவர்களின் உள்ளக் குழுறல்களோ? இங்கு இல்லை மாறாக காலனிய சமூக கட்டமைப்பின் எச்ச சொச்சங்களை காப்பாற்றி அதிகாரத்தை மட்டமாற்றம் செய்யும் பண்பே இங்கு மேலோங்கிடுள்ளது.

இந்த நாவலில் வருகின்ற மாரியப்பன், ஆறு முகம், ரவி போன்ற துடிப்புள்ள இளைஞர்கள் அதிகாரத் திற்கு எதிராக செயற்பட்டபோதும் இறுதியில் அவர்கள் தமக்குச் சார்பாக அதிகாரத்தை ஏற்படுத்திக் கொண்டு தாழும் அதில் பங்கெடுக்கின்றனரே, தவிர (முத்துக் குமார் வகித்த தோட்டத் தலைவர் என்ற பதவி மாரியப் பனுக்கு வழங்கப்படுகின்றது). தோட்ட கண்டாக்கு, கங்காணி, போன்ற பதவிகளுக்கு புதியவர்கள் நியமிக்கப்படுகின்றனர். அவர்கள் மக்களால் மாலை அணிவித்து வரவேற்கப்படுகின்றனர்.) இங்கு காலனிய அமைப்பின் எச்ச சொச்சங்கள் எவையும் துடைத்தழிக் கப்படவில்லை. இன்னும் நாவலில் வருகின்ற புஷ்பராணி என்னும் பாத்திரம் பற்றிய சித்திரிப்பு கூட பின்வருமாறு அமைகின்றது.

“எப்போதும் என்னைய பசையுடன் பேன் புழுத்து சூருள் சூருளான் குட்டை முடி... காய்ந்து உலர்ந்து போன வரட்சியுடனான கருமை நிறம் இரண்டு பற்கள் லேசாக வெளித்தள்ளி இருக்கும். அதற் கேற்றாற் போல பின்புறத்தை சுற்று தள்ளிக்

கொண்டவாரே நடந்து அவள் பழக்கப்பட்டிருந்தாள். கிட்டத்தட்ட ஒரு உகண்டா பெண்மனியை ஞாபகப் படுத்தும் அவளது தோற்றமும்...பார்க்க: (கட்டுப் பொல், பக்.47) என்பதில் உகண்டா பெண்களைப் பற்றி ஆசிரியர் கொண்டுள்ள மதிப்பீடும் சேர்ந்து இந்த நாவலை பின்காலனிய பண்பு கொண்ட நாவல் என்ற வரையறைக் குள் எந்த வகையிலும் உள்ளடக்க முடியாது என்பதை தெட்டத் தெளிவாக கோடிட்டுக் காட்டிற்கின்றது.

இது தவிர சமூக செயற்பாட்டாளர்கள் கட்டுப் பொல் தாவர பயிர்ச் செய்கையின் பாதகமான அம்சங்களைப் பற்றி பேசியும் எழுதியும் வரும் நிலையில் ‘வசந்தன்’ ஆசிரியர் புதிதாக இயற்றிய பாடசாலைக் கீதத்தில் “கட்டுப் பொல் மர நிலூடன் இனிமை தரும் ஊரிது...” என இந்த தாவரத்திற்கான அங்கீகாரத்தை ஏற்படுத்திக் கொடுத்துள்ளமையும் நாவலின் பல இடங்களில் கட்டுப் பொல் ‘சோலை’ என அடையாளப்படுத்தப்படுவதும் பின் காலனித்துவ பண்பு கொண்ட நாவல் என்ற அடிப்படை களை அறவேதுகர்த்து விடுவதைக் காண முடிகின்றது.

அடுத்து இந்த நாவல் பல அவதானப் பிழைகளை தன்னகத்தே கொண்டிருக்கின்றது. ஆசிரியர் நூலின் என்னுரையில் “2014ம் ஆண்டு எழுத ஆரம்பித்த இக்கருப்பொருள் இடைக்கிடை தேங்கிக் கிடந்தமையால், கொடகே கையெழுத்துப் போட்டி 2017 ற்கு எப்படியேனும் இதனை அனுப்பிவிட வேண்டும் எனும் எத்தனிப்பில் இந்நாவலை எழுதி முடித்திருந்தேன்” எனக் குறிப்பிடுகின்றார். எனவே போதிய ஆயத்தம் இன்றி போட்டிக்காக எழுதப்பட்டது என்பது நாவலின் சில இடங்களில் வெளித்தெரிகின்றது. அதாவது “நேரம் எட்டைத் தாண்டிய நிலையில் பின்னை மடுவத்திற் கருகில் வந்தவள்...” (பக்:28) இதை அடுத்து, “அவர்கள் அனைவரும் நஸ்ரினா மச்சரூடன் ஏதேதோ பேசியடியே பாடசாலையை சென்றடைகையில் மணி ஏழே முக்காலை தாண்டி இருந்தது” ... (பக்:29) (நேர முரண் பாடு கவனிக்கப்படவில்லை) “கட்டுப்பொல் காட்டிற்குள் இருந்து பூச்சிகள் கத்தும் ஓலி இடையிடையே ஓலித்தது” (பக்:77) (பூச்சிகள் இரையும் ஓலி) “சலசலவேன பேசிய படி சிறிது நேரத்திற்கெல்லாம் எல்லோரும் அங்கிருந்து அகன்று போயினர்.” (பக்:166) (கலகலவேன பேசியபடி) “எப்படிப் பார்த்தாலும் அந்த தோட்டத்தில் இருந்த ஓவ்வொருவருமே மாமனாகவோ அல்லது மச்சானாகவோ அல்லது ஓன்றுவிட்ட அக்கா மைத்துனி என்று ஏதோ ஒரு வகையில் தாரத்து உறவினர்களாகவே இருந்தனர்.” (பக்:37) (கிட்டிய உறவு) - என சில தவறுகளாக கொண்டதாகவும் காணப்படுகின்றது.

இது தவிர கட்டுப் பொல் கொப்பு ஒன்றின் நிறை தொடர்பாகவும் நூலில் பல்வேறுபட்ட முரண்பாடுகள் உள்ளன. நூலின் முன்னுரையில் மு.சிவலிங்கம் கட்டுப் பொல் கொப்புக்கள் பாக்குகளைப் போன்று 300 - 400 காய் களைக் கொண்டதாகவும் 40 - 60 கிலோ பாரம் கொண்ட கொப்புகளை...” எனக் குறிப்பிடுகின்றார். பிரமிளா பிரதீபன் தனது என்னுரையில் “முப்பது தொடக்கம் அறுபது கிலோவரை பாரம் காணும் கட்டுப் பொல் கொப்புக்கள்...” எனக் குறிப்பிடுகின்றார். நாவலில் “குமார் ஜம்பது அறுபது கிலோ கட்டுப் பொல் கொப்புக்களை...” (பக்: 27) என கட்டுப் பொல் கொப்புக்களின் நிறை தொடர்பாக முரண்பட்ட தன்மைகள் காணப்படுகின்றன.


இந்த நாவல் புதியதொரு பயிர்ச் செய்கை முறையை வெளிப்படுத்திக் காட்டுவதாலும் இது பற்றிய போதிய தெளிவு எமக்கு இல்லாதபடியாலும் ஒரு படைப்பைப் போன்று விமர்சனமும் சுவாரசியமும் நம்பகத் தன்மையும் கொண்டதாக அமைய வேண்டும் என்பதாலும் நான் ஒரு பகல் பொழுதை செலவு செய்து கொழும்பில் இருந்து அம்பாலங் கொடை சென்று, அங்கிருந்து எல்லிட்டிய பஸ் நிலையம் சென்று, அங்கிருந்து முச்சக்கர வண்டியில் இகல்கந்த தோட்டம் சென்று பல விடயங்கள் தொடர்பாக பார்த்தும் கேட்டும் அறிந்து கொண்டேன். அங்குள்ள மக்கள் சாதாரண மாக கட்டுப் பொல் கொப்பு ஒன்றின் நிறை ஐம்பது அறுவது கிலோ என வாய்ப்பாடு போன்று ஒப்பிப்பதைக் கானமுடிந்தது. ஆனால் கட்டுப் பொல் கொப்புக்கள் அண்ணளவாக முப்பது கிலோவுக்கு உட்பட்டதாக இருப்பதை அவதானிக்க முடிந்தது. ஆசிரியர் நாவலின் என்னுரையில் குறிப்பிடுவதைப் போன்று “பெண்களது மாதவிலக்கு காலப்பகுதியில் அவர்கள் பாரம் சுமத்தல் அறவே தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று ...” என்ற கருத்துக்கு அழுத்தம் கொடுப்பதற்காக பெண்களால் தூக்கிச் சுமக்கமுடியாத சுமையை பெண்கள் மீது சுமத்தி விட்டுச் செல்கின்றார் போலும்.

மேலும் இந்நாவலில் உடும்புகள் தொடர்பாக பத்திற்கும் மேற்பட்ட இடங்களில் பதிவுகள் இடம்பெறுகின்றன. கால்வைக்கும் இடமெல்லாம் உடும்புகளே ஒழித்திரிகின்றன. இதைத் தவிர வேறு பறவைகளையோ விலங்குகளையோ நாவலில் காணமுடியவில்லை. ஒரு வேளை நாம் மேலே குறிப்பிட்டதைப் போன்று அவை அழிந்தோ அல்லது சுற்றாடலை விட்டு அகன்றோ போயிருக்கலாம். முடி உதிர்ந்த நிலையில் காணப்படும் நாய்கள் பற்றி ஒரு சில பதிவுகள் நாவலில் இடம்பெறுகின்றன. இவ்வாறு நாவலின் பற்பல இடங்களிலும் ஒழித்திரியும் உடும்புகள் நாவலிற்கு குறியீட்டு அர்த்தத்தை அல்லது மேலதிக வாசிப்பைக் கொடுக்கின்றதா? என்றால் அதுவும் இல்லை என்றே கூறலாம். இந்த நாவல் வெளிவந்து சிறிது காலத்திற்குள்

பரவலாகப் பேசப்பட்டது. ஸண்டன் உட்பட பல இடங்களில் புத்தக வெளியீடுகள் இடம்பெற்று அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. அந்த புகழ்ச்சி, பாராட்டுக்களின் மத்தியில் நின்று இந்த நாவலை வாசிக்கும்போதுதான் இந்த நாவல் பற்றிய விமர்சனம் மேற்குறிப்பிட்டவாறு தோற்றும் பெற்றது.

எனவே இறுதி அர்த்தத்தில் இந்த நாவல் தொடர்பாக ஒரு பருமட்டான மதிப்பீட்டை நாம் முன் வைப்பதாக இருந்தால், வெளியிலக்த்திற்குத் தெரியாத விடயப் பொருளை கதைப் பொருளாக எடுத்துக் கொண்டமை, காதலின் உணர்வுகளையும் காமத்தின் உணர்வுகளையும் விபரிக்கும் இடங்களும் பலமான பக்கங்களாகவே காணப்படுகின்றன. ஆனாலும் ஆழ்ந்த உழைப்பும் தேடலும் வாசிப்பும் அற்ற நிலையில் போட்டிக்காக எழுதப்பட்டமையால் மிகச் சிறந்ததொரு படைப்பாக அமைந்திருக்க வேண்டிய இந்த நாவல் பல விடயங்களை விவாதிக்கக் கூடிய, பல விடயங்களை உள்ளீர்க்கக் கூடிய, வாய்ப்பு இருந்தும் அவற்றைக் கைநழுவ விட்டுள்ளது. நாவலில் இலக்கு வனிக நோக்காக அமைந்தமை ஆசிரியரின் சுதந்திரமான சிந்தனைக்கு பெரும் தடைகளாக இருந்துள்ளது. பின் காலனிய அல்லது குழுவியல் சார்ந்து தோற்றும் பெற்றிருக்கக் கூடிய இந்த படைப்பு பல்வகைப்பட்ட அர்த்தங்களை இழந்து ஒற்றை அர்த்தத்திற்குள் அடைப்பட்டுவிட்டது. ஆனாலும் ஆசிரியரின் படைப்புக்கம் ஆங்காங்கே வெளித்தெரிவதை நாம் மறுப்பதற்கில்லை. நாவலாசிரியர் ஓர் இளம் படைப்பாளியாக இருப்பதாலும் இது அவருடைய முதல் படைப்பாக அமைவதாலும் ஈழத்தில் காத்திரமான விமர்சன மரபு இல்லாதபடியினாலும் வீண் புகழ்ச்சிகளுக்கு மயங்கி தமது படைப் பாற்றலைச் சிதைக்காமல் தென்னிந்திய நாவலாசிரியர்களை முன்னுதாரணமாகக் கொண்டு (இலங்கை நாவலாசிரியர்கள் அல்ல) படைப்புக் களத்தில் இயங்க தலைப்படின் எநிர் காலத்தில் இந்த படைப்பாளியால் சிறந்த படைப்புக்களை உருவாக்க முடியும் என்பதை மாத்திரம் எம்மால் தற்போது அறுதியிட்டுக் கூறமுடியும்.

| குறும்பா



- த.யுவராஜன்

ஐயோ! பரிதாயம்

உடை களையப் படுகிறது துச்சாதனங்கால்
தடை விதிக்க முடியாமல் மனிதமிருங்களைய்
கந்துகிறான் பாஞ்சாலி மானங் காக்க
செத்துப் போனார்கள் சுபையில் பெரியோர்களாம்
மானம் காப்பதற்கும் அவதாரம் தேவையாகிறது.

சீத்துவம்

நேரத்துக்கு வாருங்கள் சுபை தொடங்கும்
தீர்த்துடன் அழைப்பு விழா ஏற்பாட்டாளர்கள்
பிந்திவரப் பிரதம அதிதிக்கு அனுமதி
முந்திச் செல்லச் சுபையோர்க்குத் தடை
விழா நடத்தும் சீத்துவம் பாரிர்

பிறப்புக்கும் இறப்புக்கும்
 இடைப்பட்ட லெளுகீக் கிருப்பையே
 முழுமையென நம்பும்
 மேலவத்தேய பகுத்தில்
 பொருள் நோக்குப் பார்வை.
 புலனின்பம் தூய்த்தவும்
 பொருள் தேடவும்
 அதிகாரந் தேடவும்
 மட்டும் தான்
 இதன் இயக்கமும் இலக்கும்.
 அந்நோக்குக்கு தொடர்பற்று
 உள்ளுமைந்த அந்நியர்கள்
 உண்மையும், அன்பும் நேர்மையும்
 ஏனைய உயர் குணங்களும்
 இருப்பது போல்
 ஜல்லாகமயே
 அவற்றின் அவலம்.

முரணான
 நோக்கங்களை(Incompatible)
 இகையைப்பது எவ்வாறு?
 கீந்திய நோக்கு
 இதிலிருந்து மாறுபட்டது.
 முழுமையைத் தேடுவது;
 வாழ்க்கையின் உண்மை
 அர்த்தத்தைத் தேடுவது;
 நிமிலுக்குப் பின்னாலுள்ள
 நிலத்தைக் கண்டறிந்து
 அதன் தரிசனத்தில்
 வாழ்க்கையை உன்னதமாக்குவது.
 பிரபஞ்சமும்
 பிரபஞ்சம் கடந்த
 நிரந்தர இருப்பில்
 தனி மனிதனதும்
 சமூகத்தினதும்
 கீடும் செயற்பாடும் பற்றிய
 தேடல்

II

Finite - Infinite

எல்லைப்பட்டது எல்லைப்படாதது
 மேற்கும் கிழக்கும்
 எம் வாழ்க்கை எல்லைப்பட்டதா?
 பாதாதா?
 பட்டது மேற்கில்
 படாது கிழக்கில்
 பிறப்பிலிருந்து இறப்பு வரையிலான
 உடலிருப்பில்
 சட, உயிர், மன வாழ்க்கை மட்டுமே

பிரபஞ்சமும் வாழ்க்கையும்

■ இ.ஐ.வகாருண்யன்



மேற்கத்தையது.
 முடிவற்ற இருப்பில்
 இப்போதைய எம் வாழ்க்கை
 ஒரு இடைப்ரிக்ட்வி
 An Episode
 என்பது
 கீழைத்தேய நோக்கு.

III

பிரபஞ்சம், பிரபஞ்சம் கடந்த இருப்பில்
 இருவேறான கூக்கும சக்திகள்
 ஆக்க சக்திகள் - அழிவு சக்திகள்
 Divine Forces - Evil Forces

எமது ஸ்தால உடலுக்குப் பின்னாக
 கூக்கும உடல் இருந்து கொள்ளிடுக்கின்றது
 ஆக்க, சக்திகளும் அழிவு சக்திகளும்
 இந்தச் கூக்கும உடலினுடாக
 ஸ்தால உடலோடு தொடர்பு கொள்கின்றன.
 இப்போதைய செயற்கைக் கோள்களும்
 இகையைங்களும்
 கணனிகளும் போல.

சடத்திலிருந்த உயிரும்
 உயிரிலிருந்து மனமும்
 பரினாமமுற்ற
 இன்றைய இடைத்தரிப்பில்
 சட உபிரின் செல்வாக்குக்குள்ளேயே
 மனம் சிகிறப்பட்டுக் கிடக்கின்றது.
 Man is the highly evolved animal


கயநலம், அகங்காரம்
 அளவிறந்த பொருளாகச
 பதவி ஆகச
 அதிகார ஆகச
 இன்னோரன்ன குணங்காளல்
 விலங்ககளாப்
 பிரதிநிதிந்துவப் படுத்துவனாகவே
 இன்றைய மனிதன்
 இருந்து கொள்ளிடுக்கிறான்.
 இச்சிறைகளிலிருந்து விடுபட்டு
 உன்னத குணங்களுடன்
 இகையாக்கம் செய்வதே
 ஆற்மீக முயற்சிகளின்
 இறுதி இலக்கு.

வாழ்க்கை அனுபவங்கள் ஒவ்வொரு மனிதனுக்கும் அவன் கற்றுத்தேற வேண்டிய பாடங்கள் போன்றவை. மனிதர்கள் அனைவரும் தாம் கடந்து வந்த பாதையை ஏதோவொரு சந்தர்ப்பத்தில் திரும்பிப் பார்க்கவே செய்கிறார்கள். கடந்த காலத்து அந்த அனுபவங்கள் அந்த மனிதனுக்கும் ஏனைய மனிதர்களுக்கும் பயன் விளைவிக்கத் தகுந்தவைகளாகவே அமைகின்றன. தனக்கும் சமூகத்துக்கும் பயன்படத் தகுந்த அனுபவங்களை எல்லோரதும் வெளியில் எடுத்துச் சொல்வதற்கு இயலுவதில்லை. ஆனால் ஒரு படைப்பாளியின் சக்திக்கு அது முடியாத காரியமல்ல.

எனது இலக்கிய வாழ்வனுபவங்களை மல்லிகை சஞ்சிகையில் இரண்டாண்டு காலம் தொடராக எழுதி வந்திருக்கிறேன். பின்னர் அந்தக் கட்டுரைகள் தமிழ்நாடு என்.சி.பி.எச். வெளியிடாக, “பூச்சியம் பூச்சியம்பல” என்ற நூலாக வெளிவந்திருக்கிறது. நான் எழுதுவதற்கு ஆரம்பிப்பதற்கு முன்னால் சிறுவனாக, இளைஞராக இருந்த காலத்து அனுபவங்களை “ஞானம்” சஞ்சிகையில் தொடராக எழுதினேன். அந்தக் கட்டுரைகளைத் தொகுத்து “இன்னும் சொல்லாதவை” என்னும் நூலாக தமிழ் நாடு எழுத்து வெளியிடாக அருமை நன்பர் அலைக்ஸ் வெளியிட்டு வைத்தார். மேலும் எனது நான்கு நூல்களை மீஸ்பிரகரம் செய்வதற்கு திட்டமிட்டிருந்த அவர், இவை வயதில் நேராய்வாய்ப்பட்டு காலமானார்.

இவைகளின் தொடர்ச்சியாக 2005 ஆம் ஆண்டு கனுக்குப் பின்னால் எனது இலக்கிய வாழ்வனுபவங்களில் முக்கியமானவற்றை திரும்பிப்பார்த்து இங்கு பதிவு செய்ய முற்படுகின்றேன்.

எனது இலக்கிய வாழ்வில் என்னோடு மிக நெருக்கமான நட்புவுடன் வாழ்ந்த இலக்கியவாதிகள் மூவர். பேராசிரியர் கா.சிவத்தமிழி, மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவா, நாவலாசிரியர் கே.டானியல் ஆகிய மூவருமே அவர்கள் என்பதனை முன்னரே பதிவு செய்திருக்கிறேன். கடந்த காலத்தில் சந்தர்ப்பங்கள் கிடைக்கும் வேளைகளில் எல்லாம் அவர்களை சந்தித்து உரையாடுவதற்கு நான் தவறியதில்லை. ஒரு தினம் (27.01.2006) மல்லிகை காரியாலயத்தில் ஜீவாவைச் சந்தித்து நான் பேசிக்கொண்டிருந்த சமயம், டானியல் பற்றிஒரு நூல் எழுதுமாறு ஜீவா என்னி தத்திற் கூறினார். அதுவரை அப்படியொரு எண்ணம் எனக்கு மனதில் இருக்கவில்லை. அந்த எண்ணத்தினை மனதில் விடைத்தவர் ஜீவாதான். அந்த விடைவே “தினக்குரல்” பத்திரிகையில் பேராசிரியர் கா.சிவத்தமிழி, கே.டானியல், டொமினிக் ஜீவா ஆகியோர் பற்றி தொடர்கட்டுரைகள் நான் எழுதுவதற்கு காரணமாக அமைந்தது. தினக்குரல் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் இராஜநாயகம் பாரதி குறிப்பிட்ட கட்டுரைத் தொடர்களை தொடர்ந்து எழுதுவதற்கு வாய்ப்பினை மழுகினார். பேராசிரியர் கா.சி. பற்றிய கட்டுரைத் தொடர் “குமரன்” பதிப்பகத்தால் நூலாக வெளியிடப்பட்டது பின்னர் தமிழ்நாடு என்.சி.பி.எச்.நிறுவனம் அந்த நூலினை மறுபிரகரம் செய்துள்ளது. ஜீவா பற்றிய கட்டுரைத் தொடரினை ஜீவாவின் மகன் திலீபன் நூலாக வெளி மிட்டு வைத்துள்ளார். கே.டானியல்



திருஞிப் பார்க்கிறேன்

01

பற்றிய கட்டுரைத் தொடர் இன்னும் நூலாக்கப் போது கிடக்கிறதுதான்.

“ஞானம்” சஞ்சிகையில் வெளிவந்த எனது “யர் மானம்” என்னும் சிறுகதை ஏதோவொரு வகையில் பலரைத் தொட்டிருக்கிறது. அந்தச் சிறுகதையை விரும்பி வரவேற்கின்றவர்களும், வெறுத்து முகம் சுற்றிவர்களும் இருக்கவே செய்கிறார்கள். வரவேற்பது மாத்திரமல்ல, முகம் சுறிப்பதும் எனது படைப்பின் வெற்றி என்று கருதுகின்றவன் நான். கவிலில் இருந்து தொலைபேசியில் என்னுடன் தொடர்பு கொண்டு, கவில் வானோலி தமிழ் ஒலிபரப்பில் ஆசி. கந்தராஜா இரு தடவைகள் “யர்மானம்” சிறுகதையை ஒலிபரப்புச் செய்தார்.

இன்னோரு எனது சிறுகதை பற்றி இங்கு குறிப்பிட்டாக வேண்டும். என்.கே.ரகுநாதனின் நிலவினிலே பேசுவோம் என்னும் சிறுகதை வெளிவந்த காலத்தில் பிரபலமாகப் பேசப்பட்டது. ஒடுக்கப்பட்ட மக்களை வீட்டுக்குள்ளே அழைத்துப் போவதற்கு விரும்பாத சாதிமான் வீட்டுக்கு வெளியிலுள்ள மணலில் இருத்தி வைத்துப் பேசுவதாகக் கூறும் சிறுகதை அது. வீட்டு வளவுக்குள்ளே விடுவதற்கு விரும்பாத சாதிமான ஒருவர் ஒடுக்கப்பட்டவர்களை வீதியில் வைத்துப் பேசி அனுப்பும் செயலை எடுத்துப் பேசும் எனது சிறுகதை மல்லிகை 41 வது மலரில் வெளிவந்த “வெளியில் எல்லாம் பேசலாம்” நடந்த உண்மைச் சார்பவம் ஒன்றினையே நான் சிறுகதையாகப் படைத்தேன். பேராசிரியர் செ.யோகாராசா ரகுநாதன் சிறுகதையும் எனது இச்சிறுகதையை ஓப்பிட்டு ‘இலக்கியம்’ (விசேடமலர் 2017) கட்டுரை ஒன்றில் மிக விரிவாக எழுதியுள்ளார். “நிலவினிலே பேசுவோம்” சிறுகதையிலும் பார்க்க, மறைமுகமாகப் பல விடயங்களைப் புலப்படுத்துவது முழுமையாக இச்சிறுகதையை வாசிக்கும் போதுதான் நன்கு புலப்படும்எனச் சிலாகித்துக் கூறியுள்ளார்.

படைப்பாளி ஒருவளின் நாவல்கள் சிலவற்றை ஒன்றாகச் சேர்த்துப் பாரிய ஒரு தொகுதியாக வெளி யிட்டு வைக்கும் நடைமுறை அண்மைக் காலத்தில் இடம் பெற்று வருகின்றது. ஈழத்தின் பிரபல நாவலாசிரியர் கே.டானியலின் ஆறு நாவல்களைத் தொகுத்து ஒரு நூலாக வெளியிடப் பெற்ற நிகழ்வு யாழ்ப்பாணம் நாவலர் மண்பத்தில் 25.03.2006 இல் நடைபெற்றது. பேராசிரியர் அ. சண்முகதாஸ் விழாவுக்குத் தலைமை தாங்கினார். அந்தத் தொகுப்பு நூலில் இடம் பெற்றுள்ள “தன்னீர்” நாவல் பற்றிப் பேசினேன்.

எழுத்தாளன் ஒருவன் அவ்வப்போது எழுதி வந்த சிறுகதைகளைப் பின்னர் தொகுத்து ஒரு நூலாக வெளியிட்டு வைக்கும் நடைமுறை பின்பற்றப்பெற்று வருகிறது. ஆனால் ஒரு எழுத்தாளன் குறிப்பிட்ட ஒரு மையப் பொருளைக் கருவாகக் கொண்டு பல சீறுகதைகளை எழுதுவதில்லை. ஆனால் ஒரு இலட்சிய நோக்குடன் எழுதிக் கொண்டிருக்கும் ஓர் எழுத்தாளன் தனது நோக்குக்கிணங்க ஒரு பொருள் பற்றிப் பல கோணங்களில் சிறுகதைகள் எழுத வேண்டி நேருகின்றது. இந்த வகையில் சாதியம் பற்றிப் பல சிறுகதைகளைத் தொடர்ந்து நான் எழுதி வந்தேன். அந்தப் படைப்புகளைத் தொகுத்து ஒரு நூலாக வெளியிட்டு வைப்பதற்கு நான் விரும்பினேன். சாதியம் பற்றி நான் எழுதிய சிறுகதைகள் அனைத்தையும் கொடுத்து (25.03.2006) தொகுத்து தருமாறு ஆ. கந்தையா ஆசிரியரிடம் கொடுத்தேன். அவர் செய்து தந்த தொகுப்பே ‘ஓடுக்கப்பட்டவர்கள்’ என்ற சிறுகதைத்

தொகுதி. அந்த நூலினை “பூபாலசிங்கம் புத்தக வெளியீடாக” அதன் உரிமையாளர் பூபாலசிங்கம் ஸ்ரீதரசிங் 2010 இல் வெளியிட்டு வைக்காரர்.

பேனா பிழத்து எழுதுவதற்கு முன்னரே, மாணவர் பருவம் முதல் மேடை ஏறிப் பேசுவதில் ஆர்வமும் ஈடுபாடும் உள்ள ஒருவளாக நான் இருந்து வந்திருக்கிறேன். அந்த ஆர்வம் காரணமாக நூல் வெளியிட்டு விழாக்களில் வீரப்புடன் பங்கு பற்றி வந்திருக்கிறேன். நூல் வெளியிட்டு விழாக்களில் நூல்கள் பற்றிய விமர்சன உரையாற்றுவதனை ஒரு காலகட்டத்தில் பின்னர் தவிர்த்துக் கொண்டு விட்டேன். நூல்கள் பற்றிய விமர்சனம் அல்லது மதிப்பீடு செய்யும் வண்ணம் கேட்கின்ற வர்கள் பெரும் பாலும் பாராட்டுரையை எதிர் பார்க்கின்றார்கள். அதனால் இப்போது வெளியிட்டுரை, அறிமுகவரை என்பவற்றைச் செய்து முடிப்பதுடன் அமர்ந்து விடுகின்றேன். நான் மதிப்பீட்டுரை செய்து கொண்டிருந்த காலகட்டத்தில் தென் புலோலியூர் பரா. ரத்தீஸ் எழுதிய “பாண்டியன் பாவை” என்ற நாலுக்கு புட்டளை மகாவித்தியாலயத்தில் 23.04.2006 மதிப்பீட்டுரை வழங்கினேன்.

எனது பாலிய கால நினைவுகளை நினைவு கூரும் வகையில் ‘இன்னும் சொல்லாதவை’ என்னும் தொடர் கட்டுரை 2007 ஜீன் ஞானம் சஞ்சிகையில் தொடங்கியது. கரவெட்டிப் பிரதேச செயலகக் காலவிழா 12.07.2007 இல் சிறித்திரன் சுந்தர் அரங்கில் நடைபெற்றது. அரங்கு பற்றிய உரையை (சுந்தர் பற்றிய உரை) அன்றுநான் ஆற்றினேன்.

(தொருஞ்)

கிளாஞ்சே விழித்தெழுவாய்!

கிளாஞ்சே! இங்கே வா.

சாராயம் குடிக்க

உனக்குப் பழக்கியது யார்?

நன்றாக யோசித்துப் பார்

போதைப் பொருளை உனக்கு

அறிமுகப்படுத்தியது யார்?

கிளாஞ்சர்கள் நாசமாக்கி

ஒட்டுமொத்தமாய் அழிக்க

போதைவஸ்து வியாபாரி

கங்கனம் கட்டி நிற்பதை

நீ உனரவில்கலையா?

நீ அழிந்துபோவதைப்

பார்க்க அவர்கள் விரும்புகிறார்கள்

நீயுமா அப்படி விரும்புகிறாய்?

இல்லைத்தானே!

கிளாஞ்சே விழித்தெழுவாய்!

சாராயக் குடியை விட்டிருவாய்!

சிகரட் புகைப்பதை நிறுத்திருவாய்!

போதை வஸ்தையும் விட்டிருவாய்!

ஆபத்தில் சிக்கியின்ன

சமுதாயத்தைக் காப்பாற்ற

கிளாஞ்சே விழித்து

எழுந்திருவாய்!

- கா. தவபாலன்



கொழியிடை

மல்லிகை நறுமண

மேனி கொள் புவலயே !

வெட்டுகின்ற மின்னலை

விழி சுமக்கும் பாலவயே !

செம்பநுத்தி பு நிற

உத்டுகடை நங்கையே !

சந்திரப் பிரை பதித்த

நெற்றி கொண்ட தேவியே !

காரிருள் சாமத்தில்

வழி தொலைத்த வேணாய்

நின் சூந்தவில் சிக்கியே

தினாறிப்போனதுண்டு நான் !

அந்தரத்தில் மிதந்திடும்

முச்சறுந்த பட்டம் போல்

பார்கல பட்ட நொடியெலாம்

பாவி நானும் தவிக்கிறேன் !

நெளிவ வகளை சுழிவென


கொடுயிலை சிற்பம் நீ

ஆஸ்கார் விருது ஆகசயில்

பிரம்மன் உன்னை வடித்தானோ ?

- வேலணையூர் ரஜிந்தன்





ஸ்ரீ கலைஞர்

திருமண அழைப்பிதழ்கள் காட்சியமை



021 2229285, 077 7222259

mathicolours@gmail.com

[mathicolours](#)

0702222259

